



நான்காம் பகுதி

இலங்கை மத்திய வங்கியினதும் வங்கி நிறுவனங்களினதும் கடமைகளையும்
தொழிற்பாடுகளையும் பற்றிய 1981 ஆண்டின் முதன்மைச் சட்டவாக்கங்கள்.

- | | |
|--|---------|
| 1. 1981 ஆண்டின் 12 ஆம் இலக்க, வரி ஒதுக்கச் சான்றிதழ்
(திருத்தம்) சட்டம் | i |
| 2. 1981 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணிச் சீர்திருத்த
(திருத்தச்) சட்டம் | ii |
| 3. 1981 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க, ஊழியர் சகாயுதி
(திருத்தச்) சட்டம் | iii |
| 4. 1981 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க, வருமானவரி மீதான
மிகைவரிச் சட்டம் | v |
| 5. 1981 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க நிதி (திருத்தச்) சட்டம் | vii |
| 6. 1981 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்கக் காணிச் (சீர்திருத்த
சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் | xiii |
| 7. 1981 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, உண்ணூட்டரசிறை
(திருத்தச்) சட்டம் | xxxv |
| 8. 1981 ஆம் ஆண்டின் 62 ஆம் இலக்க, அரசு ஈட்டு, முதலீட்டு
வங்கி (திருத்தச்) சட்டம் | xxxxvii |
| 9. 1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, மொத்த விற்பனை
வரவு வரிச் சட்டம் | Lii |
| 10. 1981 ஆம் ஆண்டின் 77 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டம் | xCiv |

THE HISTORY OF THE CHURCH OF JESUS CHRIST
OF LATTER-DAY SAINTS, 1830-1844

BY JOSEPH SMITH, JR., PUBLISHED BY THE CHURCH

OF JESUS CHRIST OF LATTER-DAY SAINTS.

WITH A HISTORY OF THE CHURCH OF JESUS CHRIST
OF LATTER-DAY SAINTS, 1844-1860.

BY JOSEPH SMITH, JR., PUBLISHED BY THE CHURCH OF JESUS CHRIST OF LATTER-DAY SAINTS.

WITH A HISTORY OF THE CHURCH OF JESUS CHRIST
OF LATTER-DAY SAINTS, 1860-1870.

BY JOSEPH SMITH, JR., PUBLISHED BY THE CHURCH OF JESUS CHRIST OF LATTER-DAY SAINTS.

WITH A HISTORY OF THE CHURCH OF JESUS CHRIST
OF LATTER-DAY SAINTS, 1870-1880.

BY JOSEPH SMITH, JR., PUBLISHED BY THE CHURCH OF JESUS CHRIST OF LATTER-DAY SAINTS.

WITH A HISTORY OF THE CHURCH OF JESUS CHRIST
OF LATTER-DAY SAINTS, 1880-1890.

**1981 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வரி ஒதுக்குச் சான்றிதழ்
(திருத்தச்) சட்டம்**

(1981, பெப்ரவரி மாதம் 27ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது)

**1957ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க வரி ஒதுக்குச் சான்றிதழ் சட்டத்தை
திருத்துவதற்கானதொரு சட்டம்**

1. இச்சட்டம் 1981 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வரி ஒதுக்குச் சான்றிதழ்
(திருத்தச்) சட்டமென எடுத்துக்காட்டப்படலாம்.

2. ஆயிரத்துத் தொளாயிரத்து ஜிம்பத்தேழாம் ஆண்டின் 22 ஆம் இலக்க வரி ஒதுக்குச் சான்றிதழ் சட்டமானது, அச்சட்டத்தின் 5 ஆம் பிரிவை நீக்குவதன் மூலமும், அதற்குப் பதிலாகப் பின்வரும் புதிய பிரிவை இடுவதன் மூலமும் இத்தால் திருத்தப்படுகின்றது:—

“5. சான்றிதழ் வைத்திருப்பவரிடமிருந்து (இதனகத்துப்பின் ஆட்கள் வரி, இலபவரிசெல்வவரி, கொடைவரி, அல்லது மரணச்சொத்து வரி செலுத்துவதில் சான்றிதழை ஒப்படைத்தல்.
“5. சான்றிதழ் வைத்திருப்பவரிடமிருந்து (இதனகத்துப்பின் ஆட்கள் வரி, இலபவரிசெல்வவரி, கொடைவரி, அல்லது மரணச்சொத்து வரி செலுத்துவதில் சான்றிதழை ஒப்படைப்புப் பெறுமதியிடுனான் சான்றிதழை உள்நாட்டு அரசிறை ஆணையாளர் தலைமையதிபதியிடம் கொடுப்பனவு என்ற வகையில் அல்லது பகுதியளவினதான் கொடுப்பனவு என்ற வகையில் ஒப்படைப்பதற்குச் சான்றிதழ் வைத்திருப்பவர் ஒருவர் உரித்துடைய வராதல் வேண்டும்.”

**1981 ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க,
காணிச் சீர்திருத்த (திருத்தச்) சட்டம்**

(1981, மார்ச்சு மாதம் 5ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது)

**1972ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க காணிச் சீர்திருத்தச் சட்டத்தைத்
திருத்துவதற்கானதொரு சட்டம்.**

1. இச்சட்டம் 1981 ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க காணிச் சீர்திருத்த
(திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. 1975ஆம் ஆண்டின் 39ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறுன் 1972ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 42 ஒன்னும் பிரிவை உடனடுத்து பின்வரும் புதிய பிரிவானது இத்தால் உட்புகுத்தப்படுகின்றது என்பதுடன், இது அச்சட்டத்தின் 42 ஒள்ளுள்ள என்னும் பிரிவாகப்பயனுறுதலும் வேண்டும் :—

‘இச்சட்டத்தின் இப்பாகம் நடைமுறைக்கு வரும் தேதி யன்று குறித்த சில தோட்டக் காணிகள் பசி ரங்கக் கம்பெனி ஒன்றிறகுச் சொந்தமான தோட்டக்காணி களாகக் கருதப் படல்வேண்டும் என்பது.

42ஓளூள். 1974 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கம்பெனிகள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் 5ஆம் பிரிவில் அல்லது இச்சட்டத்தின் முற்போந்த ஏற்பாடுகளில் முரணாக எது எவ்வாறிருப்பினும், இச்சட்டத்தின் இப்பாகம் நடைமுறைக்கு வரும்தேதியன்று கம்பனியொன்றினால் (அத்தகைய கம்பெனி பகிரங்கக் கம்பெனி ஒன்றாக அல்லது தனியார் கம்பெனி ஒன்றாக இருப்பினுஞ்சரி) சொந்தமாக வைத்திருக்கப்படுவதும் அல்லது உடைமை கொண்டிருக்கப்படுவதும், இலங்கைக்கு வெளியே பதிவு செய்யப்பட்டுள்ள அல்லது கூட்டினைக்கப்பட்டுள்ள கம்பனியொன்றினால் 1974 ஆம் ஆண்டு யூன் மாதம் 19 ஆம் நாளன்று அல்லது அதன்பின்னர், அத்தகைய கம்பெனி ஒன்றாக்கு அல்லது 1974 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கம்பெனிகள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் நோக்கங்களுக்காக அப்போதுள்ள கம்பனியொன்றாக அங்கீகீரிக்கப்பட்டுள்ள கம்பெனியொன்றாக்கு அல்லது கம்பெனிகள் கட்டளைச் சட்டத்தின்கீழ் கூட்டினைக்கப்பட்ட கம்பனியொன்றாக்கு கைமாற்றப்பட்டுள்ள தோட்டக்காணி ஒன்றாக உள்ளதுமான தோட்டக் காணி ஒவ்வொன்றும், இச்சட்டத்தின் இப்பாகத்தின் நோக்கங்களுக்காக இச்சட்டத்தின் இப்பாகம் நடைமுறைக்குவரும் தேதியன்று பகிரங்கக் கம்பெனி ஒன்றினால் சொந்தமாக வைத்திருக்கப்படும் அல்லது உடைமை கொண்டிருக்கப்படும் தோட்டக் காணியாகக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், அதற்கிணங்க, அத்தகைய தோட்டக்காணி ஒவ்வொன்றும் இச்சட்டத்தின் இப்பாகம் நடைமுறைக்கு வரும் தேதியன்று ஆணைக்குமுடிவிற்கு உரித்தாக்கப்படுதலும் வேண்டும்’.

3. (1) இச்சட்டத்தின் 2 ஆம் பிரிவினால் முதன்மைச் சட்டவாக்கத்தில் செய்யப்பட்ட திருத்தமானது எல்லா நோக்கங்களுக்காகவும், 1975 ஆம் ஆண்டு ஒற்றேபர் மாதம் பதினேழாம் நாளன்று வலுவுக்கு வந்துவிட்டதாகக் கருதப் படுதல் வேண்டும் என்பதுடன், அதற்கிணங்க, ஏதேனும் மேன்முறையீடு, வழக்கு, விண்ணப்பம் அல்லது வேறு நடவடிக்கை அத்தகைய மேன்முறையீடு, வழக்கு, விண்ணப்பம் அல்லது நடவடிக்கை (இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு முன்னர் அல்லது பின்னர் சமர்ப்பிக்கப்பட்டிருப்பினுஞ்சரி அல்லது தொடரப்பட்டிருப்பினுஞ்சரி) ஏதேனும் நீதிமன்றத்தில் அல்லது நியாய சபையில் விளங்கப்படும் பொழுது தோட்டக்காணி எதுவும் ஆணைக்குமுடிவிற்கு உரித்தாக்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய பிரச்சினை எதுவும் எழுமிடத்து, அல்லது தோட்டக்காணி தொடர்பாக வேறு விடயம் எதுவும் எழுமிடத்து அத்தகைய பிரச்சினை அல்லது விடயம், இச்சட்டத்தின் 2ஆம் பிரிவினால் திருத்தப்பட்டவாருன முதன்மைச் சட்டவாக்கத்தின் ஏற்பாடுகளுக்கிணங்கத் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

(2) இச்சட்டத்தின் 2ஆம் பிரிவின் செயற்பாட்டின் காரணமாக தோட்டக் காணி எதுவும் ஆணைக்குமுடிவுக்கு உரித்தாக்கப்படுகின்றவிடத்தும், அத்துடன் அத்தோட்டக்காணி அவ்வாறு உரித்தாக்கப்படுமென்னர் அதன் சொந்தக்காரராயிருந்த ஆள், இச்சட்டத்தின் 2ஆம் பிரிவினால் திருத்தப்பட்டவாருன முதன்மைச் சட்டவாக்கத்தின் ஏற்பாடுகளின்கீழ் அத்தகைய தோட்டக்காணி தொடரப்பில் ஆணைக்குமுடிவு பெற்றுக்கொள்வதற்கு அல்லது ஒதுக்கிக்கொள்வதற்கு உரித்துடைய எவையேனும் பணங்களைப் பெற்றிருக்குமிடத்து அல்லது ஒதுக்கியிருக்கு மிடத்து, அத்தகைய பணங்கள் இச்சட்டத்தின் 2ஆம் பிரிவினால் திருத்தப்பட்ட

வாரூன் முதன்மைச் சட்டவாக்கத்தில் முரணைச் எது எவ்வாறிருப்பினும், அத்தகைய தொட்டக்காணி தொடர்பாகச் செலுத்தப்படற்பாலதான் நட்டாட்டி விருந்து கழிக்கப்படுதல் வேண்டும்.

(3) இப்பிரிவில் —

“ முதன்மைச் சட்டவாக்கம்” என்பது, 1975ஆம் ஆண்டின் 39ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாரூன் 1972ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க காணிச் சீர்திருத்தச் சட்டம் என்று பொருள்படும்: அத்துடன்

“ ஆணைக்குமு” என்பது, 1972ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க காணிச் சீர்திருத்தச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குமு என்று பொருள்படும்.

**1981 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க ஊழியர் சகாயநிதி
(திருத்தச்) சட்டம்**

[1981, மே மாதம் 5 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

**1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சகாயநிதி சட்டத்தைத்
திருத்துவதற்கானதொரு சட்டம்**

1. இச்சட்டமானது, 1981 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க ஊழியர் சகாயநிதி (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. இதனைத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பீடு செய்யப்படும் 1971 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட வாரூன் 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சகாயநிதி சட்டத்தின் 10 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு மேலும் திருத்தப்படுகிறது :—

- (1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் “ஆறு நாற்றுவீதம்” என்ற சொற் களுக்குப் பதிலாக “எட்டு நாற்றுவீதம்” என்ற சொற்களை இடுவதன் மூலம்; அத்துடன்
- (2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் “ஒன்பது நாற்றுவீதம்” என்ற சொற் களுக்குப் பதிலாக “பன்னிரண்டு நாற்றுவீதம்” என்ற சொற்களை இடுவதன்மூலம்.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 16 ஆம் பிரிவு இத்தால் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது :—

“உயிர் தேதியில் உதவு தொகை மைக் கெலுத்தத்தைக்கொடு படற்பாலதான் உதவுதொகைகள் அதையடுத்துவரும் மாதத் தின் கடைசி நாளுக்கு முன்னராக நிதிக்குச் செலுத்தப்படா திருந்து, அத்துடன் அத்தகைய உதவுதொகைகளைச் செலுத்தத் தவறியமை அவரது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்று ஆணையாளர் திருப்திப்படும்படி விளக்கமளிக்க முடியாதவராயிருக்கின்றவிடத்து. தொழில்தருநர், போமதியாகவுள்ள உதவு தொகையோடு சேர்த்து மேலதிகமாக அத்தகைய தொகையின் மீது பின்வரும் விதத்தில் கணிக்கப்படும் மிகைக்கட்டணமொன்றையும் நிதிக்குச் செலுத்த ஆளாதல் வேண்டும்:—

(அ) அந்த உதவுதொகைகள் பத்து நாட்களுக்கு மேற் படாதவொரு காலத்துக்கு நிலுவையாக இருக்கின் றவிடத்து, போமதியாகவுள்ள உதவு தொகைகளின் ஜந்து நூற்றுவீதத்தை கொண்ட ஒரு மிகைக் கட்டணம்;

(ஆ) அந்த உதவுதொகைகள் பத்து நாட்களுக்கு மேற் பட்டு ஆனால் ஒரு மாதத்துக்கு மேற்படாதவொரு காலத்துக்கு நிலுவையாகவிருக்கின்ற விடத்து, போமதியாகவுள்ள உதவுதொகைகளின் பதினெந்து நூற்றுவீதத்தைக் கொண்ட ஒரு மிகைக்கட்டணம் ;

(இ) அந்த உதவுதொகைகள் ஒரு மாதத்துக்கு மேற்பட்டு ஆனால் மூன்று மாதங்களுக்கு மேற்படாதவொரு காலத்துக்கு நிலுவையாக இருக்கின்ற இடத்து, போமதியாகவுள்ள உதவுதொகைகளின் இருபது நூற்றுவீதத்தைக் கொண்ட ஒரு மிகைக்கட்டணம் ;

(ஈ) அந்த உதவுதொகைகள் மூன்று மாதங்களுக்கு மேற்பட்டு ஆனால் ஆறு மாதங்களுக்கு மேற்படாத வொருகாலத்துக்கு நிலுவையாக இருக்கின்றவிடத்து, போமதியாகவுள்ள உதவுதொகைகளின் மூப்பது நூற்றுவீதத்தைக் கொண்ட ஒரு மிகைக்கட்டணம்;

(உ) அந்த உதவுதொகைகள் ஆறு மாதங்களுக்கு மேற் பட்டு ஆனால் பன்னிரண்டு மாதங்களுக்கு மேற்படாதவொரு காலத்துக்கு நிலுவையாக இருக்கின்ற விடத்து, போமதியாகவுள்ள உதவு தொகைகளின் நாற்பது நூற்றுவீதத்தைக் கொண்ட ஒரு மிகைக் கட்டணம்;

(ஊ) அந்த உதவுதொகைகள் பன்னிரண்டு மாதங்களுக்கு மேற்பட்டதொரு காலத்துக்கு நிலுவையாகவிருக்கின்றவிடத்து, போமதியாகவுள்ள உதவுதொகைகளின் ஜம்பது நூற்றுவீதத்தைக் கொண்ட ஒருமிகைக் கட்டணம்.”

கடந்த காலத் தையும் உள்ளடக்கிய பயனுறுதல்

4 இச்சட்டத்தின் 2 ஆம், 3 ஆம் பிரிவுகளினால் முதன்மைச் சட்டவாக்கத்துக்குச் செய்யப்படும் திருத்தங்கள், 1981 சனவரி1ஆம் தேதியன்று வலுவுக்கு வந்துள்ளனவாகக்கருதப்படுதல் வேண்டும்.

1981 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க, வருமானவரி மீதான மிகை வரிச் சட்டம்

(1981, மே மாதம் 15 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது)

1980 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று தொடர்க்கூடின்ற வரிமதிப்பீட்டாண்டிற்கான வருமான வரியிலிக்கப்படற்குரிய ஒவ்வொர் ஆள் மீதும், அத்தகைய ஆள் அவ்வரிமதிப்பீட்டாண்டிற்காகச் செலுத்தவேண்டிய வருமானவரியைத் தொடர்புறுத்திப் பார்ப்பதன் மூலம் மிகை வரியொன்றை விதிப்பதற்கும், அத்துடன் அதனேடு தொடர்புடையவையும் அதன் இடைநேரிலோவானவையுமான கருமங்க ஞக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்

1. இச்சட்டம், 1981 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க, வருமானவரி மீதான மிகை வரிச் சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. “இயைபான ஆண்டு” என இச்சட்டத்தில் குறிப்பிடு செய்யப்படும். 1980 ஆம் ஆண்டு ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று தொடர்க்கூடின்ற வரி மதிப்பீட்டாண்டிற்கென வருமானவரி விதிக்கப்படற்குரியவராக உள்ளவரான ஆள் ஒவ்வொருவரும், எழுத்திலான வேறு ஏதேனும் சட்டத்தில் அல்லது ஏதேனும் சமவாயத்தில், மானியப்பட்டயத்தில் அல்லது ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள எது எப்படியிருப்பினும், இயைபான ஆண்டுக்கென அவரால், செலுத்தற்படற்பால தான் மொத்த வருமான வரித்தொகையின் பத்து சதவீதத்துக்கு சமமான மிகை வரியொன்றைச் செலுத்துவதற்கு ஆளாதல்வேண்டும்.

இப்பிரிவின் நோக்கங்களுக்கென ‘வருமானவரி’ என்பது பின்வருவனவற்றை உள்ளடக்குதலாகாது:—

(அ) வதிவுள்ள கம்பனியொன்றின் விடயத்தில், உண்ணேட்டரசிறைச் சட்டத் தின் 33 ஆம் பிரிவின் (1அ) என்னும் உட்பிரிவின் (ஆ) (ii) என்னும் பந்தியின் கீழ் அக்கம்பெனியினால் செலுத்தப்படற் பாலதான வருமான வரியும்;

(ஆ) வதிவற்ற கம்பெனியொன்றின் விடயத்தில், உண்ணேட்டரசிறைச் சட்டத்தின் 34 ஆம் பிரிவின் கீழ் முப்பத்துமூன்றேடு மூன்றிலொரு சதவீதத்தின்படி அல்லது பதினெண்ணேரேடு ஒன்பதிலொரு சதவீதத் தின்படி கணக்கிடப்படுகின்ற அப்பிரிவின் கீழ் அக்கம்பெனியினால் செலுத்தப்படற்பாலதும் ஆன வருமான வரியின் அத்தகைய பாகமும்.

3. இரண்டாம் பிரிவின்கீழ் மிகைவரியொன்றைச் செலுத்துவதற்குப் பொறுப்புடையவராகும் ஒவ்வொர் ஆளும், அத்தகைய மிகைவரித் தொகையின் ஐம்பது சதவீதத்திற்குச் சமமான அல்லது அதற்குக் கூடியதான பணத்தொகையொன்றை 1981ஆம் ஆண்டு மே மாதம் பதினெண்தாந் தேதியன்று அல்லது அதற்கு முன்னராக ஆண்யாளர் தலைமையதிபதியிடம் செலுத்துதல் வேண்டுமென்பதுடன், அத்தகைய மிகைவரியின் மீதமாயேதேனுமிருப்பின் அதனை, 1981ஆம் ஆண்டு நவம்பர்மாதம் முப்பதாந் தேதியன்று அல்லது அதற்கு முன்னராகச் செலுத்துதலும் வேண்டும்.

4. உண்ணேட்டரசிறைச் சட்டத்தின்XV ஆம் அத்தியாயத்தின் ஏற்பாடுகளின் கீழ், 1980ஆம் ஆண்டு ஏப்பிரல்மாதம் 1 ஆந் தேதியன்றுதொடர்க்கூடின்ற வரிமதிப்

பீட்டாண்டுக்கான ஊழிய வருமானவரியானது எந்த எவ்ரேனுமாளிடமிருந்து கழிக் கப்படற்பாலதாயிருந்ததோ அந்த எவ்ரேனுமாளித் தம்மிடம் வேலைக்கமர்த்தி யுள்ள தொழில் தருந்ரொவெங்களும், அவ்வரிமதிப்பீட்டாண்டுக்கென அத்த கைய ஊழியரிடமிருந்து கழிக்கப்படற்பாலதாயுள்ள மொத்த வருமானவரியின் பத்துச் சதவீதத்துக்குச் சமமான பணத்தொகையொன்றினை, 1981 ஆம் ஆண்டு ஏப்பிரல்மாதம் தொடங்குகின்ற, எட்டுச் சமமான மாதாந்தத் தவணைக் கட்டணங்களில் கழித்தல் வேண்டும்.

5. ஊழியர்களிடமிருந்தான கழிப்பு வருமானவரியின் மதிப்பீடு, மதிப் பீட்டுக்கு எதிரான மேன்முறையீடுகள், கொடுப்பனவு அறவீடு என்பன தொடர்பான உண்ணூட்டரசிறைச் சட்டத்தின் XV, XVII, XVIII, XIX, XX, XXI ஆகிய அத்தியாயங்களின் ஏற்பாடுகள், 2 ஆம் பிரிவின் கீழ் செலுத்தப்படற் பாலதான மிகைவரியை ஊழியர்களிடமிருந்தான கழிப்பு மிகைவரியின் மதிப்பீடு மதிப்பீட்டுக்கு எதிரான மேன் முறையீடுகள் கொடுப்பனவு, அறவீடு என்பனவற்றுக்கு ஏற்ற மாற்றங்களுடன் ஏற்படுத்தையனவாதல் வேண்டும்.

6. இயைபான ஆண்டுக்காக எவ்ரேனுமாளுக்கு முறையாக விதிக்கப்படற் பாலதான தொகைக்கு மேலதிகமாக வருமானவரியாக அவரால் செலுத்தப்பட்ட ஏதேனும் தொகையை மீளிப்புப்பெற, உண்ணூட்டரசிறைச் சட்டத்தின் XXIII ஆம் அத்தியாயத்தின் ஏற்பாடுகளின் கீழ் அவர் உரித்துடையவராக இருக்கு மிடத்து, அத்தகைய ஆள், 2 ஆம் பிரிவின் கீழ் செலுத்தப்படற்பாலதான மிகை வரியைச் செலுத்தியிருப்பாரெனின், XXIII ஆம் அத்தியாயத்தின் ஏற்பாடுகளின் கீழ் எந்த மீளிப்புத் தொகைக்கு அவர் உரித்துடையவராகின்றாரோ, அந்த மீளிப்புத் தொகையின் பத்து சதவீதத்துக்குச் சமமான மேலதிகத் தொகை யொன்றை மீளிப்பாகப் பெற உரித்துடையவராதல் வேண்டும்.

7. இச்சட்டத்தில் சந்தர்ப்பம் வேறு வகையாகத் தேவைப்படுத்தினு லொழிய:—

“உண்ணூட்டரசிறைச் சட்டம்” என்பது, 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க உண்ணூட்டரசிறைச் சட்டம் எனப் பொருளாகும்:

“வருமான வரி” என்பது உண்ணூட்டரசிறைச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டு அறவிடப்படும் வருமானவரி எனப் பொருளாகும்; அத்துடன்

“ஆணையாளர் தலைமையதிபதி”, “கம்பெனி”, “தொழில்தருநர்”, “ஊழியர்”, “ஆள்”, “மதிப்பீட்டாண்டு” என்பன முறையே உண்ணூட்டாசிறைச் சட்டத்தில் உள்ளவாருன அதே பொருளாக கொண்டிருக்கும்.

1981 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க, நிதி (திருத்தச்) சட்டம்

(1981, ஜூன் மாதம் 2ந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது)

1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச்சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு சட்டம்

1. இச்சட்டம் 1981 ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க, நிதி (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. பின்வரும் புதிய பிரிவு, 119 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்னர் இத்தால் உட்புகுத்தப்படுவதுடன், அது இதனக்த்தின் பின்னர் “முதன்மைச் சட்ட வாக்கம்” எனக் குறிப்பீடு செய்யப்படுவதும் 1980 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்கச் சட்டத்தினால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறானதுமான 1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 119 அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்.

தொழில்
மொத்த விற்பனை
வரவு வரி
அறவீடானது
விடுதியகங்களும்
அதிதி இல்லங்களும்
களும் பதிவு
செய்யப்படாத
காரணத்தால்
மட்டும்
வலிதற்றதாத
வாகாது

“119 அ (1) இயைபான கட்டளையொன்றின் பயனை, விடுதிய கமொன்றை அல்லது அதிதி இல்லமொன்றை நடாத்தும் தொழில் தொடர்பில் 1975, நவம்பர் 5 ஆம் தேதி தொடங்கி இப்பிரிவு நடைமுறைக்கு வரும் தேதியன்று முடிவடைவதான் ஏதேனும் காலப்பகுதிக்கான ஏதேனும் தொழில் மொத்த விற்பனை வரவுவரி அறவீடானது, 1966 ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க உல்லாசப் பிரயாணச் சபை சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கை உல்லாசப் பிரயாணச் சபையுடன் அத்தகைய விடுதியகம் அல்லது அதிதி இல்லம் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லையென்னும் நிகழ்வு காரணமாக மட்டும் வலிதற்றதெனக் கருதப்படுதல் ஆகாது:

(2) இயைபான கட்டளையொன்றில் “இலங்கை உல்லாசப் பிரயாணச் சபையுடன் பதிவு செய்யப்பட்ட விடுதியகமொன்றை அல்லது அதிதி இல்லமொன்றை நடாத்தும் தொழில்” பற்றியகுறிப்பிடொல்வொன்றும், அத்தகையகட்டளைத் தேதியிலிருந்து பயனுறுவதாக, “1966 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உல்லாசப் பிரயாணச் சபைச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கை உல்லாசப் பிரயாணச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட விடுதியகமொன்றை அல்லது அதிதி இல்லமொன்றை நடாத்தும் தொழிலைன்று” பற்றிய குறிப்பிடொன்றாகக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், அத்தகைய கட்டளைத் தேதியன்று தொடங்கி இப்பிரிவு நடைமுறைக்கு வரும் தேதியன்று முடிவடைவதான் ஏதேனும் காலப்பகுதிக்காக விடுதியகமொன்றை அல்லது அதிதி இல்லமொன்றை நடாத்தும் தொழில் தொடர்பில் இயைபான கட்டளையொன்றின் பயனை தொழில் மொத்த விற்பனை வரவுவரி விதிக்கப் படற்பாலரான எவ்ரேனும் ஆன், அதற்கிணங்க:—

(அ) இப்பிரிவு செயற்பாட்டுக்கு வந்ததிலிருந்து முப்பது நாட்களுக்குள் அத்தொழிலின் அந்தக் காலப்பகுதிக்கான மொத்த விற்பனை வரவை எடுத்துக்காட்டி ஒரு விவரத் திரட்டினை அவர் கொடுத்துதவுவராயின், 123ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு இனங்கியோழுகி யுள்ளாரெனக் கருதப்படுதல் வேண்டும்; அத்துடன்

(ஆ) மேலே சொல்லப்பட்ட முப்பது நாட்களுள், 122 ஆம் பிரிவின்கீழ், அத்தகைய காலப் பகுதிக்கு அத்தகைய தொழில் தொடர்பிலான

தொழில் மொத்த விற்பனை வரவு வரியின் முழுத்தொகையையும் அவர் செலுத்துவாராயின், அத்தகைய வரியைக் கொடுப்பனவு செய்வதில் தவணை தவறவில்லையெனக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், மேலேசொல்லப்பட்ட முப்பது நாட்களுள் அத்தகைய வரியின் முழுத் தொகையையும் அவர் செலுத்த தவறுகின்ற விடத்து, அத்தகைய தொகையானது தவறுகைக்குட்பட்டதாக உள்ளதெனக் கருதப்படுதலும் வேண்டும்; அத்துடன் தவறுகைக்குட்பட்ட தொழில் மொத்த விற்பனை வரவு வரியின் அறைகு தொடர்பிலான இச்சட்டத்தின் இப்பாகத்தினது ஏற்பாடுகள், அதற்கிணங்க, அத்தகைய தொகையின் அறைகு தொடர்பில் ஏற்படுத்தையனவாதல் வேண்டும்.

(3) நூற்றிப்பத்தொன்பதாம் பிரிவின் கீழான இயைபான கட்டளையொன்றின் வலிதுடைமை பற்றி ஏதேனும் பிரச்சினை அல்லது விடயம், ஏதேனும் நீதிமன்றத்தில் அல்லது நியாய சபையில் ஏதேனும் மேன்முறையீட்டின், வழக்கின், விண்ணப்பத்தின் அல்லது வேறு வழக்கு நடவடிக்கை களின் (அத்தகைய மேன்முறையீடு, வழக்கு, விண்ணப்பம் அல்லது நடவடிக்கை இச்சட்டத்தின் இப்பாகம் நடைமுறைக்கு வரும் தேதியின் முன்னர் அல்லது பின்னர் தொடரப்பட்டிருப்பினுஞ்சரி அல்லது தொடுக்கப்பட்டிருப்பினுஞ்சரி) கேட்பின்போது எழுகின்றவிடத்து, அத்தகைய பிரச்சினை அல்லது விடயம் இப்பிரிவின் முற்போந்த ஏற்பாடுகளுக்கிணங்கத்தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

(4) இப்பிரிவில் “இயைபான கட்டளை” என்பது, முதன்மைச் சட்டவாக்கத்தின் 119 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டதும்:—

(அ) 1975, நவம்பர் 5 ஆம் தேதியின் 118/12 ஆம் இலக்க கசெற்றில் அல்லது

(ஆ) 1977, நவம்பர் 15 ஆம் தேதியின் 291/9 ஆம் இலக்க கசெற்றில்.

வெளியிடப்பட்டதுமான கட்டளையொன்றைப் பொருளாகும்,’.

3. கடைசியாக 1980ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாரை முதன்மைச் சட்டவாக்கத்தின் 120 ஆம் பிரிவு அப்பிரிவின் (3)ஆம் உட்பிரிவின் (இ) என்னும் பந்தியில், அப்பந்தியின் (வ) ஆம் உட்பந்திக்குப் பதிலாக பின்வரும் புதிய உட்பந்தியை இடுவதன்மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகிறது:—

(வ) ஏதேனும் வங்கியின் வெளிநாட்டு நாணய வங்கித் தொழிற் பிரிவின் தொழிற்பாட்டிற்குச் சார்த்தப்படற்பாலனவான அதன் கொடுக்கல்வாங்கல்களின் அளவுக்கு அவ்வங்கியின் தொழில்,’

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 137 ஆம் பிரிவை உடனடுத்து, பின் வரும் புதிய பிரிவு இத்தால் உட்புகுத்தப்படுகிறது என்பதுடன், அது முதன்மைச் சட்டவாக்கத்தின் 137 (அ) என்னும் பிரிவாக பயனுறுதலும் வேண்டும்:

“கொடுப்பனவு
களிலிருந்து
மொத்த விற்பனை
வரவு வரியைக்
கழித்தல்.

137 அ. (1) எவ்வொப்பந்தத்திற்கு ஆளோருவர் சிறத்த
வராக உள்ளாரோ அவ்வொப்பந்தத்தினைப் பின்பற்றி ஏதேனும்
கொடுப்பனவு செய்கின்ற ஒவ்வொர் ஆளும், அல்லது ஓர் ஒப்பந்
தத்திற்குத் சிறத்தவராக உள்ள வேறொருவரும் ஆளின் சார்பில்
ஏதேனும் கொடுப்பனவைச் செய்கின்ற ஒவ்வொர் ஆளும், இப்
பிரிவு நடைமுறைக்கு வருவதன் முன்னர் அத்தகைய ஒப்பந்தம்
செய்துகொள்ளப்பட்டதாயினும்சரி, அல்லாவிடினும்சரி, கசெற்
நில் வெளியிடப்படும். கட்டணாமூலம் அமைச்சரினால் விதித்து
ரைக்கப்பட வேண்டிய வீதத்திலான அத்தகைய கொடுப்பனவின்
நூற்றுவீதமாக இருக்கவேண்டிய தொழில் மொத்த விற்பனை
வரவு வரியை அத்தகைய கொடுப்பனவிலிருந்து கழித்துக் கொள்
ஞதல்வேண்டும்; அத்துடன், அவ்வாறு கழிக்கப்பட்ட வரித்தொகை
அத்தகையஆளிடமிருந்து குடியரசுக்குப் போமதியான கடனேன்
ரூதல் வேண்டுமென்பதுடன், அது உடனடியாக அறவிடப்படற்
பாலதாதல் வேண்டும் அல்லது இச் சட்டத்தின் இப்பாகத்தின் கீழ்
அவரால் கொடுப்படற்பாலதான தொழில் மொத்த விற்பனை வரவு
வரி ஏதேனும் இருப்பின், அதனுடன் மேலதிகமாக வரிமதிப்
பிடப்பட்டு அவ்வாள் மீது விதிக்கப்படலாம்;

ஆயின் அத்தகைய ஒப்பந்தம் புரியப்படுவதற்காகக்கொடுப்படற்
பாலதான மொத்தப் பிரதிபயன் ஐந்து இலட்சம் ரூபாவை விஞ்
சாதவிடத்து அத்தகைய கழிப்பனவு எதுவும் செய்யப்படுதலாகாது.

(2) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கு இணங்க தொழில் மொத்த
விற்பனை வரவு வரியைக் கழித்துக் கொள்ளும் எவ்வேறும் ஆள்—

(அ) எவ்வாளினது கொடுப்பனவிலிருந்து அக்கழிப்பனவு செய்யப்பட்ட
தோ அவ்வாளுக்கு—

(i) அத்தகைய கொடுப்பனவின் மொத்தத் தொகை;
(ii) அவ்வாறு கழிக்கப்பட்ட வரியின் வீதமும் தொகையும்;
(iii) உண்மையாகக் கொடுக்கப்பட்ட தேறிய தொகை;
என்பனவற்றைக் காட்டும் கூற்றெண்ணை வழங்குதல் வேண்டும்.
அத்துடன்

(ஆ) அத்தகைய கழிப்பனவைச் செய்த ஏழநாட்களுள் அவ்வாறு கழிக்
கப்பட்ட பணத்தொகையை—

(i) எவ்வாளுக்குக் கொடுப்பனவு செய்யப்பட்டதோ அவ்வாளின்
பெயரும் முகவரியும்;
(ii) அத்தகைய கொடுப்பனவின் மொத்தத் தொகை;
(iii) அவ்வாறு கழிக்கப்பட்ட வரியின் வீதமும், தொகையும்;
அத்துடன்
(iv) உண்மையாகக் கொடுக்கப்பட்ட தேறிய தொகை.

என்பனவற்றைக் காட்டும் கூற்றெண்ணுடன் சேர்த்து ஆணையாளர்
தலைமையதிபதிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.

(3) ஆளொருவரது தொழில் மொத்த விற்பனை வரவானது, எப்பனத் தொகையிலிருந்து ஓராம் உட்பிரிவுக்கிணங்க மொத்த விற்பனை வரவு வரி கழிக்கப்பட்டுள்ளதோ அப்பனத்தொகையை உள்ளடக்குகின்றவிடத்து (2) ஆம் உட்பிரிவுக்கு இணங்க வழங்கப்பட்டதும் அப்பனத்தொகை தொடர் பிலானதும் ஆன கூற்றென்றை அவர் காண்பிப்பதன் மேல், கழிக்கப்பட்ட வரித்தொகை என அக்கூற்றில் காட்டப்பட்ட தொகைக்கு, அவரால்செலுத் தப்பட்டற்பாலதான் வரியிலிருந்து எதிரீடு பெற்றுக்கொள்வதற்கு அவர் உரித் துடையவராதல் வேண்டும்.

(4) இப்பிரிவின் நோக்கங்களுக்காக “ஓப்பந்தம்” என்பது

(i) எத்தன்மைத்தானதுமான கட்டுமான வேலை தொடர்பிலான ஏதேனும் ஓப்பந்தம்;

(ii) ஓராம் பந்தியில் குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் ஓப்பந்தம் தொடர்பில் பண்டங்களை அல்லது சேவைகளை வழங்குவதற் கான ஏதேனும் ஓப்பந்தம்;

(iii) ஓராம் அல்லது (ii) ஆம் பந்தியில் குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் ஓப்பந்தம்தொடர்பிலான ஏதேனும் கீழொப்பந்தம் என்று பொருளாகும்.

(5) ஓராம் உட்பிரிவின் நியதிகளின்படி தொழில் மொத்த விற்பனை வரவு வரியைக் கழிக்கத் தவறுகின்ற, அல்லது (2) ஆம் உட்பிரிவின் கீழ் ஏதேனும் மொத்த விற்பனை வரவு வரியை ஆணையாளர் தலைமையதிபதிக்கு அனுப்பி வைக்கத் தவறுகின்ற எவ்ரேனும் ஆள், தவணை தவறியுள்ளவராகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், அதற்கிணங்க, அத்தகைய ஏதேனும் தவணைதவறுகை தொடர்பில், தொழில் மொத்த விற்பனை வரவுவரி அறவீடு தொடர்பிலான இச்சட்டத்தின் இப்பாகத்தினது ஏற்பாடுகள் ஏற்படுத்தையன வாதலும் வேண்டும்.

(6) ஓராம் உட்பிரிவின் கீழ் ஏதேனும் கழிப்பனவைச் செய்துகொண்டுள்ள, அல்லது (2) ஆம் உட்பிரிவைப் பின்பற்றி எப்பனத் தொகையை யேனும் அனுப்பிவைத்துள்ள எவ்ரேனும் ஆள், எவ்வாளினால் அந்த வரி கொடுப்பதற்பாலதோ அவ்வாளினதும், சம்பந்தப்பட்ட மற்றெல்லா ஆட்களி னதும், அதிகாரத்தின் கீழ் செயலாற்றியிருப்பதாகக் கருதப் படுதல் வேண்டும்; அத்துடன், எழுத்திலான வேறேதேனும் சட்டத்தின், ஓப்பந்தத்தின் அல்லது உடன்படிக்கையின் ஏற்பாடுகள் எவ்வாறிருப்பினும், விடயத்திற்கேற்றவாறு, அத்தகைய கழிப்பனவு தொடர்பில் அல்லது அனுப்புகை தொடர்பில், குடியியல் அல்லது குற்றவியல் வழக்கு நடவடிக்கைகள் எல்லாவற்றிலுமிருந்து அவருக்கு இத்தால் பாதுகாப்பு அளிக்கவும் படுகின்றது.

(7) ஆளொவரும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஓப்பந்தங்கள் செய்திருந்து, வரிமதிப்பீட்டாளர், அத்தகைய ஓப்பந்தங்களின் தன்மையையும் திறத்தவர்களையும் கருத்திற்கொண்டு, அத்தகைய ஓப்பந்தங்கள் தொடர்பில் அத்தகைய ஆளினால் செய்யப்பட்ட கொடுப்பனவுகளின் பெறுநர் அதே ஆளே அல்லது அவரது முகவரே என அபிப்பிராயப்படுமிடத்து, செலுத்தப்படற் பாலதான தொகை (1) ஆம் உட்பிரிவின் நோக்கங்களுக்கென ஓன்றுசேர்க் கப்படுதல் வேண்டும்.”

5. (இறுதியாக 1978ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத் தப்பட்டவாரை) முதன்மைச் சட்டவாக்கத்தின் 159 ஆம் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், “மொத்த விற்பனை வரவு” என்பதன் வரைவிலக்கணத் துக்குப் பதிலாக பின்வரும் புதிய வரைவிலக்கணத்தை இடுவதன் மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது:—

“மொத்த விற்பனை வரவு” என்பது, ஏதேனும் தொழில் தொடர்பில், அத்தொழில் தொடர்பாகச் செய்துகொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களிலிருந்து அல்லது அத்தொழிலிலக்கொண்டு நடாத்துகையில் புரியப்பட்ட சேவைகளுக்காக, பெற்றுக்கொள்ளப்பட்ட அல்லது பெற்றுக் கொள்ளப்படற்பாலதான் மொத்தத் தொகை என்று பொருளாவதுடன், பின்வருவனவற்றையும் உள்ளடக்கும்;-

(அ) வங்கியொன்றின், விடயத்தில் வட்டி, கழிவுகள், பங்கிலாபங்கள். நாணயமாற்று சேவைக் கட்டணங்கள், தரகுகள், தரகுக் கூலி என்பவற்றின் வகையால் அல்லது கணக்கால் ஆன அவ்வங்கியின் வரவுகளையும், அதன் தொழிற்பாட்டின் போதாயினும்சரி அல்லது வேறுவகையாக வாயினும்சரி, அவ்வங்கியினால் பெறப்பட்ட வேறு ஏதேனும் வருமானத்தையும் உள்ளடக்கும்; ஆனால், அவ்வங்கியின் வெளிநாட்டு நாணய வங்கித் தொழிற் கூறின் தொழிற்பாட்டிற்குச் சார்த்தப்படற்பாலனவான வரவுகளை உள்ளடக்குதலாகாது.

இப்பந்தியில் ‘‘வெளிநாட்டு நாணய வங்கித் தொழிற் கூறு’’ என்பது வெளிநாட்டு நாணய வங்கித்தொழிற் கூறென்றாகத் தொழிற்படவென இலங்கை மத்திய வங்கியால் அதிகாரமளிக்கப்பட்ட வர்த்தக வங்கியொன்றின் ஒரு கூறு அல்லது பிரிவு என்று பொருளாகும்.

(ஆ) நிதி அளிப்பவர், பணம் கடன் கொடுப்பவர், அல்லது அடகு பிடிப்பவர் ஒருவரின் விடயத்தில், அவரால் கடன்களாகக் கொடுக்கப்பட்ட பணங்களையும் அத்தகைய கடன்கள்மீது அவரால் பெறப்பட்ட அல்லது பெறப்படற்பாலதான் வட்டியையும், அத்தகைய கடன்கள் தொடர்பில் கட்டணங்களாக அல்லது வேறு இறுப்பனவுகளாக அவரால் பெறப்பட்ட பணத்தொகைகளையும் உள்ளடக்கும்.

(இ) ஏல விற்பனையாளரொருவர் விடயத்திலும், (ஈ) என்னும் பந்தியின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, தரகர் அல்லது தரகுமுகவர் ஒருவரின் விடயத்திலும்:—

(i) அவரால் விற்கப்பட்ட காணிகள் தொடர்பில், அல்லது எக்காணிகளின் விற்பனைக்கு அவர் காரணராயிருந்தாரோ அக்காணிகளின் விற்பனைக்கு தொடர்பில். அவரால் செய்யப்பட்ட எவையேனும் கொடுக்கல்வாங்கல்களுக்காக அல்லது ஆற்றப்பட்ட சேவைகளுக்காக அவரால் பெறப்பட்ட அல்லது பெறப்படற்பாலனவான தரகுகளை அல்லது கட்டணங்களை உள்ளடக்கும்;

(ii) அவரால் விற்கப்பட்ட எவையேனும் பண்டங்கள் தொடர்பில், அல்லது எப்பண்டங்களின் விற்பனைக்கு அவர் காரணராயிருந்தாரோ அப்பண்டங்களின் விற்பனை தொடர்பில் அப்பண்டங்களைக் கொள்வதை செய்தவரால் கொடுக்கப்பட்ட அல்லது கொடுப்பதற்பாலதான் மொத்தத் தொகையை உள்ளடக்கும்.

- (ஏ) (i) வதிவற்ற ஆள் ஒருவர் சார்பில் அவ்வதிவற்ற ஆளின் எவையேனும் பண்டங்களின் விற்கின்ற அல்லது விற்பதற்குக் காரணராக இருக்கின்ற அல்லது
- (ii) இலங்கையில் உற்பத்திசெய்யப்பட்ட எவையேனும் பண்டங்களின் ஏற்றுமதியாளரொருவர் சார்பில் செயலாற்றுகின்ற, அல்லது
- (iii) இலங்கையின் தொழிலொன்றைக் கொண்டு நடாத்துகின்ற வேறொன்றும் ஆளின் சார்பில், அத்தகைய தொழில் 120-ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவில் உள்ள அச் சொல்லமைப்பின் பொருளுக்குப்பட்ட ஒரு ‘‘தொழில்’’ ஆக இருப்பினும் சரி அல்லாவிட இருக்கும் சரி எப்பண்டங்களின் விற்பனையின் மொத்த வரும்படிகள் அவ்வேறு ஆளின் தொழிலினது மொத்த விற்பனை வரவில் உள்ள எடக்கப்பட்டுள்ளனவோ அப்பண்டங்களாக இருக்கும் அவ்வேறு ஆளின் எவையேனும் பண்டங்களை இலங்கையில் விற்பதற்குக் காரணராக இருக்கின்ற,

(பங்குத்தரகர் அல்லது விளைபொருள் தரகர் ஒருவரல்லாத) எவரே இரும் தரகரின் அல்லது தரகுமுகவரின் விடயத்தில், அவ்வாறு விற்பதில் செயற்படுவதில் அல்லது அவ்வாறு விற்பதற்குக் காரணராக இருப்பதில் அவரால் செய்யப்பட்ட எவையேனும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அல்லது ஆற்றப்பட்ட சேவைகள் தொடர்பில், அத்தகைய தரகரால் அல்லது தரகுமுகவரால் பெறப்பட்ட அல்லது பெறப்படற்பாலனவான தரகுகளையும் அல்லது கட்டணங்களையும் உள்ளடக்கும், அத்துடன் பங்குத்தரகர் அல்லது விளைபொருள் தரகர் ஒருவரின் விடயத்தில் அவரால் செய்யப்பட்ட எவையேனும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அல்லது ஆற்றப்பட்ட சேவைகள் தொடர்பில் அத்தகைய தரகரால் அல்லது தரகுமுகவரால் பெறப்பட்ட அல்லது பெறப்படற்பாலனவான தரகுகளையும் அல்லது கட்டணங்களையும் உள்ளடக்கும்; அத்துடன்

- (ஒ) கல்வித்தாபனம் எதனையும் அல்லது பாடசாலை எதனையும் கொண்டு நடாத்துகின்ற ஆள் ஒருவரின் விடயத்தில், கல்வித்தாபனத்தின் அல்லது பாடசாலையின் பணங்களை முதலீடு செய்வதிலிருந்துவரும் இலாபங்கள் நீங்கலாக, அக்கல்வித்தாபனத்தை அல்லது பாடசாலையைக்கொண்டு நடாத்துவதில் அவரால் பெறப்பட்ட அல்லது பெறப்படற்பாலவான மொத்தத் தொகையையும் உள்ளடக்கும்.

ஆனால் இச்சட்டத்தின் இப்பாகத்தில் வெளிப்படையாக வேறுவிதமாகக் கூறப்பட்டிருந்தாலன்றி, மூலதனச் சொத்துக்களை விற்பதன் மூலம் பெறப்பட்ட அல்லது பெறப்படற்பாலதான் ஏதேனும் தொகையை உள்ளடக்காது.

1981 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்கக்
காணிச் (சீர்திருத்த சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம்

[1981, ஜூன் மாதம் 3 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

தேசிய அரசுப் பேரவையின் 1972 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, காணிச் சீர்திருத்தச் சட்டத்தை திருத்துவதற்கும், அக்சட்டத்தின் 13, ஆம் 14 ஆம் 19 ஆம் பிரிவுகளின்கீழ் ஆக்கப்பட்ட குறித்த சில கட்டளைகளும் தீர்மானங்களும் தொடர்பாக சிறப்பேற்பாட்டைச் செய்வதற்கும், அத்துடன் அவற்றேருடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்.

1. இச்சட்டம் 1981 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்கக் காணிச் சீர்த்திருத்த (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

பாகம் 1

தேசிய அரசுப் பேரவையின் 1972 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, காணிச் சீர்திருத்தச் சட்டத்திற்கான திருத்தங்கள்

2. ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தைந்தாம் ஆண்டின் 39 ஆம் இலக்கக் கூட்டத்தினால் திருத்தப்பட்டவாறுன்றும். இதன் பின்னர் இச்சட்டத்தின் இப்பாகத்தில் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பீடுசெய்யப்படுவதுமான தேசிய அரசுப் பேரவையின் 1972 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 3 ஆம் பிரிவு, இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(அ) அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவில், அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் உட்பந்தியை உடனடுத்து, பின்வரும் புதிய பந்தியைச் சேர்ப்பதன் மூலம் :—

“(இ) வேறொனும் ஆளின் நலனுக்காக தனிப்பட்ட நம்பிக்கைப் பொறுப்பொன்றின்கீழான நம்பிக்கைப்பொறுப்பாளரொருவரால் ஏதேனும் காணி சொந்தமாகவைத்திருக்கப்படுமிடத்து அத் தனிப்பட்ட நம்பிக்கைப்பொறுப்புக்கு”; அத்துடன்

(ஆ) அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவை உடனடுத்து, பின்வரும் புதிய உட்பிரிவைச் சேர்ப்பதன்மூலம் :—

“(5) கமத்தொழில் அபிவிருத்திக்கு நலன் பயக்கும் என்ற வகையில் அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் குறித்துரைக்கப் பட்ட கருத்திட்டத்துக்கெனக் குடியரசினால் ஏதேனும் கமத்தொழிற் காணி குத்தகைக்கு விடப்படுகின்றவிடத்து (4) ஆம் உட்பிரிவுக்கான காப்பு வாசகத்தில் உள்ளது எது எப்படியிருப்பினும். அத்தகைய கமத் தொழிற் காணியின் குத்தகைக்காரர்., (1) ஆம் உட்பிரிவின் நோக்கங்களுக்காக அத்தகைய காணிச்சொந்தக்காரராகக் கருதப்படுதலாகாது.”.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின், 5 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது.

(அ) அப்பிரிவை, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவாக மீள இலக்கமிடுவதன் மூலம்; அத்துடன்

(ஆ) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவை உடனடுத்து, பின்வரும் புதிய உட்பிரிவை உட்புகுத்துவதன் மூலம் :—

‘(2) இவ்வுட்பிரிவு சட்டமாக்கப்பட்ட தேதிக்கு பின்னரானதும் இவ்வுட்பிரிவில் “இயைபான தேதி” எனக்குறிப்பீடு செய்யப்படுவது மான ஏதேனும் நாளன்று, திருமணம் காரணமாக அல்லது வழியுரிமை காரணமாக அல்லது இவை இரண்டும் காரணமாக உச்சவரம்பை விஞ்சிய கமத்தொழிற் காணிக்கு ஆள் எவரும் சொந்தக்காரராக வருமிடத்து, (1) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகள் ஏற்படையனவாதல் ஆகாது; அத்துடன் அதற்கிணங்க, அத்தகைய ஆள் அத்தகைய மேன்மிகையை இயைபான தேதியிலிருந்து இரண்டு ஆண்டு காலப் பகுதிக்குள் விற்பனைமூலமாக அல்லது வேறுவகையில் கைமாற்றலாம் அத்தகைய ஆள் அத்தகைய காலப்பகுதிக்குள் அத்தகைய மேன்மிகையைக் கைமாற்றம் செய்யத் தவறுமிடத்து அத்தகைய காலப்பகுதி முடிவடைகையில் அத்தகைய மேன்மிகை :—

(அ) ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்டுள்ளதாக கருதப்படுதல் வேண்டும் ; அத்துடன்

(ஆ) அந்த ஆளினால் ஆணைக்குழுவிடமிருந்து பெறப்பட்ட சட்டத் தாலான் குத்தகையொன்றின் கீழ் வைத்திருக்கப்படுவதாகக் கருதப்படுதல் வேண்டும்.’.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 12 ஆம் பிரிவானது, அப்பிரிவின் இறுதியில் பின்வரும் புதிய உட்பிரிவைச் சேர்ப்பதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :—

‘(4) ஓராம் உட்பிரிவிற் குறிப்பீடு செய்யப்பட்ட அத்தகைய ஏதேனும் ஈடு, குத்தகை, ஒற்றி அல்லது சீவியவுரித்துத் தொடர்பில் குடியியல் நீதிமன்றமொன்றிலான ஏதேனும் வழக்கின் அல்லது நடவடிக்கையின் நோக்கங்களுக்கான காலவரையறைக் காலப் பகுதியைக் கணக்கிடகையில், சட்டுக்கு, குத்தகைக்கு, ஒற்றிற்கு அல்லது சீவியவருத்திற்கு அமைந்த கமத்தொழிற் காணியானது எந்தத் தேதியன்று ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்டதோ அந்தத் தேதியில் தொடங்குவதும், அத்தகைய காணியின் சொந்தக்காரருக்கு நட்டசுடு எந்தத் தேதியில் செலுத்தப்படற்பாலதாதல் வேண்டுமெனத் தீர்மானிக்கப்படுகின்றதோ அந்தத் தேதியில் முடிவடைவதுமான காலப்பகுதி விட்டுவிடப்படுதல் வேண்டும்,’,

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 14 ஆம் பிரிவானது அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை உடனடுத்து, பின்வரும் புதிய உட்பிரிவை உட்புகுத்துவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :—

‘(2அ) இவ்வுட்பிரிவு சட்டமாக்கப்படும் தேதியிலிருந்தும் அதன் பின்னரும், கூட்டுமொத்தமாக நூற்றியைம்பது ஏக்கர்களை விஞ்சகின்ற ஏதேனும் கமத்தொழிற் காணியை, (1) ஆம் உட்பிரிவின்கீழ் கைமாற்றுவதற்கு சட்டத் தாலான் குத்தகைக்காரர் எவருக்கும் ஆணைக்குழுவால் (2) ஆம் உட்பிரிவின்கீழ் அங்கோரம் வழங்கப்படுதலாகாது:

ஆயின், இச்சட்டத்தில் எது எப்படியிருப்பினும், இவ்வுட்பிரிவு சட்டமாக்கப்படுவதற்கு முன்னராக எவ்வேறும் வெளிப்படுத்துபவருக்கு அல்லது வெளி

படுத்துபவரது குடும்பத்தின் எவ்ரேனும் உறுப்பினருக்கு எக்கமத்தொழில் காணியின் உடைமையானது கையளிக்கப்பட்டுள்ளதோ அக்கமத்தொழிற் காணி தொடர்பில் இவ்வுட்பிரிவின் முற்போந்த ஏற்பாடுகள் ஏற்படுடையன வாதலாகாது.”.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 18 ஆம் பிரிவு, அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவை உடனடித்து பின்வரும் புதிய உட்பிரிவை உட்பகுத்துவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :—

‘(4 அ) நான்காம் உட்பிரிவில் எது எப்படியிருப்பினும், இவ்வுட்பிரிவு சட்டமாக்கப்பட்ட தேதிக்குப் பின்னரானதும் இவ்வுட்பிரிவில் ‘இயைபான தேதி’ எனக் குறிப்பீடு செய்யப்படுவதுமான ஏதேனும் நாளன்று திருமணம் காரணமாக அல்லது வழியுரிமை காரணமாக அல்லது இவை இரண்டும் காரணமாக உச்சவரம்பை விஞ்சிய கமத்தொழிற் காணிக்கு சொந்தக்காரராக வருகின்றவரும், அத்துடன் அத்தகைய மேன்மிகையை இயைபான தேதியிலிருந்து இரண்டு ஆண்டு காலப்பகுதிக்குள் விற்பனை மூலமாக அல்லது வேறுவகையில் கைமாற்றத் தவறுகின்றவருமான ஆள் எவரும், அத்தகைய காலப்பகுதி முடிவடைந்த பின்னரான ஒரு மாதத்திற்குள் இப்பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளவாரான வெளிப்படுத்துகையொன்றைச் செய்தல் வேண்டும்.’

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 22 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :—

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் —

(அ) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியை உடனடித்து, பின்வரும் புதிய பந்தியை உட்பகுத்துவதன் மூலம் :—

‘(ஆஆ) கமத்தொழில் அல்லாத நோக்கங்களுக்கென அமைச்சரின் அங்கொரத்துடன் விற்பனையென்ற வகையில் பராதீனப்படுத்துதல்’; அத்துடன்

(ஆ) அவ்வுட்பிரிவின் (ஹ) என்னும் பந்திக்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன் மூலம் :—

(ஹ) (i) இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு நேர்முந்திய நாளன்று கமத்தொழிற் காணியைத் சொந்தமாக வைத்திருக்கின்றவரும்; அல்லது

(ii) ஏழாம் பிரிவு அல்லது 8 ஆம் பிரிவு நடைமுறையிலிருத்தல் காரணமாக இச்சட்டம் தொடங்கும் தேதியன்று, காணியைச் சொந்தமாக வைத்திருக்கின்றவர் எனக் கருதப்பட்டவரும்,

அத்துடன் கமத்தொழிற் காணிமீதான உச்சவரம்பு விதிக்கப்பட்ட நேரத்தில் அத்தகைய ஆள் பதினெட்டு வயதுக்குக் குறைந்த ஆளோருவராகவிருந்து, அவருக்குச் சொந்தமான காணியானது, அத்தகைய ஆள் எந்தக் குடும்பத்தில் உறுப்பினரொருவராயிருக்கிறாரோ அந்தக் குடும்பத் தலைவனுல் சொந்தமாக வைத்திருக்கப்பட்டதாக கருதப்படும் காணிப்பரப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது என்ற நிகழ்வின் காரணமாய் அத்தகைய காணியின் உடைமையிழப்பிக்கப்

பட்டவருமான எவ்ரேனும் ஆளுக்கு, விற்பனை என்ற வகையாகப் பராதீனப் படுத்துதல்.

பராதீனப்படுத்தப்பட்ட தேதியன்று பராதீனம் பெற்றவர் பதினெட்டு வயதுக்குக் குறைந்தவராகத் தொடர்ந்தும் இருக்கின் ரூர் என்னும் நிகழ்வு எவ்வாறிருப்பினும், இப்பந்தியின்கீழ் பராதீன மொன்று செய்யப்படலாமென்பதுடன், பதினெட்டு வயதுக்குக் குறைந்தவரான ஆளொருவருக்கு இப்பந்தியின்கீழ் கமத்தொழிற் காணியின் பராதீனமொன்று செய்யப்படுமிடத்து, அத்தகைய ஆள், அத்தகைய காணியின் சொத்துவம் பற்றிய நோக்கங்களுக்காக இச் சட்டத்தின் கருத்தெல்லைக்குள் ஓர் “ஆள்” எனக் கருதப்படுதலும் வேண்டும்.

கமத்தொழிற் காணியீது உச்சவரம்பு விதிக்கப்பட்ட நேரத்தில் பதினெட்டு வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆளொருவரால் சொந்தமாக வைத்திருக்கப்பட்ட காணியானது, இப்பந்தி சட்டமாக்கப்படும் தேதியன்று 22 ஆம் பிரிவின்கீழ் எவ்ரேனும் ஆளுக்குப் பராதீனப்படுத்தப் பட்டிராதவிடத்து, அத்துடன் அத்தகைய காணி தொடர்பில், 28 ஆம் பிரிவின்கீழ் நட்டாடு எதுவும் அத்தகைய ஆளுக்குச் செலுத்தப்பட்டிராதவிடத்து, அமைச்சரானவர், இப்பந்தியின் முறபோந்த ஏற்பாடு களின்கீழ் அத்தகைய காணியைப் பராதீனப்படுத்துவதற்குப் பதிலாக, கசற்றில்வெளியிடப்படும்கட்டளைமூலம், அத்தகையகாணியைஅத்தகைய ஆளுக்குஉரித்தாக்கலாம். அத்தகைய கட்டளையானது, அத்தகைய கட்டளைஆக்கப்பட்ட தேதியிலிருந்து, அத்தகைய ஆளுக்கு அத்தகைய காணியின் முழு உரித்தையும் கொடுக்கும் பயனுடையதாதல் வேண்டும்.’ அத்துடன்

(2) அப்பிரிவின் முடிவில் பின்வரும் புதிய உட்பிரிவைச் சேர்ப்பதன் மூலம்:—

“(4) அமைச்சரால் அங்கோரமளிக்கப்படக்கூடியனவான அத்தகைய நோக்கங்களுக்காக ஜிம்பது ஏக்கர்களுக்கு அதிகமான கமத்தொழிற் காணியை எவ்ரேனும் ஆளுக்கு (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின்கீழ் அல்லது (ஆஆ) என்னும் பந்தியின்கீழ் குத்தகை என்ற வகையாகப் பராதீனப்படுத்துதல் ஆணையாளருக்குச் சட்டமுறையானதாதல் வேண்டும்.”

8. முதன்மைச் சட்டவாக்கத்தின் 27 ஆம் பிரிவை உடனடுத்து, பின்வரும் புதிய பிரிவுகள் இத்தால் உட்புகுத்தப்படுகின்றன என்பதுடன், இவை அச்சட்டவாக்கத்தின் 27 அ, 27 ஆ என்னும் பிரிவுகளாகப் பயனுறுதலும் வேண்டும் :—

“ஆணைக்குழு உரித்தாக்கப்பட்டிருக்கும் கமத்தொழிற் காணியை அல்லது தோட்டக்காணியை அமைச்சர் கட்டளைமூலம் அரசுக்கட்டுத் தாபனத்துக்கு உரித்தாக்கலாம்.

27 அ. (1) ஆணைக்குழுவின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர், ஆணைக்குழுவின் நலன்கருதி அவ்வாறு செய்வது அவசியமெனக்கருதுமிடத்து, 22 ஆம், 23 ஆம் பிரிவுகளுக்கும் 42 ஏ என்னும் பிரிவுக்கும் அமையவும், கசற்றில் வெளியிடப்படும் கட்டளைமூலமும், அக்கட்டளையில் குறித்துரைக்கப்பட்டிருக்கும் தேதியொன்றிலிருந்து, இச்சட்டத்தின் கீழ் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்டிருப்பதும், கட்டளையில் விவரிக்கப்பட்டிருப்பதுமான ஏதேனும் கமத்தொழிற் காணியை அல்லது தோட்டக்காணியை

அல்லது அக்காணியின் ஏதேனும் பகுதியை, கட்டளையிற் குறித் துரைக்கப்பட்டிருக்கும் ஏதேனும் அரசு கூட்டுத்தாபனத்துக்கு (அத்தகைய கூட்டுத்தாபனத்துக்கு உரித்தாக்குவதற்கான பிரதிபயன் தொடர்பில் ஆணைக்குமுவாலும் அத்தகைய அரசுகூட்டுத்தாபனத்தாலும் உடனபட்டுக்கொள்ளப்பட்டவாருன் அத்தகைய நியதி நிபந்தனைகளுக்கு அமைய) உரித்தாக்கலாம்.

(2) ஓராம் உட்பிரிவின் கீழான கட்டளையொன்று, கட்டளை பயனுறுகின்ற தேதிக்கு நேர்முந்திய நாளன்று, அக்கட்டளையில் விவரிக்கப்பட்ட கமத்தொழிற் காணி தொடர்பில் அல்லது தோட்டக் காணி தொடர்பில் அல்லது அவற்றின் பகுதியொன்று தொடர்பில் ஆணைக்குமுக்கு இருந்த அத்தகைய உரிமையை, உரித்தை, அத்துடன் அக்கறையைக் கட்டளையில் குறித்துரைக்கப்பட்ட அத்தகைய அரசு கூட்டுத்தாபனத்துக்கு உரித்தாக்கும் பயனுடையதாதல் வேண்டும்.

(3) ஏதேனும் கமத்தொழிற் காணி அல்லது தோட்டக்காணி அல்லது அவற்றின் ஏதேனும் பகுதியானது, (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஆக்கப்பட்ட கட்டளையொன்றின் மூலம் அரசு கூட்டுத்தாபனமொன்றுக்கு உரித்தாக்கப்பட்டவிடத்து, அத்தகைய கமத்தொழிற் காணியுடன் அல்லது தோட்டக்காணியுடன் அல்லது அவற்றின் பகுதியுடன் தொடர்புடையவையும், அத்தகையவாறு உரித்தாக்கப்பட்ட தேதிக்கு நேர்முந்திய நாளன்று உள்ளவையும், வெளிப்படையான அல்லது உட்கிடையான ஏதேனும் ஒப்பந்தத்தின் அல்லது உடனபடிக்கையின் கீழ் ஆணைக்குமுக்கு உரியவையுமான எல்லா உரிமைகளும் பொறுப்புகளும் அத்தகைய அரசு கூட்டுத்தாபனத்தின் உரிமைகளும் பொறுப்புகளுமாய் வருதல் வேண்டும்.

(4) ஓராம் உட்பிரிவின் கீழான, கட்டளையொன்றன்மூலம், ஏதேனும் கமத்தொழிற் காணியை அல்லது தோட்டக்காணியை அல்லது அவற்றின் பகுதியொன்றை அத்தகைய ஏதேனும் அரசு கூட்டுத்தாபனத்துக்கு உரித்தாக்குவதற்கான பிரதிபயன் தொடர்பிலான ஏதேனும் நியதி அல்லது நிபந்தனை இணங்கியொழுகப்படாதவிடத்து, அமைச்சர், கசற்றில் வெளியிடப்படும் கட்டளைமூலம், அக்காணி தொடர்பில் (1) ஆம் உட்பிரிவின்கீழான கட்டளையை இல்லாதொழிக்கலாம் என்பதுடன், அதன்மேல், அக்காணி ஆணைக்குமுக்கே உரித்தாக்கப்படுதலும் வேண்டும்.

குறித்தசில பாரபந்தங்களைப் புதுப்பித்தல்

27ஆ. (1) கமத்தொழிற்காணி எதுவும் 14ஆம் பிரிவின் கீழான கட்டளை யொன்றின்விளைவாக எவரேனும் ஆளுக்குக்கை மாற்றப்பட்டிருக்குமிடத்து அல்லது 22ஆம் பிரிவின் (ஊ) எனும் பந்தியின்கீழ் எவரேனும் ஆளுக்குப் பராதீனப்படுத்தப்பட்டிருக்குமிடத்து அல்லது 19ஆப் பிரிவின்கீழ் செய்யப்பட்ட தீர்மானமொன்றின் விளைவாக எவரேனும் ஆள் ஏதேனும் கமத்தொழிற் காணியை வைத்திருப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றவிடத்து, விடயத்திற்கேற்ப அத்தகைய கட்டளை, பராதீனப்படுத்தல், உரித்தாக்கம் அல்லது தீர்மானம், விடயத்திற்கேற்ப அத்தகைய கட்டளையின், பராதீனப்படுத்தலின், உரித்தாக்களின் அல்லது தீர்மானத்தின் தேதியிலிருந்து, அக்காணி ஆணைக்குமுக்கு எந்தத் தேதியில் உரித்தாக்கப்பட்டதோ அந்தத் தேதிக்கு நேர்முந்திய நாளில் அக்காணியின் மீதிருந்த பாரபந்தமேதையும் புதுப்பிக்கும் விளைவைக்கொண்டிருத்தல் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்டவாறன் அத்தகைய ஏதேனும் பாரபந்தம் தொடர்பில் குடியியல் நீதிமன்றமொன்றிலான ஏதேனும் வழக்கின் அல்லது நடவடிக்கையின் நோக்கங்களுக்கான காலவரையறைக் காலப்பகுதியைக் கணக்கிடுகையில், அந்தப் பாரபந்தத்துக்கு அமைந்த கமத்தொழிற் காணியானது, ஆணைக்குமுவக்கு எந்தக் காலப்பகுதியின்போது உரித்தாக்கப்பட்டிருந்ததோ அந்தக் காலப்பகுதி விட்டுவிடப்படுதல் வேண்டும்.”.

9. முதன்மைச் சட்டவாக்கத்தின் 28ஆம் பிரிவு, அப்பிரிவின் இறுதியில் பின்வரும் புதிய உட்பிரிவுகளைச் சேர்ப்பதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:—

‘(3) (அ) இவ்வுட்பிரிவு சட்டமாக்கப்பட்ட தேதியன்று, அந்தத்தேதிக்கு முன் ஆணைக்குமுவக்கு உரித்தாக்கப்பட்டிருக்கும் ஏதேனும் கமத்தொழிற் காணி தொடர்பில் நட்டாடு எதுவும் செலுத்தப்படாதிருக்குமிடத்து அத்தகைய கமத்தொழிற் காணி தொடர்பில் செலுத்தப்படற்பாலதான் நட்டசட்டானது. (1) ஆம், (2) ஆம் உட்பிரிவுகளில் எதுளப்படியிருப்பினும், பின் வருவனவற்றுள் ஒன்றினை அடிப்படையாகக்கொண்டு, எத்தேதியன்று அக்காணி ஆணைக்குமுவக்கு உரித்தாக்கப்பட்டதோ அத்தேதிக்கு நேர்முந்திய நாளன்று அக்கமத்தொழிற் காணியின் சொந்தக்காரராயிருந்த ஆளின் தெரிவுக்கு இணங்கக் கணிக்கப்படுதல் வேண்டும் :—

- (i) 1971ஆம் ஆண்டு மே 29ஆம் தேதிக்கு நேர்முன்னரான கணக்காண்டுக்கும் முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட கணக்காண்டுக்கு நேர்முந்திய நான்கு கணக்காண்டுகளுக்கும், அத்தகைய காணி நெற்காணியாக இல்லாதிருப்பின் அத்தகைய கமத்தொழிற் காணியின் மீதான சராசரி ஆண்டு இலாபங்களின் பதினைந்து மடங்கை விஞ்சாத தொகையொன்று, அத்துடன் அத்தகைய காணி நெற்காணியாகவிருப்பின் அத்தகைய சராசரி ஆண்டு இலாபத்தின் பத்து மடங்கை விஞ்சாத தொகையொன்று ; அல்லது
- (ii) (அ) தேயிலை, இறப்பர் அல்லது தெங்கு நடுகைசெய்யப்பட்ட கமத்தொழிற் காணியின் விடயத்தில், அத்தகைய கமத்தொழிற் காணி ஆணைக்குமுவக்கு உரித்தாக்கப்பட்ட தேதிக்கு நேர்முந்திய மூன்று கணக்காண்டுகளுக்கும் அத்தகைய கமத்தொழிற் காணியின் உற்பத்தி ஏக்கரிலிருந்து ஏக்கரொன்றுக்கான சராசரி ஆண்டு விளைச்சலின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட பணத்தொகையொன்று; ஆயின், எவ்வாறு யினும், அத்தகைய கமத்தொழிற் காணியின் ஏக்கர் ஒன்றுக்கான சராசரி ஆண்டு விளைச்சல், இதற்கான I-ஆம் நிரையில் குறித்துரைக் கப்பட்ட தொகை ஒன்றுக்குச் சமமாக இருக்குமிடத்து, அத்தகைய கமத்தொழிற் காணியின் ஒவ்வொர் ஏக்கர் தொடர்பிலும் செலுத்தப்படற்பாலதான் பணத்தொகையானது, இதற்கான II-ஆம் நிரையி ஹள்ள நேரொத்த பதிலிற் குறித்துரைக்கப்பட்ட பணத்தொகைக்குச் சமமான ஒரு பணத்தொகையாக இருத்தல்வேண்டும்.

நிறை I

ஏக்கரோன்றுக்கான சராசரி ஆண்டு விலைச்சல்

நிறை II

ஏக்கரோன்றுக்கான
நட்டசாட்டுத்
தொகை ரூபா

தேயிலை

1,500	இருத்தலுக்கு மேல்	...	2,500
1,000	இருத்தலுக்கு மேல், ஆனால் 1,500 இருத்தலை விஞ்சாமல்	...	2,000
750	இருத்தலுக்கு மேல், ஆனால் 1,000 இருத்தலை விஞ்சாமல்	...	1,500
750	இருத்தலும் அதற்குக் குறைவாகவும்	...	1,000

இறப்பர்

1,000	இருத்தலுக்கு மேல்	...	2,500
750	இருத்தலுக்கு மேல், ஆனால் 1,000 இருத்தலை விஞ்சாமல்	...	2,000
500	இருத்தலுக்கு மேல், ஆனால் 750 இருத்தலை விஞ்சாமல்	...	1,500
500	இருத்தலும் அதற்குக் குறைவாகவும்	...	1,000

தெங்கு

3,000	காய்களுக்கு மேல்	...	2,500
2,000	காய்களுக்கு மேல், ஆனால் 3,000 காய்களை விஞ்சாமல்	...	2,000
2,000	காய்களும் அதற்குக்குறைவாகவும்	...	1,500

அஸ்லது :

(அ) கொக்கோ, கறுவா, மிளகு, நெல் அல்லது வேறேதேனும் கமத் தொழிற் பயிர் நடுகைசெய்யப்பட்ட கமத்தொழிற் காணியின் விடயத் தில், அத்தகைய கமத்தொழிற் காணியின் உற்பத்தியிலிருக்கும் ஒவ்வொர் ஏக்கருக்கும் 2,000/- ரூபா என்ற வீதத்தில் கணக்கிடப்பட்ட ஒரு பணத்தொகை.

(ஆ) ஏதேனும் கமத்தொழிற் காணி தொடர்பில் செலுத்தப்படற்பால தான் நட்டசாடாக (அ) என்னும் பந்தியின் (i) ஆம் உட்பந்திக்கு இணங்கக் கணிக்கப்பட்ட ஏதேனும் தொகையிலிருந்து, 1971ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதிக்கு நேர்முன்னரான ஐந்து கணக்காண்டுகளின்போதும் அக்கமத்தொழிற் காணி தொடர்பில் மீன்நடுகை, தொழிற்சாலை நவீனப்படுத்துகை, தேயிலைப் பொதிப்பெட்டி, உரம் என்பவற்றுக்கான மானியமாக அரசாங்கத்தால் அல்லது ஏதேனும் அரசு கூட்டுத்தாபனத்தால் வழங்கப்பட்ட ஒவ்வொரு பணத்தொகையும் கழிக்கப்படல் வேண்டும்.

இவ்வுட்பிரிவில், ஏதேனும் கமத்தொழிற்காணி தொடர்பில், ஒரு கணக்காண்டிற்கான “ஆண்டு இலாபங்கள்” என்பது பின்வருவனவற்றின் கூட்டு மொத்தமெனப் பொருளாகும் :—

(i) வரிமதிப்பீட்டாளர் ஒருவரினால் மதிப்பீடப்பட்டவாறு அல்லது முன்னேய சொந்தக்காரர் வரிமதிப்பீட்டாளர் ஒருவருடன் உடன்பட்டுக்கொண்ட வாறு, அல்லது அவ்வாறு மதிப்பீடப்படாதவிடத்து அல்லது உடன்பட்டுக் கொள்ளப்படாதவிடத்து, அத்தகைய முன்னேய சொந்தக்காரரால் வரி மதிப்பீட்டாளருக்கு வெளிப்படுத்தப்பட்டவாறு, அந்த ஆண்டுக்கு அத்தகைய காணியிலிருந்து பெறப்பட்டவையும் 1963ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க, உண்ணேட்டரசிறைச் சட்டத்தின் கருத்தெல்லைக்குட்பட்டவையு மான இலாபங்களினதும், வருமானங்களினதும்; அத்துடன்

(ii) 1963 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, உண்ணோட்டரசிறைச் சட்டத்தின் கருத்தெல்லைக்குள், அந்தச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் (அ) என்னும் பந்தியின் கீழ் அல்லது (ஏ) என்னும் பந்தியின் கீழ் அல்லது (ஐ) என்னும் பந்தியின் கீழ் அல்லது 53 ஆம் பிரிவின் கீழ் அல்லது 53 (அ) என்னும் பிரிவின் கீழ் முன்னேய சொந்தக்காரரின் அந்த ஆண்டுக் கான இலாபங்களையும் வருமானத்தையும் நிச்சயிக்கும் நோக்கங்களுக் காக்க கழிவொன்றுக்க் கோரப்பட்ட ஏதேனும் பணத்தொகையினதும், கூட்டுமொத்தமெனப் பொருளாகும்.

(இ) ஏதேனும் கமத்தொழிற் காணி தொடர்பில் (அ) என்னும் பந்தி யின் (i) ஆம் உட்பந்தியின் ஏற்பாடுகளுக்கிணங்கக் கணிக்கப்படுவதான நட்ட ஈட்டுக்கு எவ்வளவும் ஆள் உரித்துடையவராக இருந்து, அத்துடன் ஆணைக்குழுவிற்கு அத்தகைய காணியானது உரித்தாக்கப்பட்ட தேதிக்கு நேர்முந்திய ஏழு ஆண்டுகளுக்குள் இதற்கான (I) ஆம் நிரையில் குறித் துரைக்கப்பட்டுள்ள ஏதேனும் கமத்தொழிற்பயிர் அத்தகைய கமத்தொழிற் காணியில் நடுகைசெய்யப்பட்டும் அல்லது மீள்நடுகை செய்யப்பட்டும் இருக்கின்றவிடத்து, அத்தகைய ஆள், அவ்வாறு கணிக்கப்பட்ட நட்ட ஈட்டுடன் சேர்த்து மேலதிகமாக அவ்வாறு நடுகை செய்யப்பட்ட அல்லது மீள்நடுகை செய்யப்பட்ட கமத்தொழிற் காணியின் ஓவ்வோர் ஏக்கருக்கும் இதற்கான II ஆம் நிரையில் உள்ள நேரோத்த பதிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள பணத்தொகைக்குச் சம்மான ஒரு பணத்தொகையின் கொடுப்பனவுக்கு உரித்துடையவராதல் வேண்டும்.

நிரை I	நிரை II
ரூபா	
தேயிலை	3,000
இறப்பார்	2,500
தெங்கு	2,500
நெல்	2,500
கொக்கோ	2,000
கறுவா	2,000
வேறு ஏதேனும் கமத்தொழிற்பயிர் ...	2,000

(4) ஓராம், (2) ஆம், (3) ஆம் உட்பிரிவுகளில் எது எப்படியிருப்பினும் இவ்வுட்பிரிவு சட்டமாக்கப்பட்ட தேதிக்குப் பின்னர் ஆணைக்குழுவிற்கு உரித்தாக்கப்பட்ட ஏதேனும் கமத்தொழிற் காணி தொடர்பில் செலுத்தப் படற்பாலதான நட்டச்சு, பிரதான விலைமதிப்பிட்டாளரின் அபிப்பிராயத் தின் படி, அந்தக் காணி, 1977 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்று பகிரங்கச் சந்தையில் விற்கப்படின் அது என்ன விலையைப் பெற்றிருக்குமோ அந்த விலைக்குச் சமமான தொகையை, 1977 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குப் பின்னர் அத்தகைய காணிக்குச் செய்யப்பட்ட திருத்தங்கள் எவ்வ யேனுமிருப்பின், அவற்றின் செலவுத்தொகைக்குச் சமமான தொகையொன்றினால் அதிகரிக்கவரும் ஒரு தொகையாகவிருத்தல் வேண்டும்.

(5) இச்சட்டத்தின்கீழ் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்ட ஏதேனும் கமத்தொழிற் காணிக்கான நட்ட ஈட்டுத்தொகை, தொடர்பிலும் அதனைச் செலுத்தும் விதமும் முறையும் பற்றியும், ஆணைக்குழுவுக்கும், அவ்வாறு உரித்தாக்கப்பட்ட கமத்தொழிற் காணி தொடர்பில் நட்ட ஈட்டுக்கு

உரித்துடையவரான எவ்ரேனும் ஆளுக்குமிடையே அடையப்பெற்ற ஏதேனும் உடன்படிக்கையை, அல்லது பேச்சுவார்த்தை மூலமான இணக்கத்தைப் பின்பற்றி, அமைச்சர், நிதி என்னும் விடயத்திற்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சருடனுண் கலந்தாலோசனையுடன் ஆணைக்கும் செலுத்த வேண்டும் எனப்பணிக்கக் கூடியவாருன் அத்தகைய தொகையை அத்தகைய விதத்தில் அல்லது அத்தகைய முறையில், இச்சட்டத்திலுள்ள வேறேதேனும் ஏற்பாடு எப்படி யிருப்பினும், அத்தகைய ஆளுக்கு ஆணைக்கும் செலுத்தலாம்.

10. முதன்மைச் சட்டவாக்கத்தின் 28 ஆம் பிரிவை உடனடித்து, பின்வரும் புதிய பிரிவு இத்தால் உட்புகுத்தப்படுகின்றது என்பதுடன், இது அச்சட்ட வாக்கத்தின் 28 அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்:-

“குறித்தசில வரிகளை விட்டுவிடுதல் அல்லது மீள அளித்தல் தொடர்பான ஏற்பாடு.

“28அ. (1) ஆணைக்குமுங்கு உரித்தாக்கப்பட்ட ஏதேனும் கமத்தொழிற்காணி தொடர்பில் இச்சட்டத்தின் கீழ் ஏதேனும் நட்டாடு செலுத்தப்பட்டவரான எவ்ரேனும் ஆள், அத்தகைய காணி தொடர்பில், விடயத்திற்கேற்றாற் போன்று, எந்த இலாபங்களின் மீது அல்லது பெறுமதியின் மீது கொடுப்பதற்பாலதான் நட்டாடு கணிக்கப்பட்டதோ அந்த இலாபங்களை அல்லது பெறுமதியை விஞ்சகின்ற வகையில் விடயத்திற்கேற்றாற் போன்று அத்தகைய காணியின், இலாபங்களின்மீது அல்லது பெறுமதியின் மீது 1963 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, உண்ணுட்டரசிறைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் வரிமதிப்பு ஆண்டிற்கான ஏதேனும் வருமான வரியை செல்வவரியை, அல்லது கொடைவரியைச் செலுத்தும்படி அல்லது 1971 ம் ஆண்டின் 51ஆம் இலக்க, மூலதன அறவிட்டுச் சட்டத்தின் கீழ் ஏதேனும் மூலதன இறையைச் செலுத்தும்படி அல்லது மரணச்சொத்துவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் மரணச்சொத்துத் தீர்வையைச் செலுத்தும்படி அறவிக்கப்பட்டிருக்குமிடத்து, அத்தகைய ஆள் விடயத்திற்கு ஏற்றவாறு, அத்தகைய வரி, இறை அல்லது மரணச் சொத்துத் தீர்வை தொடர்பிலான மதிப்பீடு மீளாயப்படுவதற்கும் அத்துடன் அத்தகைய மேன்மிகைக்குக் கற்பித்துக் கூறுத்தக்கவாருன வரியின், இறையின் அல்லது மரணச்சொத்துத் தீர்வையின் அத்தகைய பாகம் விட்டுவிடப்படுதலுக்கும் உரித்துடையவராதல் வேண்டும்.

(2) ஆணைக்குமுங்கு உரித்தாக்கப்பட்ட ஏதேனும் கமத்தொழிற்காணி தொடர்பில் இந்தச் சட்டத்தின்கீழ் ஏதேனும் நட்டாடு செலுத்தப்பட்ட வரான எவ்ரேனும் ஆள், அத்தகைய காணிதொடர்பில், விடயத்திற்கேற்றாற் போன்று, எந்த இலாபங்களின்மீது அல்லது பெறுமதியின் மீது கொடுப்பதற்பாலதான் நட்டாடு கணிக்கப்பட்டதோ அந்த இலாபங்களை அல்லது பெறுமதியை விஞ்சகின்ற வகையில் விடயத்திற்கேற்றாற் போன்று அத்தகைய காணியின், இலாபங்களின்மீது அல்லது பெறுமதியின்மீது 1963 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, உண்ணுட்டரசிறைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான ஏதேனும் வருமானவரியை, செல்வவரியை அல்லது கொடைவரியைச் செலுத்தியிருக்குமிடத்து அல்லது 1971ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க, மூலதன அறவிட்டுச் சட்டத்தின்கீழ் ஏதேனும் மூலதன இறையைச் செலுத்தியிருக்குமிடத்து அல்லது மரணச் சொத்துவரிக் கட்டளைச் சட்டத்தின்கீழ் ஏதேனும் மரணச்சொத்துத் தீர்வையைச் செலுத்தியிருக்கு

மிடத்து, அத்தகைய ஆள், மேன்மிகைக்குக் கற்பித்துக் கூறத்தக்கவாருன அத்தகைய வரியின், இறையின் அல்லது மரணச்சொத்துத் தீர்வையின் அத்தகைய பாகம் அவருக்கு மீள அளிக்கப்படுவதற்கு உரித்துடையவராதல் வேண்டும்.

(3) ஓராம் உட்பிரிவின் கீழான வரிமதிப்பீடு ஒன்றின் மீளாய்வொன்றாது அல்லது (2) ஆம் உட்பிரிவின் கீழான மீளிப்பொன்றானது. விடயத்திற்கு ஏற்றவாறு, எந்த ஆளின்மீது வரிமதிப்பீடு செய்யப்பட்டதோ அந்த ஆளினால் அல்லது எந்த ஆள், வரி, இறை அல்லது மரணச்சொத்துத் தீர்வை செலுத்தியுள்ளாரோ அந்த ஆளினால் 28 ஆம்பிரிவின் கீழ் அத்தகைய ஆணுக்கு நட்ட ஈடு செலுத்தப்பட்ட தேதியிலிருந்து ஓர் ஆண்டுக்குள் அல்லது இப்பிரிவு சட்டமாக்கப்பட்ட தேதியிலிருந்து ஓர் ஆண்டுக்குள், இவற்றுள் எது பிந்திய தேதியாக உள்ளதோ அத்தேதிக்குள், உண்ணட்டர சிறை ஆணையாளர் தலைமை அதிபதிக்கு முகவரியிடப்பட்ட எழுத்திலான அறிவித்தல் மூலம் செய்யப்பட்ட கோரிக்கை ஒன்றின்மீது மட்டுமே செய்யப்படுதல் வேண்டும்.

(4) ஏதேனும் வருமானவரிக்கான, செல்வவரிக்கான, கொடைவரிக்கான, மூலதன இறைக்கான அல்லது மரணச்சொத்துத் தீர்வைக்கான மதிப்பீட்டின் மீளாய்வுக்காக அல்லது அத்தகைய ஏதேனும் வரியின், இறையின் அல்லது தீர்வையின் மீளிப்புக்காக இப்பிரிவின் கீழ் கோரிக்கை ஒன்று செய்யப்படுகின்றவிடத்து, வேறு ஏதேனும் சட்டத்தில் முரணுக எது எப்படியிருப்பினும், அத்தகைய மதிப்பீடானது மீளாய்வுசெய்யப்படலாமென்பதுடன், அத்தகைய மீளிப்புச் செய்யவும்படலாம்.”

11. முதன்மைச் சட்டவாக்கத்தின் 32ஆம் பிரிவானது, அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், அவ்வுட்பிரிவின் இறுதியில் பின்வருவதைனைச் சேர்ப்பதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :—

“ஆயின், எவ்வாறுயினும், தகுதிவாய்ந்த நீதிமன்றமொன்றின் இறுதித் தீர்வையொன்றின் மூலம் அல்லது ஆணைக்குழு போதுமானதெனக் கருதும் அத்தகைய சான்றின் மூலம் நட்ட ஈடுக்குரிய தனது கோரிக்கையை அத்தகைய எவ்வோனும் கோரிக்கையாளர் ஆதாரப்படுத்துகின்றவிடத்து, ஆணைக்குழுவின் தவிசாளர், அந்த நட்டசட்டுக்கு உரித்துடையரான ஆட்கள் பற்றியும் அவர்களுக்கிடையே நட்டசட்டைப் பங்கீடுசெய்தல் பற்றியும் முன்னை சொந்தக்காரர் எழுத்துமூலம் உடன்படாதுள்ளார் என்ற நிகழ்வு எப்படியிருப்பினும், நட்டசடு பங்கீடுப்படச் செய்யலாம் என்பதுடன், அந்தத் தீர்வையின் நியதிகளின்படி அல்லது எடுத்துரைக்கப்பட்ட சான்றின் நியதி களின்படி கொடுக்கப்படவும் செய்யலாம்.”

12. முதன்மைச் சட்டவாக்கத்தின் 35ஆம் பிரிவு இத்தால் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது :—

“செலுத்தப் படற பாலதான நட்ட ஈடும் வட்டியும்.

“35. இச்சட்டத்தின்கீழ் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்ட ஏதேனும் கமத்தொழிற் காணி தொடர்பில் செலுத்தப் படறபாலதான, நட்டசடானது அக்காணி ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்ட பின்னர் எத்தேதியன்று அக்காணியின் உடைமை ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்டதோ அத்தேதியிலிருந்து செலுத்தப்படறபாலதாகத் திரஞ்சின்றதான நட்டசடெனக் கொள்ளப்படுதல் வேண்டும் என்பதுடன், ஆண்டொன்றுக்குப் பத்து சதவீதம் என்னும் வீதத்திலான வட்டியானது அத்தகைய நட்ட ஈட்டுத் தொகைமீது அது போமதியாகத் திரஞ்சும் தேதியில் ருந்து கொடுப்பனவுத் தேதிவரை செலுத்தப்படறபாலதாதலும் வேண்டும்.”.

13. முதன்மைச் சட்டவாக்கத்தின் 42ஆம் பிரிவு, அப்பிரிவின் (அ) என்னும் பந்தியில், “அது ஆண்டுக்கு ஏழு சதவீத வட்டி கொண்டதாக விருக்கும்.” என்ற சொற்களுக்குப் பதிலாக ‘‘அத்தகைய காணி உரித்தாக்கப் பட்ட தேதியிலிருந்து கொடுப்பனவுத் தேதிவரை ஆண்டுக்கு பத்து சதவீதவட்டி கொண்டதாகவிருக்கும்.’’ என்ற சொற்களை இடுவதன் மூலம் இத்தால் திருத் தப்படுகின்றது.

14. முதன்மைச் சட்டவாக்கத்தின் 42 ஓ என்னும் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

(அ) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை உடனடித்து, பின்வரும் புதிய உட்பிரிவுகளை உட்புகுத்துவதன் மூலம்:-

‘(2அ) (அ) இவ்வுட்பிரிவு சட்டமாக்கப்பட்ட தேதியில், இச்சட்டத்தின் இப்பாகத்தின்கீழ் ஆணைக்குமுவக்கு உரித்தாக்கப்பட்ட ஏதேனும் தோட்டக்காணி தொடர்பில் நட்ட ஈடுதூவும் செலுத்தப் படாதுள்ளவிடத்து, அத்தகைய தோட்டக்காணி தொடர்பில் செலுத்தப்படற்பாலதான் நட்ட ஈடானது, இப்பிரிவின் முற்போந்த ஏற்பாடுகளில் எது எப்படியிருப்பினும், பின்வருவனவற்றுள் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு எத்தேதியன்று அத்தோட்டக்காணி ஆணைக்குமுவக்கு உரித்தாக்கப்பட்டதோ அத்தேதிக்கு நேர்முந்திய தேதியில் அத்தகைய தோட்டக்காணியை உடைமையில் வைத்திருக்கும் ஆளின் தெரிவுக்கிணங்கக் கணிக்கப்படுதல் வேண்டும்:-

(i) அத்தகைய தோட்டக் காணியானது ஆணைக்குமுவக்கு உரித்தாக்கப்பட்ட தேதிக்கு நேர்முந்திய ஐந்து கணக்காண்டுகளுக்கு அத்தகைய தோட்டக்காணியின் சராசரி ஆண்டு இலாபங்களின் பதினைந்து மடங்குக்குச் சமமான ஒரு பணத்தொகை; அல்லது

(ii) (அ) தேயிலை, இறப்பர் அல்லது தெங்கு நடுகை செய்யப்பட்ட தோட்டக் காணியின் விடயத்தில், அத்தகைய தோட்டக்காணியானது ஆணைக்குமுவக்கு உரித்தாக்கப்பட்ட தேதிக்கு நேர்முந்திய மூன்று கணக்காண்டுகளுக்கு அத்தகைய தோட்டக்காணியின் ஏக்கரொன்றுக்கான சராசரி ஆண்டு விளைச்சவின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட ஒரு பணத்தொகை; ஆயின் எவ்வாறுயினும், அத்தகைய தோட்டக் காணியின் ஓர் ஏக்கருக்கான சராசரி ஆண்டு விளைச்சல் இதற்கான I ஆம் நிறையில் குறித்துரைக்கப்பட்டுள்ள தொகையொன்றுக்குச் சமமாக விருக்குமிடத்து, அத்தகைய தோட்டக்காணியின் ஒவ்வோர் ஏக்கர் தொடர்பிலும் செலுத்தப்படற்பாலதான் பணத்தொகை இதற்கான II ஆம் நிறையிலுள்ள நேரொத்த பதி வில் குறித்துரைக்கப்பட்டுள்ள பணத்தொகைக்குச் சமமானதாக விருத்தல் வேண்டும்.

நிறை I

ஏக்கரொன்றுக்காண சராசரி ஆண்டு விளைச்சல்

நிறை II

ஏக்கரொன்றுக்காண நட்ட

ஈட்டுத்தொகை

ரூபா

தேயிலை

1,500 இருத்தலுக்கு மேல்	2,500
1,000 இருத்தலுக்கு மேல், ஆனால் 1,500 இருத்தலுக்கு விஞ்சாது	2,000
750 இருத்தலுக்கு மேல், ஆனால் 1,000 இருத்தலை விஞ்சாது	1,500
750 இருத்தலும் அதற்குக் குறைவாகவும்	1,000

இறப்பர்

1,000 இருத்தலுக்கு மேல்	2,500
750 இருத்தலுக்கு மேல், ஆனால் 1,000 இருத்தலை விஞ்சாது	2,000
500 இருத்தலுக்கு மேல், ஆனால் 750 இருத்தலை விஞ்சாது	1,500
500 இருத்தலும் அதற்குக் குறைவாகவும்	1,000

தெங்கு

3,000 காய்களுக்கு மேல்	2,500
2,000 காய்களுக்கு மேல், ஆனால் 3,000 காய்களை விஞ்சாது	2,000
2,000 காய்களும் அதற்குக் குறைவாகவும்	1,500

அல்லது

(ஆ) கொக்கோ, கறுவா, மினகு, நெல் அல்லது வேறேதேனும் கமத்தொழிற் பயிர் நடுகை செய்யப்பட்ட தோட்டக்காணியின் விடயத்தில், அத்தகைய தோட்டக் காணியின் உற்பத்தியிலிருக்கும் ஒவ்வொர் ஏக்கருக்கும் 2,000 ரூபா என்ற வீதத்தில் கணக்கிடப்பட்ட ஒரு பணத்தொகை.

(ஆ) ஏதேனும் தோட்டக்காணி தொடர்பில் இவ்வுட் பிரிவின் (அ) என்னும் பந்தியின் (i) ஆம் உட்பந்திக்கிணங்கக் கணிக்கப்பட்ட நட்ட ஈட்டுக்கு எவ்வேறும் ஆள் உரித்துடையவராக இருந்து, அத்துடன் ஆணைக்குமுடிவுக்கு அத்தகைய காணி உரித்தாக்கப்பட்ட தேதிக்கு நேர் முந்திய ஏழு ஆண்டுகளுக்குள் அத்தகைய தோட்டக்காணி, இதற்கான I ஆம் நிறையில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஏதேனும் கமத்தொழிற் பயிர் நடுகை செய்யப்பட்டோ அல்லது மீன்நடுகை செய்யப்பட்டோ இருக்கின்றவிடத்து, அத்தகைய ஆள், அவ்வாறு கணிக்கப்பட்ட நட்ட ஈட்டுடன் சேர்த்து மேலதிகமாக அவ்வாறு நடுகை செய்யப்பட்ட அல்லது மீன் நடுகை செய்யப்பட்ட தோட்டக் காணியின் ஒவ்வொர் ஏக்கருக்குமென இதற்கான II ஆம் நிறையிலுள்ள நேரொத்த பதிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள பணத்தொகைக்குச் சமமான ஒரு பணத்தொகை கொடுப்பனவு செய்யப்படுவதற்கு உரித்துடையவராதல் வேண்டும்.

நிறை I

தேயிலை

இறப்பர்

தெங்கு

நெல்

கொக்கோ

கறுவா

நிறை II

ரூபா

3,000

2,500

2,500

2,000

2,000

2,000

இவ்வட்பிரிவில் தோட்டக் காணி ஒன்று தொடர்பாக கணக்கான் டொன்றுக்கான “ஆண்டு இலாபங்கள்” என்பது—

(i) அத்தகைய தோட்டக் காணி தொடர்பில் அந்த ஆண்டுக்காக வரி மதிப்பிட்டாளர் ஒருவரினால் மதிப்பிடப்பட்டவாறு, அல்லது ஆணைக்குமுக்கு அத்தகைய தோட்டக்காணியானது உரித்தாக் கப்பட்ட தேதிக்கு நேர்முந்திய நாளில் அத்தகைய தோட்டக் காணியின் சொந்தக்காரராகவிருந்த ஆளால் (இவ்வரைவிலக் கணத்தில் ‘‘முன்னைய சொந்தக்காரர்’’ எனக் குறிப்பீடு செய்யப் பட்டுள்ளது) வரிமதிப்பிட்டாளர் ஒருவருடன் உடனப்பட்டுக் கொள்ளப்பட்டவாறு, அல்லது அவ்வாறு மதிப்பிடப்படாத விடத்து அல்லது உடனப்பட்டிராதவிடத்து, அத்தகைய முன்னைய சொந்தக்காரரால் வரிமதிப்பிட்டாளருக்கு அந்த ஆண்டு தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டவாறு 1963 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, உண்ணோட்டரசிறைச் சட்டத்தின் கருத்தெல்லைக்குள்ளான இலாபங்களினதும் வருமானங்களினதும்; அத்துடன்

(ii) 1963 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, உண்ணோட்டரசிறைச் சட்டத் தின்-

(அ) 10 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் கீழ் அல்லது (ஏ) என்னும் பந்தியின் கீழ் அல்லது (ஐ) என்னும் பந்தியின் கீழ்; அல்லது

(ஆ) 53 ஆம் பிரிவின் கீழ்; அல்லது

(இ) 53அ என்னும் பிரிவின் கீழ்,

அந்தத் தோட்டக் காணியிலிருந்து முன்னைய சொந்தக்காரரின் அந்த ஆண்டுக்கானவையும் அந்தச் சட்டத்தின் கருத்தெல்லைக் குள்ளானவையுமான இலாபங்களையும், வருமானங்களையும் நிச்சயிக்கும் நோக்கங்களுக்காக கழிக்கப்பட்ட ஏதேனும் பணத் தொகையினதும்,

கூட்டுமொத்தமெனப் பொருளாகும்.

(இ) ஏதேனும் தோட்டக்காணி தொடர்பில் (அ) என்னும் பந்தியின் (i) ஆம் உட்பந்திக்கு இணங்க நட்ட ஈடாகச் செலுத்தற்பாலதெனக் கணிக்கப்பட்ட ஏதேனும் தொகையிலிருந்து, எத்தேதியன்று அத்தகைய தோட்டக்காணி ஆணைக்குமுக்கு உரித்தாக்கப்பட்டதோ அத்தேதிக்கு நேர்முந்திய ஐந்து கணக்காண்டுகளின் போது, அரசாங்கத்தால் அல்லது ஏதேனும் அரசு கூட்டுத்தாபனத்தால், அத்தோட்டக்காணி தொடர்பில், மீள்நடுகை, தொழிற்சாலை நலீனப்படுத்துகை, தேயிலைப்பொதிப் பெட்டி, உரம் என்பவற்றுக்கான மானியமாகக் கொடுப்பனவு செய்யப் பட்ட ஒவ்வொரு பணத்தொகையும் கழிக்கப்படல் வேண்டும்.

பந்தி (அ) வின் (i) ஆம் உட்பந்திக்கு இணங்க ஏதேனும் தோட்டக் காணி தொடர்பில் நட்ட ஈடாகச் செலுத்தற்பாலதொன்றெனக் கணிக்கப்பட்ட தொகையைதுவும், அத்தகைய தோட்டக்காணியின் ஒவ்வொர் ஏக்கருக்கும், இரண்டாயிரத்து ஐந்தாறு ரூபாவை விஞ்சுதல் ஆகாது.

(2ஆ) இவ்வுட்பிரிவு சட்டமாக்கப்பட்ட தேதியன்று,இச்சட்டத்தின் இப்பாகத்தின் கீழ் ஆணைக்குமுவுக்கு உரித்தாக்கப்பட்ட ஏதேனும் தோட்டக்காணி தொடர்பில் நட்ட ஈடைதுவும் செலுத்தப்படா துள்ளவிடத்தும், அக்காணி உரித்தாக்கப்பட்ட தேதியன்று ஆணைக்குமுவால் கையேற்கப்பட்ட அத்தகைய தோட்டக் காணிகள் மீதான தேறிய இருப்புச் சொத்துகள் இருக்குமிடத்தும், (2அ) என்னும் உட்பிரிவின்கீழ் செலுத்தப்படற்பாலதான் நட்ட ஈடானது அத்தகைய தேறிய இருப்புச் சொத்துக்களின் புத்தகப் பெறுமதிக்குச் சமமான தொகையொன்றால் அதிகரிக்கப்படுதலும் வேண்டும்.

இப்பிரிவில் “தேறிய இருப்புச் சொத்துகள்” என்பது வியாபாரக் கையிருப்பு, விற்கப்படாத விளைபொருட்கள், காசு, நிலையான வைப்புக்கள், வருமதிக் கடன்கள், மற்றும் வேறொலையேனும் பெறுகைகள் எனப் பொருளாதல் வேண்டும்.

(2இ) அத்தகைய தோட்டக்காணி தொடர்பில் செலுத்தப்படற் பாலதான் நட்ட ஈட்டுத்தொகை தொடர்பில் இவ்வுட்பிரிவு சட்டமாக்கப்பட்ட தேதியன்று உடன்படிக்கையெதுவும் அல்லது பேச்சு வார்த்தை மூலமான இணக்கத் தீர்வு எதுவும் செய்துகொள்ளாததும், ஐக்கிய இராச்சியத்தில் கூட்டினைக்கப்பட்டதுமான ஏதேனும் கம் பெணிக்குச் செலுத்தப்படற்பாலதான் நட்ட ஈட்டுத்தொகையைக் கணிப்பதற்கு, (2அ), (2ஆ) என்னும் உட்பிரிவுகளில் உள்ள எதுவும் ஏற்படையதாதல் ஆகாது என்பதுடன், அத்தகைய தோட்டக்காணி தொடர்பிலான நட்ட ஈடானது (2) ஆம் உட்பிரிவின் நியதிகளின் படி செலுத்தப்படற்பாலதாதலும் வேண்டும்.

(2ஈ) (1) இரண்டாம் உட்பிரிவின் அல்லது (2அ) என்னும் உட்பிரிவின் அல்லது (2ஆ) என்னும் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கு இணங்கக் கணிக்கப்பட்ட ஏதேனும் தொகையை ஏதேனும் பகிரங்கக் கம் பெணி நட்ட ஈடாகப் பெற்றுக் கொள்ளுமிடத்து, கம் பெணிகள் கட்டளைச் சட்டத்தில் அல்லது வேறேதேனும் சட்டத்தில் எது எப்படியிருப்பினும், அத்தகைய கம் பெணியின் பங்குதாரர்களுக்கு நட்ட ஈட்டினைப் பெற்ற தேதியிலிருந்து ஆறுமாதங்களுக்குள், அல்லது அத்தகைய நட்ட ஈடு தவணைக் கட்டணங்களாகப் பெறப்படுமிடத்து, ஒவ்வொரு தவணைக் கட்டணத்தையும் பெற்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள், ஆணைக்குமினுங்கள் அனுமதிக்கப்பட்டவாறாக அதன் பொறுப்புகளை மேவியதன்பின்னர் அத்தகைநட்ட ஈட்டினைப் பகிர்ந்தளித்தல் அத்தகைய கம் பெணியின் கடமையாதல் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்டவாறு அத்தகைய ஏதேனும் கம் பெணியின் பங்கு மூலதனம் பலவேறு வகுப்பினவான பங்குகளாகப் பிரிக்கப்பட்டவிடத்து, நட்ட ஈட்டைப் பகிர்ந்தளித்தலானது, பங்குகளின் ஒவ்வொரு வகுப்புடனும் இணந்துள்ள உரிமைகளுக்கு இணங்கியதாதல்வேண்டும்.

(2ஐ) நட்ட ஈடாகத் தன்னால் பெறப்பட்ட ஏதேனும் தொகையை (2அ) என்னும் உட்பந்தியின் ஏற்பாடுகளுக்கிணங்கப் பகிர்ந்தளித்துள்ள பகிரங்கக் கம் பெணியொன்று, அத்தகைய பகிர்ந்தளிப்பின் விளைவினால்,

அலுவல்களைக் கொண்டு நடாத்துதல் இயலக்கூடியதல்லவெனத் தீர்மானம் நிறைவேற்றுகின்றவிடத்து, கம்பெனிகள் இடாப்பிளிருந்து அதன் பெயரை அழித்துவிடும்படி கம்பெனிகள் பதிவாளருக்கு அது விண்ணப்பிக்கலாம்.

பதிவாளர்—

(அ) அத்தகைய கம்பெனியின் எல்லாப் பொறுப்புகளும் செலுத் தப்பட்டுள்ளனவும்,

(ஆ) கம்பெனியால் பெறப்பட்ட நட்ட ஈடானது (2ச) என்னும் உட்பிரிவுக்கிணங்கப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதனவும், அத் துடன்

(இ) தொழில் கொண்டுநடாத்துதல் கம்பெனிக்கு இயலக்கூடிய தல்லவெனவும்.

திருப்தியடைந்ததன் மீது, கம்பெனிகளை ஒடுக்குதல் தொடர்பில் அல்லது குலைத்தல் தொடர்பில் கம்பெனிகள் கட்டளைச்சட்டத்தில் உள்ள ஏதேனும் ஏற்பாடு எப்படியிருப்பினும், அந்த இடாப்பிளிருந்து அக்கம்பெனியின் பெயரை அழித்துவிடல் வேண்டும்; அத்துடன்

(ஆ) அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின் வரும் உட்பிரிவை இடுவதன்மூலம்:—

“(4) இச்சட்டத்தின் இப்பாகத்தின் கீழ் நட்ட ஈட்டிலிருந்து செய்யப்பட்கூடிய எவையேனும் கழிவுகளைக் கழித்தபின்னர் செலுத்தப்பட்டற்பாலதான் அத்தகைய நட்ட ஈடானது, நட்டாடு கொடுப்படற்பாலதாயுள்ள அத்தோட்டக் காணியின் உடைமை எத்தேதியன்று, ஆணைக்குமுனினால் எடுக்கப்பட்டதோ அத்தேதி யிலிருந்து கொடுப்பனவுத் தேதிவரை, ஆண்டொன்றுக்குப் பத்து சதவீதம் என்ற வீதத்திலான் வட்டியைக் கொண்டிருத்தல் வேண்டும்.”.

15. முதன்மைச் சட்டவாக்கத்தின் 66 ஆம் பிரிவானது, “ஆள்” என்ற சொல்லமைப்பின் வரைவிலக்கணத்தில், அதன் (ஆ) என்னும் பந்தியை உடனடித்து, பின்வரும் புதிய பந்தியை உட்புகுத்துவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:—

“(ஆஆ) ஒருதனியார் நம்பிக்கைப்பொறுப்பு என்று பொருளாகும்; அல்லது”.

16. இச்சட்டத்தின் 2 (அ), 12, 15 ஆகிய பிரிவுகளால் முதன்மைச் சட்டவாக்கத்துக்குச் செய்யப்பட்ட திருத்தங்களானவை, எல்லா நோக்கங்களுக்காகவும், முதன்மைச் சட்டவாக்கம் நடைமுறைக்கு வந்த தேதியன்று நடைமுறைக்கு வந்துவிட்டனவாகக் கருதப்படுதல் வேண்டும்.

பாகம் II

காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ்ஆக்கப்பட்ட குறித்த சில கட்டளைகளும்
தீர்மானங்களும் தொடர்பான சிறப்பேற்பாடுகள்

17. (1) இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு முன்னர், பராதீனப் படுத்துபவருக்கும் பராதீனம் பெறுபவருக்கும் தம்பக்க வழக்கை எடுத்துரைப்பதற்கான சந்தருப்பமொன்றை அளிக்காது கமத்தொழிற் காணியின் பராதீனமொன்றை வெற்றும் வறிதுமானதென வெளிப்படுத்தி, ஆணைக்குமுவானது, காணிச் சீர்திருத்தச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழ் கட்டளையொன்றை ஆக்கியுள்ளவிடத்து, அத்தகைய கட்டளையானது இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு முன்னர்—

(அ) அத்தகைய காணி தொடர்பில் காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 28ஆம் பிரிவின்கீழ் ஏதேனும் நட்டச்செடுவும் செலுத்தப்பட்டிருந்தால்; அல்லது

(ஆ) அந்தச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின்கீழ், எவ்ரேனும் ஆனால் அத்தகைய காணி பராதீனப்படுத்தப்பட்டிருந்தால்,

அத்தகைய சந்தருப்பம் அளிக்கப்படவில்லையென்னும் ஒரே நிகழ்வு காரணமாக மட்டும், வலுவற்றிருந்ததாக அல்லது வலுவற்றிருப்பதாகக் கருதப்படுதல் ஆகாது.

(2) இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு முன்னர், பராதீனப்படுத்துபவருக்கும் பராதீனம் பெறுபவருக்கும் தம்பக்க வழக்கை எடுத்துரைப்பதற்கான சந்தருப்பமொன்றை அளிக்காது கமத்தொழிற் காணியின் பராதீனமொன்றை வெற்றும் வறிதுமானதாக வெளிப்படுத்தி அமைச்சர் காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 13ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்கீழ் கட்டளையொன்றை ஆக்கியுள்ளவிடத்து, அத்தகைய கட்டளையானது இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு முன்னர்—

(அ) அத்தகைய காணி தொடர்பில் காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 28ஆம் பிரிவின் கீழ், நட்டச்செடுவும் செலுத்தப்பட்டிருந்தால்; அல்லது

(ஆ) அந்தச் சட்டத்தின் 22ம் ஆம் பிரிவின்கீழ், எவ்ரேனும் ஆனால் அத்தகைய காணி பராதீனப்படுத்தப்பட்டிருந்தால்,

அத்தகைய சந்தருப்பம் அளிக்கப்படவில்லையென்னும் ஒரே நிகழ்வு காரணமாக மட்டும், வலுவற்றிருந்ததாக அல்லது வலுவற்றிருப்பதாகக் கருதப்படுதல் ஆகாது.

(3) இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு முன்னர், பாரதீனப்படுத்துபவருக்கும் பராதீனம் பெறுபவருக்கும் தம்பக்க வழக்கை எடுத்துரைப்பதற்கான சந்தருப்பமொன்றை அளிக்காது, கமத்தொழிற் காணியின் பராதீனமொன்றை வெற்றும் வறிதுமானதென வெளிப்படுத்தி ஆணைக்குமுவானது, காணிச் சீர்திருத்தச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்கீழ் கட்டளையொன்றை ஆக்கியுள்ளவிடத்தும், அத்துடன் இச்சட்டம் தொடங்கும் தேதியில்—

(அ) அத்தகைய காணி தொடர்பில் காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 28 ஆம் பிரிவின் கீழ் நட்டச்செடுவும் செலுத்தப்படாதிருந்தால்; அத்துடன்

(ஆ) அந்தச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின்கீழ், எவ்ரேனும் ஆனால் அந்தக் காணி பராதீனப்படுத்தப்படாதிருந்தால்,

அத்தகைய கட்டளையானது வெற்றும் வறிதுமானதாக இருந்ததாகவும் வெற்றும் வறிதுமானதாக இருப்பதாகவும் கருதப்படுதல் வேண்டும்.

(4) இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு முன்னர் பராதீனப் படுத்துபவருக்கும் பராதீனம் பெறுபவருக்கும் தம்பக்க வழக்கை எடுத்துரைப்பதற்கான சந்தருப்ப மொன்றை அளிக்காது, கமத்தொழிற் காணியின் பராதீனமொன்று வெற்றும் வறிதுமான தென் வெளிப்படுத்தி, அமைச்சர், காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3)ஆம் உட்பிரிவின் கீழ் கட்டளையான்றை ஆக்கியுள்ள விடத்தும் அத்துடன் இச்சட்டம் தொடங்கும் தேதியில்—

(அ) அத்தகைய காணி தொடர்பில் காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 28 ஆம் பிரிவின் கீழ் நட்சடெதுவும் செலுத்தப்படாதிருந்தால் அத்துடன்

(ஆ) அந்தச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின்கீழ், எவ்ரேனும் ஆனாக்கு அந்தக் காணி பராதீனப்படுத்தப்படாதிருந்தால்,

அத்தகைய கட்டளையானது வெற்றும் வறிதுமானதாக இருந்ததாகவும் வெற்றும் வறிதுமானதாக இருப்பதாகவும் கருதப்படுதல் வேண்டும்.

(5) கமத்தொழிற் காணியின் பராதீனப்படுத்தலொன்றை வெற்றும் வறி தான்துமாக வெளிப்படுத்தி, விடயத்துக்கேற்றவாறு ஆணைக்குமுவின் அல்லது அமைச்சரின் கட்டளையான்று (3) ஆம் உட்பிரிவின் அல்லது (4) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளின் நடைமுறை காரணத்தால் வெற்றும் வறிதானது மாக இப்பாகத்தின் கீழ் கருதப்படுமிடத்து, பராதீனப்படுத்துபவர் அல்லது பராதீனம் பெற்றவர் இச்சட்டம் தொடங்கும் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அத்தகைய பராதீனப்படுத்தலை ஆணைக்குமுவுக்கு அறிவித்தல் வேண்டும்.

(6) ஆணைக்குமுவானது (5) ஆம் உட்பிரிவின் கீழ் அதற்கு அறிக்கையொன்று செய்யப்பட்டுள்ளதன்மேல், பராதீனப்படுத்துபவருக்கும் பராதீனம் பெறுபவருக்கும் தம்பக்க வழக்கை எடுத்துரைப்பதற்கான சந்தருப்பமொன்றை அளித்த தன்பின்னர், அத்தகைய அறிக்கையில் குறிப்பிடுசெய்யப்பட்டிருக்கும் பராதீனப் படுத்தலொன்து காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் நோக்கங்களை முறியடிப்பதற் கென்த் திட்டமிடப்பட்டதெனக் காணுமிடத்து, ஆணைக்குமுவானது, தன்கைப்பட ஆக்கப்பட்ட கட்டளையின் மூலம் அத்தகைய பராதீனப்படுத்தலை வெற்றும் வறி தான்துமாக வெளிப்படுத்தலாம். அத்தகைய ஒவ்வொரு கட்டளையும் அந்தக் கட்டளை தொடர்புடைய பராதீனப்படுத்துபவருக்கும் பராதீனம் பெறுபவருக்கும் பதிவஞ்சல் மூலம் அனுப்பப்படுதல் வேண்டும்.

(7) காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) ஆம், (4) ஆம், (5) ஆம், (6) ஆம் உட்பிரிவுகளின் ஏற்பாடுகள், இப்பிரிவின் (6) ஆம் உட்பிரிவின் கீழ் ஆணைக்குமுவால் ஆக்கப்படும் ஒவ்வொரு கட்டளைக்கும் ஏற்றமாற்றங்களுடன் ஏற்படையனவாதல் வேண்டும்

(8) ஐந்தாம் உட்பிரிவின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகுவதிலான தவறு தலொன்று காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் ஏற்பாடொன்றுடன் இணங்கி யொழுகுவதிலான தவறுதலொன்றுக்க் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், அதற்கிணங்கத் தன்டிக்கப்படற் பாலதாதலும் வேண்டும்.

18. (1) காணிச் சீர்திருத்தச் சட்டம் தொடங்கிய தேதியில் அச்சட்டத்தின் 14 ஆம் பிரிவின்கீழ் விண்ணப்பமொன்றைச் செய்ய உரித்துடையவராய் இருந்து.

ஆனால் அந்தப் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட காலத்துக்குள் அவ்வாறு செய்யத் தவறியுள்ள ஆணைவரும், இச்சட்டம் தொடங்கும் தேதி யிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளும்-

(அ) காணிச் சீர்திருத்தச் சட்டம் தொடங்கிய தேதிக்கு நேர் முந்தியநாள் (இது இவ்வுட்பிரிவில் “இயைபான தேதி” எனக் குறிப்பீடுசெய்யப் படும்) எக்கமத்தொழிற் காணியின் சொந்தக்காரராயிருந்தாரோ, அக்கமத்தொழிற் காணியின் சட்டத்தாலான் குத்தகைக்காரராக, இச்சட்டம் தொடங்கும் தேதியில் அத்தகைய ஆள் இருக்கவில்லை யென்னும் நிகழ்வும்; அத்துடன்.

(ஆ) மேற்கூறப்பட்ட 14 ஆம், பிரிவிலுள்ள எதுவும், எப்படியிருப்பினும், அப்பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் கீழ், விற்பனை மூலமாக, கொடை மூலமாக அல்லது வேறுவகையாக அத்தகைய காணி முழுவதையுமோ அல்லது அதன் ஒரு பகுதியையோ, இயைபானதேதியில் அத்தகைய ஆளின் பதினெட்டு வயதான அல்லது அதற்குமேற்பட்ட எவ்ரேனும் பிள்ளைக்கு அல்லது அத்தகைய ஆளின்பெற்றேருக்கு, இச்சட்டம் தொடங்கும் தேதியில் அத்தகைய ஆள் அத்தகைய காணியின் சட்டத் தாலான் குத்தகைக்காரர் என்றாற்போல கைமாற்றம் செய்வதற்காக ஆணைக்குமுடிவுக்கு விண்ணப்பமொன்றைச் செய்யலாம்.

(2) ஆணைக்குமுவானது, மேற்கூறப்பட்டவாரை விண்ணப்பமொன்று கிடைக்கப்பெற்றதன்மேல், காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்கீழ், இச்சட்டம் தொடங்கும் தேதியில்-

(அ) விண்ணப்பத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள காணி தொடர்பில் காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 28 ஆம் பிரிவின் கீழ் நட்ட ஈடு எதுவும் செலுத்தப்படாதிருந்தால், செலுத்தப்படாதிருந்தால் மட்டுமே; அத்துடன்

(ஆ) அந்தச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ், எவ்ரேனும் ஆணைக்கு அந்தக் காணி பராதீனப்படுத்தப்படாதிருந்தால் பராதீனப்படுத்தப்படாதிருந்தால் மட்டுமே,

அத்தகைய கைமாற்றத்துக்கான அங்கோரத்தை வழங்கிக் கட்டளையொன்றை ஆக்கலாம்.

(3) இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு மூன்றார், ஏதேனும் கமத்தொழிற் காணியைக் கைமாற்றுவதற்கு அங்கோரம் வழங்க மறுத்து ஆணைக்கும் 14 ஆம் பிரிவின்(2) ஆம் உட்பிரிவின்கீழ் கட்டளையொன்றை ஆக்கியிருந்து அத்துடன் அத்தகைய கைமாற்றத்தைச் செய்யவிண்ணப்பிக்கும் ஆள் அந்த உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அத்தகைய கட்டளைக்கெதிராக அமைச்சருக்கு மேன்முறையிடுசெய்யத் தவறியுள்ளவிடத்து, அத்தகைய ஆள், இச்சட்டம் தொடங்கும் தேதிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளும், அத்துடன் அந்தப்பிரிவில் எது எப்படியிருப்பினும், அத்தகைய கட்டளைக்கெதிராக அமைச்சருக்கு மேன்முறையிடு செய்யலாம்.

(4) இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு மூன்றார், காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழ் ஆணைக்குமுவால் ஆக்கப்பட்ட கட்டளையொன்றுக்கெதிராக அவ்வுட்பிரிவின் கீழ் ஆளொருவர் அமைச்சருக்கு மேன்முறையிடு செய்திருந்து, அத்துடன் அத்தகைய மேன்முறையிட்டை அமைச்சரானவர் நிராகரித்திருக்குமிடத்து, அத்தகைய ஆள், இச்சட்டம் தொடங்கும் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளும் அத்துடன் மேற்கூறப்பட்ட அந்த 14 ஆம் பிரிவில் எது எப்படியிருப்பினும், அத்தகைய கட்டளைக்கெதிராக அமைச்சருக்கு மேலுமொரு மேன் முறையிட்டைச் செய்யலாம்.

(5) அமைச்சரானவர், (3) ஆம் உட்பிரிவின் கீழ் அல்லது (4) ஆம் உட்பிரிவின் கீழ் தமக்குச் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் மீதும், அத்துடன் காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 14 ஆம் பிரிவில் எது எப்படியிருப்பினும், இச்சட்டம் தொடங்கும் தேதியில்-

(அ) விண்ணப்பத்திற் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள காணி தொடர்பில் காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 28 ஆம் பிரிவின் கீழ் நட்ட ஈடு எதுவும் செலுத்தப்படாதிருந்தால், செலுத்தப்படாதிருந்தால் மட்டுமே; அத்துடன்

(ஆ) அந்தச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் எவ்வேறும் ஆணக்கு அந்தக் காணி பராதீனப்படுத்தப்படாதிருந்தால், பராதீனப்படுத்தப்படாதிருந்தால்மட்டுமே,

அத்துடன், விடயத்தின் எல்லாச் சந்தருப்பங்களிலும் அத்தகைய திருத்தம், வேறுபடுத்துகை அல்லது திரிபு நீதியானதும் ஒப்புரவானதுமென அமைச்சர் கருதினால். எந்தக் கட்டளைக்கெதிராக மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளதோ அந்தக் கட்டளையைத் திருத்தலாம், வேறுபடுத்தலாம் அல்லது திரிபுபடுத்தலாம்.

(6) கட்டளையொன்று-

(அ) இப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் செய்யப்பட்ட விண்ணப்பமொன்றைப் பின்பற்றி அச்சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் ஆணைக்குமுவினால் ஆக்கப்பட்டிருந்து; அல்லது

(ஆ) அச்சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் ஆணைக்குமுவால் ஆக்கப்பட்டு இப்பிரிவின் (5) ஆம் உட்பிரிவின் கீழ் அமைச்சரால் வேறுபடுத்தப்பட்டிருந்து, திரிபுபடுத்தப்பட்டிருந்து அல்லது திருத்தப்பட்டிருந்து,

அத்துடன், அத்தகைய கட்டளையின், அல்லது வேறுபடுத்தப்பட்டவாருன், திரிபுபடுத்தப்பட்டவாருன் அல்லது திருத்தப்பட்டவாருன் அத்தகையகட்டளையின் பயனைது, எவ்வேறும் ஆளினால் (அவர் இவ்வுட்பிரிவில் “கைமாற்றம் செய்வார்” எனக் குறிப்பீடு செய்யப்படுவார்) ஏதேனும் கமத்தொழிற் காணி கைமாற்றம் செய்பவரின் பின்லையொன்றுக்கு அல்லது பெற்றேராருவருக்கு (அவர் இவ்வுட்பிரிவில் “கைமாற்றம் பெறுவார்” எனக் குறிப்பீடு செய்யப்படுவார்) கைமாற்றம் செய்யப்படுவதற்காக அங்கோரம் வழங்குவதற்கானதாயுள்ளவிடத்தும், அத்துடன் அத்தகைய காணி, அத்தகைய கட்டளைத் தேதியில் அல்லது அத்தகைய கட்டளை அவ்வாறு வேறுபடுத்தப்பட்ட, திரிபுபடுத்தப்பட்ட அல்லது திருத்தப்பட்ட தேதியில் ஆணைக்குமுவக்கு உரித்தாக்கப்பட்டுள்ளவிடத்தும், ஆணைக்குமுவானது, அத்தகைய காணியைக் கைமாற்றம் பெறுவாருக்கு உடனடியாகக் கைமாற்றம் செய்தல் வேண்டும்.

(7) காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் (3) ஆம், (4) ஆம் உட்பிரிவுகள், அந்தச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் ஆணைக்குமுவால்-

(அ) இப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அந்தப் பிரிவின்கீழ் செய்யப்பட்ட விண்ணப்பமொன்றைப் பின்பற்றி ஆக்கப்பட்ட; அல்லது

(ஆ) இப்பிரிவின் (5) ஆம் உட்பிரிவின் கீழ் அமைச்சரால் வேறுபடுத்தப்பட்டவாருன், திரிபுபடுத்தப்பட்டவாருன் அல்லது திருத்தப்பட்டவாருன்,

இல்லவொரு கட்டளைக்கும் ஏற்ற மாற்றங்களுடன் ஏற்படுடையனவாதல் வேண்டும்.

19. (1) இச்சட்டம் தொடங்கு முன்னர், காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 19 ஆம் பிரிவின்கீழ் எவ்ரேனும் ஆள் வைத்திருப்பதற்கு அனுமதிக்கப்படவேண் டியதான் கமத்தொழிற் காணிப் பகுதியை அல்லது பகுதிகளைக் குறித்துரைத்து ஆணைக்குமுவாஸ் செய்யப்பட்ட தீர்மானமொன்றினால் அதிருப்தியடைந்துள்ள அத்தகைய ஆள், இச்சட்டம் தொடங்கிய தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அத்துடன் மேற்கூறப்பட்ட 19ஆம் பிரிவில் எது எப்படியிருப்பினும் அத்தகைய தீர்மானத்துக்கெதிராக ஆணைக்குமுவுக்கு மேன்முறையீடு செய்யலாம்.

(2) ஓராம் உட்பிரிவின் கீழ் ஆணைக்குமுவுக்குச் செய்யப்பட்ட மேன்முறையீடோன்றின்மீது ஆணைக்குமுவானது,-

(அ) மேன்முறையீட்டாளர், அவர் தொடர்பில் காணிச் சீர் திருத்தச் சட்டத்தின் 19 ஆம் பிரிவின்கீழ் செய்யப்பட்ட தீர்மானத்தினால் அவர் வைத்திருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள கமத்தொழிற் காணிப்பகுதி யின் அல்லது பகுதிகளின் பரப்புத்தொடர்பாக ஓரங்காட்டப்பட்டுள்ளார் என; அல்லது.

(ஆ) அத்தகைய தீர்மானத்தைச் செய்கையில் ஆணைக்குமுவானது, மேன் முறையீட்டாளரால், அந்தச் சட்டத்தின் 18 ஆம் பிரிவின்கீழ் செய்யப்பட்ட வெளிப்படுத்துகையில் அவரால் தெரிவிக்கப்பட்ட விருப்புப் பைகளைக் கருத்துக்கெடுத்துக் கொள்ளவில்லை என,

திருப்திப்பட்டுள்ளவிடத்து, ஆணைக்குமுவானது மேற்கூறப்பட்ட 19ஆம் பிரிவில் எது எப்படியிருப்பினும், 19 ஆம் பிரிவின்கீழ் மேன்முறையீட்டாளர் தொடர்பில் செய்யப்பட்ட தீர்மானத்தை இல்லாதாக்குவதுடன், இச்சட்டம் தொடங்கும் தேதியில்,—

(அ) (19 ஆம் பிரிவின் கீழ் மேன் முறையீட்டார் தொடர்பில் செய்யப்பட்ட தீர்மானத்திற் குறித்துரைக்கப்பட்டுள்ளவாரூன் அத்தகைய காணியின் அத்தகைய பகுதி நீங்கலாக) காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 18ஆம் பிரிவின் கீழ் விண்ணப்பகாரரால் செய்யப்பட்ட வெளிப்படுத்துகையில் அவரால் சொந்தமாக வைத்திருக்கப்பட்டதெனக் குறித்துரைக்கப்பட்டுள்ள கமத்தொழிற் காணி முழுவதும் தொடர்பில் காணிச் சீர் திருத்தச் சட்டத்தின் 28 ஆம் பிரிவின் கீழ் நட்ட ஈடு செலுத்தப்படா திருந்தால், செலுத்தப்படாதிருந்தால் மட்டுமே; அத்துடன்

(ஆ) (19 ஆம் பிரிவின் கீழ் அவர் தொடர்பில் செய்யப்பட்ட தீர்மானத்திற் குறித்துரைக்கப்பட்டவாரூன் அத்தகைய காணியின் அத்தகைய பார்கம் நீங்கலாக) அச்சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ், அத்தகைய காணி முழுவதையும் எவ்ரேனும் ஆணைக்குப் பராதீனப்படுத்தப்படாதிருந்தால், பராதீனப்படுத்தப்படாதிருந்தால் மட்டுமே,

அந்தப் பிரிவின் கீழ் அவர் தொடர்பில் புதிய தீர்மானமொன்றைச் செய்யலாம்.

(3) ஆணைக்குமுவானது காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 19 ஆம் பிரிவின்கீழ் செய்யப்பட்ட தீர்மானமொன்றை (2) ஆம் உட்பிரிவின் கீழ் இல்லாதாக்குகின்ற விடத்துஅத்தகைய இல்லாதாக்குகைகசற்றில் வெளியிடப்படவேண்டுமென்பதுடன், அது அவ்வாறு வெளியிடப்பட்ட தேதியில் பயனுறுதலும்வேண்டும்; அத்துடன் அது,

அத்தகைய தீர்மானத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள கமத்தொழிற் காணியிலுள்ள உரிமையையும், உரித்தையையும், அக்கறையையும் அத்தகைய வெளியீட்டுத் தேதி யிலிருந்து ஆணைக்குமுடிவுக்கு மீள உரித்தாக்கும் பயனுடையதாதல் வேண்டும்.

(4) ஆணைக்குமுவானது, காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 19ஆம் பிரிவின் கீழ் அதற்கு செய்யப்பட்ட தீர்மானமொன்றை இல்லாதாக்கி அந்தப் பிரிவின் கீழ் புதியதொரு தீர்மானத்தைச் செய்கின்ற விடத்து, அத்தகைய தீர்மானமானது, அந்தச் சட்டத்தின் 18 ஆம் பிரிவின் கீழ் விண்ணப்பகாரரால் செய்யப்பட்ட வெளிப்படுத்துகையில் அவரால் சொந்தமாக வைத்திருக்கப்பட்டதேனக் குறித்துரைக்கப்பட்ட கமத்தொழிற் காணியின் எப்பகுதியை அல்லது பகுதிகளை அவர் வைத்திருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமோ அப்பகுதியை அல்லது பகுதிகளைக் குறித்துரைத்தல் வேண்டும்; ஆயின், எவ்வாறுயினும், அவ்வாறு குறித்துரைக்கப்பட்ட அப்பகுதியானது அல்லது பகுதிகளானவை, இச்சட்டம் தொடங்கும் தேதியன்று அந்தச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின்கீழ் எவ்வேறு மாஞ்சகுப் பராதீனப்படுத்தப்பட்டிராத அல்லது அந்தச் சட்டத்தின் 28 ஆம் பிரிவின் கீழ் அது தொடர்பில் நட்ட ஈடு எதுவும் செலுத்தப்படாதுள்ளதான் அக்காணியின் அத்தகைய பாகத்துள்ளிருத்தல் வேண்டும். தீர்மானம் செய்யப்படும் தேதியன்று அத்தகைய ஆள் அத்தகைய காணியின் சட்டத்தாலான குத்தகைக் காரராயிருக்கவில்லை என்ற நிகழ்வு எப்படியிருப்பினும், மேற்கொல்லப்பட்ட வாருள் தீர்மானமொன்று செய்யப்படலாம்; அத்துடன், காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 19 (1) (ஆ), 19 (2), 20, 21 ஆகிய பிரிவுகளின் ஏற்பாடுகள் அத்தகைய தீர்மானம் ஒவ்வொன்றுக்கும் ஏற்றமாற்றங்களுடன் ஏற்படுதையனவாதல் வேண்டும்.

(5) இச்சட்டத்தில் அல்லது வேறேதேனும் சட்டத்தில் எது எப்படியிருப்பினும், காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின்கீழ் அல்லது 19ஆம் பிரிவின் கீழ் அல்லது 22 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளையொன்றின் அல்லது செய்யப்பட்ட தீர்மானமொன்றின் விளைவாக, இருபத்தைந்து ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவுகொண்ட ஏதேனும் கமத்தொழிற் காணியின் சொந்தக்காரராக வருகின்ற எவ்வேறுமாஞ்சகு, 1958 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, தேயிலை இறப்பர் தோட்டங்கள் (துண்டாக்கலைக் கட்டுப்படுத்தல்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ்ந்து அல்லது 1972 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க, தோட்டங்கள் (கைமாற்றலையும், கொள்ளுதலையும் கட்டுப்படுத்தல்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ்ந்து அத்தகைய காணியைத் துண்டாக்கக் கூடிய விதத்தில் அக்காணியைப் பராதீனப்படுத்துதல் சட்டமுறையானதாதலாகாது.

20. இச்சட்டத்தால் நீக்கப்பட்ட, காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஹ) என்னும் பந்தியின்கீழ் இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு முன்னர், அப்பந்தியின் ஏற்பாட்டின் கீழ் எவ்வேறுமாஞ்சகு ஏதேனும் கமத்தொழிற் காணியைப் பராதீனப்படுத்துவதற்கான எவையேனும் நடவடிக்கைகள் ஆணைக்குமுடிவினால் மேற்கொள்ளப்பட்டவிடத்து, அப்போது, இச்சட்டத்தால் அப்பந்தி நீக்கப்பட்டமை எப்படியிருப்பினும், அத்தகைய பந்தி வலுவிலிருந்தாற் போன்று, அத்தகைய ஆஞ்குகு விற்பனை மூலம் பராதீனப்படுத்தலான்று செய்யப்படலாம்.

21. (1) காணி கொள்ளற சட்டத்தின்கீழ் 1971 ஆம் ஆண்டு மே 29 ஆம்தேதி யன்று அல்லது அதற்குப்பினர் காணிகள் கொள்ளப்பட்டும் அத்தகைய காணிகள் தொடர்பாக இச்சட்டம் தொடங்கும் தேதியில் நட்ட ஈடு எதுவும் செலுத்தப்படாதும் இருக்குமிடத்து, இச்சட்டத்தில் அல்லது வேறேதேனும் சட்டத்தில் உள்ளது எப்படியிருப்பினும், அத்தகைய காணிகள் காணிச் சீர்திருத்தச் சட்டத்தின்கீழ் ஆணைக்குமுடிவுக்கு உரித்தாக்கப்பட்டனவாகக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், அதற்கிணங்க அத்தகைய காணிகளின் சொந்தக்காரர்கள் அச்சட்டத்தின் 14 ஆம் பிரிவினதும் 18 ஆம் பிரிவினதும் கீழ் சட்டத்தாலான குத்தகைக்காரரொருவரின் உரிமைகளுக்கு உரித்துடையவராதலும் வேண்டும்; அத்துடன் காரரொருவரின் உரிமைகளுக்கு உரித்துடையவராதலும் வேண்டும்.

இச்சட்டம் தொடங்கும் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆணைக்குழுவுக்குச் சட்டத்தாலான வெளிப்படுத்துகையொன்றைச் செய்யலாம்.

(2) ஓராம் உட்பிரிவின் பயனாக ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்ட ஏதேனும் காணி தொடர்பில், சட்டத்தாலான குத்தகைக்காரரால் சொந்தமாக வைத்திருக்கப்பட்ட கமத்தொழிற் காணியின் எப்பகுதியை அல்லது எப்பகுதிகளை அவர் வைத்திருக்கும்படி அனுமதிக்கப்படுவாரோ அப்பகுதியை அப்பகுதிகளைக் குறித் துரைத்து காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 19ஆம் பிரிவின் கீழ் சட்டத்தாலான தீர்மானமொன்றைச் செய்வதற்கு ஆணைக்குழுவுக்குச் சாத்தியமற்றதாக இருக்கு மிடத்து, எவ்ரேனும் ஆளினால் காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் சொந்தமாக வைத்திருக்கப் படக்கூடிய கமத்தொழிற் காணியின் ஆக்கூடிய பரப்பளவை அல்லது காணி கொள்ளற் சட்டத்தின் கீழ் அத்தகைய சட்டத்தாலான குத்தகைக்காரரிடமிருந்து கொள்ளப்பட்ட காணியின் பரப்பளவை, இவற்றுள் எது குறைவாக உள்ளதோ அதை ஆணைக்குழு அத்தகைய சட்டத்தாலான குத்தகைக்காரருக்குப் பராதீனப்படுத்துதல் வேண்டும்.

(3) காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழ் ஏதேனும் கமத்தொழிற் காணியைச் சட்டத்தாலான குத்தகைக்காரர் கைமாற்றுவதற்கு அங்கோரம் வழங்குவது ஆணைக்குழுவுக்குச் சாத்தியமற்றதாக இருக்குமிடத்து, ஆணைக்குழுவானது அத்தகைய சட்டத்தாலான குத்தகைக்காரரின் எவ்ரேனும் பிள்ளைக்கு அல்லது பெற்றேர் ஒருவருக்கு, காணி கொள்ளற் சட்டத்தின் கீழ் சட்டத்தாலான குத்தகைக்காரரிடமிருந்து கொள்ளப்பட்ட காணியின் பரப்பளவுவரை காணியைப் பராதீனப்படுத்துதல் வேண்டும்

(4) ஓராம் உட்பிரிவின்கீழ் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்டுவிட்டனவாகக் கருதப்பட்டவையும் காணி கொள்ளற் சட்டத்தின் கீழ் கொள்ளப்பட்டவையுமான காணிகளுக்கு நட்டச்செடுவும் செலுத்தப்படாது இருக்குமிடத்தும், அத்துடன் (2) ஆம் உட்பிரிவின்கீழ் தீர்மானமெதுவும் செய்யப்படாது இருக்குமிடத்தும், அல்லது (3) ஆம் உட்பிரிவின் கீழ் அங்கோரம் எதுவும் வழங்கப்படாது இருக்கு மிடத்தும், சட்டத்தாலான குத்தகைக்காரர், அத்தகைய காணிகளுக்காக இச்சட்டத்தின் கீழ் நட்டச்சு பெறுவதற்கு உரித்துடையவராதல் வேண்டும்.

22. இச்சட்டத்தின் இப்பாகத்தில்-

“ஆணைக்குழு” என்பது, காணிச் சீர்திருத்தச் சட்டத்தால் தாபிக்கப்பட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழு என்று பொருளாகும்; அத்துடன்

“காணிச் சீர்திருத்தச் சட்டம்” என்பது, 1975 ஆம் ஆண்டின் 39ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்டவாறுன் தேசிய அரசுப் பேரவையின் 1972ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, காணிச் சீர்திருத்தச் சட்டம் என்று பொருளாகும்,

1981ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க, உண்ணூட்டரசிறை (திருத்தச்) சட்டம்

[1981, ஜூன் மாதம் 10ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

1979ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க, உண்ணூட்டரசிறைச் சட்டத்தைத் திருத்தவதற்கானதொரு சட்டம்.

1. இச்சட்டம், 1981ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க, உண்ணூட்டரசிறை (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. ஆயிரத்துத் தொலாயிரத்து எண்பதாம் ஆண்டின் 24ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாரூன்தும், இதன்கத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பீடுசெய்யப்படுவதுமான 1979ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க, உண்ணூட்டரசிறைச் சட்டத்தின் 8ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு மேலும் திருத்தப்படுகின்றது :—

(1) அப்பிரிவின் (அ) என்னும் பந்தியில் —

(அ) அப்பந்தியின் (xxx)ஆம் உட்பந்தியில், “1961ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க, ஆயுள்வேதச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட ஆயுள்வேத மருத்துவப் பேரவையின்; அத்துடன்” என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக, “1961ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க, ஆயுள்வேத மருத்துவப் பேரவையின்;” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன்மூலம்; அத்துடன்

(ஆ) அப்பந்தியின் (xxxii) ஆம் உட்பந்தியை உடனடுத்து, பின்வரும் புதிய உட்பந்திகளை உட்புகுத்துவதன்மூலம் :—

“(xxxiii) 1971ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க, இலங்கை வைத்தியர்கள் கல்லூரி (கூட்டினைத்தல்) சட்டத்தால் தாபிக்கப்பட்ட இலங்கை வைத்தியர்கள் கல்லூரி;

(xxxiv) 1968ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க இலங்கை எந்திரவியலார் நிறுவகத்தினால் கூட்டினைக்கப்பட்ட இலங்கை எந்திரவியலார் நிறுவனம்;”; அத்துடன்

(2) அப்பிரிவின் (ஈ) என்னும் பந்தியை உடனடுத்து, பின்வரும் புதிய பந்தியை உட்புகுத்துவதன்மூலம் :—

“(உ) வணிகக் கப்பற்றேழிற் பணிப்பாளரிடம் பதிவுசெய்யப்பட்ட உலாப்படகுகளையும் கேளிக்கைக்கலத்தையும் தொழிற்படுத்துவதற்கான ஏதேனும் பொறுப்பு முயற்சியானது —

(i) இலங்கைப் பிரசைகளல்லாத தனியாட்களால் கொண்டு நடாத்தப்படின் அல்லது எந்தக் கம்பனியோன்றின் பங்குகள், இலங்கைப் பிரசைகளல்லாத தனியாட்களால், முழுமையாகச் சொந்தமாகக் கொண்டிருக்கப்படுகின்றனவோ அந்தக் கம்பெனியோன்றினால் கொண்டுநடாத்தப்படின் அல்லது வதிவற்ற கம்பனிகளால் கொண்டு நடாத்தப்படின்; அத்துடன்

(ii) அமைச்சரினால் அங்கீரிக்கப்படின்,
அத்தகைய பொறுப்புமுற்சியின் இலங்கையில் எழுகின்ற
அல்லது இலங்கையிலிருந்து பெறப்படுகின்ற ஏதேனும்
இலாபங்களும் வருமானமும் தவிர்ந்த இலாபங்களும் வரு
மானமும்.'’.

3. ஆயிரத்துத் தொலாயிரத்து எண்பதாம் ஆண்டின் 24ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாரூன முதன்மைச்சட்டவாக்கத்தின் 9ஆம் பிரிவு, அப்பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் (ஐ) என்னும் பந்தியில், “கடமைகளை ஏற்பதற்கு” என்ற சொற்களுக்குப் பதிலாக “கடமைகளை ஏற்பதற்கு இலங்கைக்கு வருவதற்கு அல்லது வெளிநாட்டிலுள்ள அவரது வீட்டிற்குச் செல்வதற்கு” என்னும் சொற்களை இடுவதன்மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது,

4. ஆயிரத்துத் தொலாயிரத்து எண்பதாம் ஆண்டின் 24ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்டவாரூன முதன்மைச் சட்டவாக்கத்தின் 11ஆம் பிரிவு மேலும் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :—

(1) அப்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில் இச்சட்டத்தின் 15ஆம், 16ஆம், 16அ ஆம், 16ஆ ஆம், 17ஆம், 18ஆம், 19ஆம், 20ஆம், 21ஆம், 22அ ஆம், 22ஆ ஆம், 22இ ஆம்’ என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக “இச்சட்டத்தின் 15, 16, 16அ, 16ஆ, 17, 18, 19, 20, 21, 22அ, 22ஆ, 22இ, 22ஈ” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலம். அத்துடன்

(2) அப்பிரிவின் (இ) என்னும் பந்தியில், “பந்தி (ஆ) வில் குறிப்பீடு செய்யப் பட்டவாரூன்” என்னும் சொற்றெடுத்துக்குப் பதிலாக “பந்தி (அ) வில் அல்லது (ஆ) வில் குறிப்பீடு செய்யப்பட்டவாரூன்” என்னும் சொற் றெட்டரை இடுவதன் மூலம்.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 12ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :—

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் —

(அ) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் (iii) ஆம் உட்பந்தியில், “இரண்டாயிரம் சதுர அடிக்கு மேற்படாத” என்னும் சொற் களுக்குப் பதிலாக “மூவாயிரம் சதுர அடிக்கு மேற்படாத” என்னும் சொற்களை இடுவதன்மூலம்; அத்துடன்

(ஆ) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்திக்குரிய காப்பு வாசகத்தில், “ஆயிரம் சதுர அடியாக அல்லது அதனிலும் குறைவாக” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “ஆயிரத்தைந்தாறு சதுர அடியாக அல்லது அதனிலும் குறைவாக” என்னும் சொற்களை இடுவதன்மூலம்; அத்துடன்

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில்) —

- (அ) அவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியில் “முடிவான சான்றூதல் வேண்டும்;” என்ற சொற்களுக்குப் பதிலாக “முடிவான சான்றூதல் வேண்டும்; அத்துடன்” என்னும் சொற்களை இடுவதன் மூலம்;
- (ஆ) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில் “இரு கூட்டுச் சொந்தக்காரரை உள்ளடக்கும்; அத்துடன்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “இரு கூட்டுச் சொந்தக்காரரை உள்ளடக்கும்.” என்னும் சொற்களை இடுவதன் மூலம்;
- (இ) அவ்வுட்பிரிவின் (இ) என்னும் பந்தியை விட்டுவிடுவதன் மூலம்.

6. ஆயிரத்துத் தொளாயிரத்துத் எண்பதாம் ஆண்டின் 24 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாரூன் முதன்மைச் சட்டவாக்கத்தின் 15 ஆம் பிரிவு மேலும் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :—

(1) அதன் (ஞ) என்னும் பந்தியில் :—

- (அ) அதன் (i) ஆம் உட்பந்திக்குப் பதிலாக பின்வரும் உட்பந்தியை இடுவதன் மூலம் :—
“(ii) ஏதேனும் பெற்றோலியத்தை, வாய்வை அல்லது பெற்றோலிய உற்பத்திப் பொருளை, அல்லது”, அத்துடன்
- (ஆ) “ஓப்படை அடிப்படையில்” என்பதிலிருந்து “மீள ஏற்றுமதி செய்யப்படுவனவாக இருக்கும்—” என்னும் சொல் வரையான சொற்களை நீக்கிவிட்டு அவற்றுக்குப் பதிலாகப் பின்வரும் சொற்களை இடுவதன் மூலம் :—

“ஓப்படை அடிப்படையில் இலங்கைக்குள் கொண்டு வரப் பட்ட விடயத்துக்கேற்றிருந்தபோல அருங் கற்கள், உலோகங்கள், பெற்றோலியம், வாயு அல்லது உற்பத்திப் பொருட்களாகவிருப்பதும் ஏதேனும் செய்முறைக்கு அல்லது தயாரிப்புக்கு உட்படுத்தாமல் மீள ஏற்றுமதி செய்யப்படுவனவாக இருப்பதும் ஆன—”.

(2) அதன் (ண) என்னும் பந்தியை உடனடுத்து, பின்வரும் புதிய பந்தியை உட்புகுத்துவதன் மூலம் :—

- “(த) மீள ஏற்றுமதி செய்வதற்கென இலங்கைக்குள் கொண்டு வரப் பட்ட பொருள்களையும் பண்டங்களையும் களஞ்சியப் படுத்துவதற்கான வசதிகளைச் செயற்படுத்துவதற்கும் பராமரிப்பதற்குமென அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பு முயற்சியொன்றிலிருந்து எவ்வேறுமானங்குக் கிடைக்கும் இலாபங்களும் வருமானமும்”,

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 17 ஆம் பிரிவானது அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் “1983, மார்ச்சு 31 ஆம் தேதியன்று முடிவடையும்” என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக “1985 மார்ச்சு 31 ஆம் தேதியன்று முடிவடையும்” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது,

8. முதன்மைச் சட்டவாக்கத்தின் 20 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவை உடனடுத்து பின்வரும் புதிய உட்பிரிவை உட்புகுத்துவதன் மூலம்:—

“(1அ) (அ) அத்தகைய பொறுப்புமுயற்சியானது, 1972 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 1 ஆம் தேதிக்கு முன்னரான நாளோன்றில் அதன் வியாபாரத்தை அல்லது தொழிலைக் கொண்டு நடாத்தத் தொடங்கியதாயின், அத்துடன், 1982 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 1 ஆம் தேதிக்கு முன்னர், 1963 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, உண்ணட்டரசிறைச் சட்டத் தின் 7அ என்னும் பிரிவின் கீழ் அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்டதாயின்; அத்துடன்

(ஆ) அந்தப் பொறுப்புமுயற்சியினது வியாபாரத்தின் அல்லது தொழிலின் முழுமையான அல்லது அதன் ஒரு பாகத்தின் கூட்டுச் சேர்வின் விளைவாக அப்பொறுப்புமுயற்சியின் ஏற்றுமதி மொத்த விற்பனை வரவின் எந்தப் பாகமும் உருவாகாதுவிடின்,

இயைபான தேதிக்கு முன்னரான மூன்றாண்டுகளுக்காக, பொறுப்புமுயற்சியைன்றின் ஏற்றுமதி இலாபங்களினதும் வருமானத்தினதும் சராசரித் தொகைக்கு மேலாக அந்த ஆண்டிற்கான அந்தப் பொறுப்புமுயற்சியின் ஏற்றுமதி இலாபங்களினதும் வருமானத்தினதும் மிகைத் தொகையைக் கொண்டுள்ளதும் அந்தப் பொறுப்புமுயற்சியின் இலாபங்களினதும் வருமானத்தினதும் அத்துணை அளவினதுமான தொகையானது இயைபான தேதியை உடனடுத்துப் பின்வரும் ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொன்றுக்குமான வருமானவரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்’;

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (இ) என்னும் பந்தியை (ச) என்னும் பந்தியாக மீள இலக்கமிடுவதன் மூலம்; அத்துடன்

(3) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பத்தியை உடனடுத்து பின்வரும் புதிய பந்தியை உட்புகுத்துவதன்மூலம்:—

‘(இ) இயைபான தேதி’ என்பது, ஏதேனும் கம்பனி தொடர்பில் அல்லது பொறுப்புமுயற்சி தொடர்பில்பயண்படுத்தப்படும்போது, அந்தக் கம்பனியால் தெரிந்தெடுக்கப்பட்டவாருக, அல்லது அந்தப் பொறுப்புமுயற்சியைக் கொண்டுநடாத்தும் ஆளினால் தெரிந்தெடுக்கப்பட்டவாருக, அல்லது பங்குடமையொன்றின் விடயத்தில் அப்பங்குடமையின் முன்னைய பங்காளரினால் தெரிந்தெடுக்கப்பட்டவாருக 1965 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 1 ஆம் தேதிக்கு முந்தாததும் 1974 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 1 ஆம் தேதிக்கு பிந்தாததும், ஆணையாளர் தலைமையதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதுமான அத்தகைய தேதி எனப்பொருளாகும்.’.

9. முதன்மைச் சட்டவாக்கத்தின் 22இ என்னும் பிரிவை உடனடித்துப் பின்வரும் புதிய பிரிவு இத்தால் உட்புகுத்தப்படுகின்றதென்பதுடன். இது அச்சட்டவாக்கத்தின் 22 ஈ என்னும் பிரிவாகப்பயனுறுதலும் வேண்டும்:-

“குறித்தலில்
பயிர்ச்சோக்
காணியில் பயிர்
செய்தலில்
ஈடுபட்டுள்ள
பொறுப்பு
முயற்சிகளின்
இலாபங்களுக்கும்
வருமானத்துக்
கும் வருமானவரியிலிருந்து விலக்களித்தல்”

“22. (1) இரண்டாம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் கம்பனியின், 3 ஆம் பிரிவின் (அ) என்னும் பந்தியின் கருத்தெல்லைக்குள்ளான (முலதனச் சொத்தின் விற்பணையிலிருத்து பெறப்படும் எவையேனும் இலாபங்களும் வருமானமும் தவிர்ந்த) இலாபங்களும் வருமானமும் எத்தேதியன்று அத்தகைய கம்பனி வர்த்தக உற்பத்தியைக் கொண்டு நடாத்தத் தொடங்குகிறதோ, அத்தேதியிலிருந்து கணிக்கப்பட்ட பத்து ஆண்டுகாலப்பகுதி யொன்றுக்கென வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படல் வேண்டும்.

(2) ஒராம் உட்பிரிவின் ஏற்பாடுகள்-

(அ) முற்றுமுழுதாக-

(i) தேயிலை, இறப்பர், தெங்கு அல்லது நெல் தவிர்ந்த வேறு எவ்வகையினதுமான விவரணமுடைய ஏதேனும் பயிரைக் காணியில் பயிர்செய்தலில்; அல்லது

(ii) தேயிலை, இறப்பர், தெங்கு, அல்லது நெல் தவிர்ந்த வேறு எவ்வகையினதுமான விவரணமுடைய ஏதேனும் பயிரைக் காணியில் பயிர் செய்தலிலும் அத்தகைய பயிர் செய்தனின் உற்பத்திப் பொருளைப் பதப்படுத்துதலிலும் மட்டுமே ஈடுபட்டுள்ள அத்துடன்

(ஆ) பங்குமதிப்புக் குறிப்பிடப்பட்ட—

(i) 1981 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் கூட்டினைக்கப்பட்டுள்ள; அத்துடன்

(ii) பத்துக் கோடி ரூபாவுக்குக் குறையாத செலுத்திய ஒப்புரவு மூலதனத்தைக் கொண்டுள்ள; அத்துடன்

(iii) அமைச்சரால் அங்கீரிக்கப்பட்டுள்ள,

ஏதேனும் பசிரங்கக் கம்பனிக்கு, ஏற்படையனவாதல் வேண்டும்.”

10. ஆயிரத்துத் தொலாயிரத்து எண்பதாம் ஆண்டின் 24 ஆம் இலக்கச் சட்டத் தினால் திருத்தப்பட்டவாறுன முதன்மைச் சட்டவாக்கத்தின் 23 ஆம் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் இத்தால் மேலும் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

- (1) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் (ii) என்னும் உட்பந்தியில், “16 ஆம் பிரிவின் (அ) என்னும் பந்தியில்” என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக, “16 ஆம் பிரிவின் (அ) என்னும் பந்தியில் அல்லது 16அஎன்னும் பிரிவில் அல்லது 16-ஆ என்னும் பிரிவில்” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலம்;
- (2) அவ்வுட்பிரிவின் (ஈ) என்னும் பந்தியின் (i) (அ) என்னும் உட்பந்தியில் “பதினாறும் பிரிவில்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “பதினாறும் அல்லது 16அ என்னும் அல்லது 16 ஆ என்னும் பிரிவில்” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலம்;
- (3) அவ்வுட்பிரிவின் (ஙு) என்னும் பந்தியில் “அனுமதிக்கப்படுதலாகாது அத்துடன்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “அனுமதிக்கப்படுதலாகாது,” என்னும் சொற்களை இடுவதன் மூலம்;
- (4) அவ்வுட்பிரிவின் (ச) என்னும் பந்தியில் “உறப்பட்ட செலவினம்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “உறப்பட்ட செலவினம்; அத்துடன்” என்னும் சொற்களை இடுவதன் மூலம்; அத்துடன்
- (5) அவ்வுட்பிரிவின் (ச) என்னும் பந்தியை உடனடுத்து பின்வரும் புதிய பந்தியை உட்புகுத்துவதன் மூலம்:-

“(ஞ) அத்தகைய ஆளின் ஊழியர்களை அவர்களது வேலைத்தலத்திற்கும் வேலைத்தலத்திலிருந்தும் இடம் பெயர்ப்பதற்கெனப் பயன் படுத்தப்பட்ட மோட்டார் கோச்சு வண்டியொன்றினை இயக்கி நடாத்துதலில் அத்தகைய ஆளினால் உறப்பட்ட செலவினம்.”

11. ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதாம் ஆண்டின் 24 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறு முதன்மைச் சட்டவாக்கத்தின் 29 ஆம் பிரிவு, அப்பிரிவின் (6) ஆம் உட்பிரிவில் இத்தால் பின்வருமாறு மேலும் திருத்தபடுகின்றது:-

- (i) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் (iii) ஆம் உட்பந்தியில்

“அவரது பங்கு அவரால் கொள்ளப்பட்ட நேரத்தில்” என்ற சொற் களிலிருந்து அப்பந்தியின் இறுதி வரையிலான எல்லாச் சொற்களுக்கும் பதிலாகப் பின்வருவனவற்றை இடுவதன் மூலம்:-

“அவரது பங்கு அவரால் கொள்ளப்பட்ட நேரத்தில் அதற்கிருந்த பெறுமதியைவிட எத்தொகையினால் குறைவாகவுள்ளதோ அத் தொகையெனப் பொருள்படும். அத்துடன்

(iv) ஆவணச் சான்றுமூலம் கொடுக்குமதியாகவுள்ளதென என்பிக்கப்பட்டதும், அறவிடப்படவியலாததென எண்பிக்கப்பட்டதுமான (வியாபாரக்கடன் அல்லாத) ஏதேனும் கடன் தொகையை ‘உள்ளடக்கும்.’ அத்துடன்

அவ்வுட்பிரிவின் (ஏ) என்னும் பந்தியின் (ii) ஆம் உட்பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பந்திகளை உட்புகுத்துவதன் மூலம்:-

- (iii) கம்பனியொன்று ஒழித்துக்கட்டப்படுமிடத்தும் எந்தக் கடைசி வரிமதிப்பீட்டாண்டுக்கென அத்தகைய கம்பனி வருமான வரிக் காக மதிப்பீடு செய்யப்படுவதற்கு உட்பட்டதாகவிருந்ததோ அந்தக் கடைசி வரிமதிப்பீட்டாண்டுக்காக அதற்கு ஏதேனும் மூலதன நட்டம் ஏற்பட்டிருக்குமிடத்தும், அத்தகைய மூலதன நட்டத்தொகையானது, சாத்தியமான வரையில், அத்தகைய கடைசி வரிமதிப்பீட்டாண்டுக்கான அத்தகைய கம்பனியின் எல்லா மூலங்களிலுமிருந்து பெறப்படும் நியதிச் சட்ட முறையான வருமானத்திலிருந்து கழிக்கப்படுதல் வேண்டுமென்பதுடன், அது அவ்வாறு கழிக்கப்பட முடியாததாயின், அத்தகைய கடைசி வரி மதிப்பீட்டாண்டின் பின்நோக்கியவாறுன ஒழுங்குமுறையில், நேரே முற்போந்த எவ்வேணும் மூன்று வரிமதிப்பீட்டாண்டுகளில் அத்தகைய கம்பனியின் எல்லா மூலங்களிலுமிருந்து பெறப்படும் நியதிச் சட்ட முறையான வருமானத்திலிருந்து கழிக்கப்படுதலும் வேண்டும்;
- (iv) மூன்றும் உட்பந்தியின் கீழ் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்கு ஏதேனும் கம்பனியின் நியதிச் சட்டமுறையான வருமானத்திலிருந்து கழிப்பனவு செய்யப்படுமிடத்து, அத்தகைய கம்பனி தொடர்பில், அந்த வரிமதிப்பீட்டாண்டுக்கான வரி, 123 ஆம் பிரிவின் ஏற்பாடுகள் எப்படியிருப்பினும், அத்தகைய கழிப்பனவைக் கவனத்திற்கொண்டு மீளாய்ப்படுதல் வேண்டுமென்பதுடன், அந்த வரி மதிப்பீட்டாண்டு தொடர்பில் அத்தகைய கம்பனியால் செலுத்தப்பட்ட வரித் தொகைக்கும் அந்த வரி மதிப்பீட்டாண்டுக்கென மீளாய்ப்பட்டவரித் தொகைக்கும் இடையிலான வித்தியாசத்தின் தொகையானது மீளாய்க்கப்படுதலும் வேண்டும்.

12. ஆயிரத்துத் தொளாயிரத்து என்பதாம் ஆண்டின் 24 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறுன முதன்மைச் சட்டவாக்கத்தின் 31 ஆம் பிரிவு, அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் இத்தால் பின்வருமாறு மேலும் திருத்தப்படுகின்றது-

- (1) அவ்வுட்பிரிவின் (இ) என்னும் பந்தியின் (iv) ஆம் உட்பந்தியை உடனடுத்து பின்வரும் புதிய உட்பந்தியை உட்புகுத்துவதன் மூலம்—
- “(v) 1975 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தேசிய நினைவு நிதித்தாபனச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கதேசிய நினைவு நிதித்தாபனத்திற்கு’’; அத்துடன்
- (2) அவ்வுட்பிரிவின் (க) என்னும் பந்தியில், ‘‘16 அ அல்லது 22ஆ என்னும் பிரிவின் கீழ்’’ என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக, ‘‘16அ, 22ஆ, அல்லது 22ஏ என்னும் பிரிவின் கீழ்’’ என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலம்.

13. ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதாம் ஆண்டின் 24 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாரை முதன்மைச் சட்டவாக்கத்தின் 32 ஆம் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் வருமானவரி “விதிக்கப்படுதல் வேண்டும்”; என்னும் சொற்களுக்குப் பதிலாக “வருமானவரி விதிக்கப்படுதல் வேண்டும்:

ஆயின், 67 ஆம் பிரிவின் (7) ஆம் உட்பிரிவின் கீழ், வதிவற்றவரெனக் கருதப்படுகின்ற தனியாளாருவரால் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்கெனச் செலுத்தப்படற்பாலதான் வருமானவரியானது, அவரது வரிமதிப்பீடுக்குரிய வருமானம் பன்னிரண்டாயிரம் ரூபாவிலை எத்தொகையால் விஞ்சுகிறதோ அத்தொகையிலும் பார்க்கக் கூடியதாகவிருத்தலாகாது.”;

14. (1) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதாம் ஆண்டின் 24 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாரை முதன்மைச் சட்டவாக்கத்தின் 33 ஆம்பிரிவு இத்தால் பின்வருமாறு மேலும் திருத்தப்படுகின்றது:-

(அ) அப்பிரிவின் (1அ) என்னும் உட்பிரிவில், அவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் (i) ஆம் உட்பந்தியில் “இரண்டாம் அட்டவணையின் (iv) ஆம் பாகத்தில்” என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக, “இரண்டாம் அட்டவணையின் (i) ஆம் பாகத்தில்” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலம்; அத்துடன்.

(ஆ) அப்பிரிவின் (1அ) என்னும் உட்பிரிவை உடனடுத்து, பின்வரும் புதிய உட்பிரிவை உட்புகுத்துவதன் மூலம்—

‘(1ஆ) (அ) 1979 ஆம் ஆண்டு ஏப்பிரில் மாதம் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப் பீட்டாண்டுக்காக, சிறிய கம்பனியொன்று தவிர்ந்த வேறு ஏதேனும் கம்பனியின் வரிவிதிக்கற்பாலதான் வருமானம் ஏதேனும். மூலதன இலாபத்தை உள்ளடக்குகின்றவிடத்து. வரிவிதிக்கப்படற்பாலதான் வருமானத்தின் அத்தகைய பாகத்தின் மீது செலுத்தப்படற் பாலதான் வரியானது, இச்சட்டத்தில் முரணை எது எப்படியிருப்பினும், இருபத்தைந்து நூற்றுவீதம் என்னும் வீதத்திலாதல் வேண்டும்;

(ஆ) 1979 ஆம் ஆண்டு ஏப்பிரில் மாதம் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப் பீட்டாண்டுக்காக, சிறிய கம்பனியொன்றின் வரிவிதிக்கப்படற்பாலதான் வருமானம், ஏதேனும் மூலதன இலாபத்தை உள்ளடக்குகின்றவிடத்தும், அத்துடன் இதனைத்துப்பினர் இந்தவுட் பிரிவின் ‘வருமானத்தின் இயைபான பாகம்’ எனக் குறிப்பீடு செய்யப்படும். அத்தகைய வருமானத்தின் பாகமொன்றின் மீது செலுத்தப்படற்பாலதான் வருமான வரியின் வீதமானது இருபத்தைந்து நூற்று வீதத்தை விஞ்சுகின்றவிடத்தும், அப்போது வருமானத்தின் இயைபான பாகம் தொடர்பாக வரியானது பின்வருமாறு கணிக்கப்படுதல் வேண்டும்:-

(i) வருமானத்தின் இயைபான பாகமானது அத்தகைய மூலதன இலாபத்தின் தொகையை விஞ்சுமாயின்-

(அஅ) அத்தகைய மூலதன இலாபத்தின் தொகைக்குச் சமமான வாரூகவுள்ள வருமானத்தின் இயைபான பாகத்தின் அத்தகைய பகுதியின் மீது செலுத்தப் படற்பாலதான வரியா எது. இருபத்தெந்தந்து நூற்று லீதம் என்னும் வீதத்திலாதல் வேண்டும்; அத்துடன்

(ஆஆ) வருமானத்தின் இயைபான பாகத்தின் எஞ்சிய தொகை மீது செலுத்தப்படற்பாலதான வரியானது, இச்சட்டத்தின் கீழ் அவற்றிற்கு ஏற்படுடையனவாயுள்ளவாரூக இருபத்தெந்தந்து நூற்று வீதத்துக்குக் கூடுதலான அத்தகைய வரி வீதங்களுக்கிணங்கக் கணிக்கப்படுதல் வேண்டும்;

(ii) வருமானத்தின் இயைபான பாகம் தேறிய மூலதன இலாபத் தொகையை விஞ்சாதுவிடின், வருமானத்தின் இயைபான பாகத்தின் முழுமையின் மீதும் செலுத்தப்படற்பாலதான வரியானது, இச்சட்டத்தில் முரணைது எது எப்படியிருப்பினும், இருபத்தெந்து நூற்று லீதமாதல் வேண்டும்.

(2) இப்பிரிவின் (1) ஆம் உட் பிரிவின் (அ) என்னும் பந்தியால், முதன்மைச் சட்டவாக்கத்தின் 33 ஆம் பிரிவின் (1அ) என்னும் உட்பந்தியில் செய்யப்பட்ட திருத்தமானது, 1980 ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டிலிருந்து வலுவுக்கு வந்ததாகக் கருதப்படுதல் வேண்டும்.

15. முதன்மைச் சட்டவாக்கத்தின் 42 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது,

(1) அப்பிரிவின் (ந), (ப) என்னும் பந்திகளை முறையே (ய), (ர) என்னும் பந்திகளாக மீள இலக்கமிடுவதன் மூலம்;

(2) அப்பிரிவின் (த) என்னும் பந்தியை உடனடுத்து, பின்வரும் பந்திகளை உட்புகுத்துவதன் மூலம்;—

“ (ந) 1973 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க, இலங்கை நிதித்தாபனச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட இலங்கை நிதித்தாபனம்;

(ப) 1975 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தேசிய நினைவு நிதித்தாபனச் சட்டத்தி னல்தாபிக்கப்பட்ட எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கதேசிய நினைவு நிதித்தாபனம்;

(ம) 1978 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, டவர் மண்டப தியேட்டர் நிதித் தாபனச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட டவர் மண்டப தியேட்டர் நிதித்தாபனம்;”

16. ஆயிரத்துத் தொளாயிரத் எண்பதாம் ஆண்டின் 24 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாரூன முதன்மைச் சட்டவாக்கத்தின் 54 ஆம் பிரிவு, அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் “1963 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க உண்ணெட்டர சிறைச் சட்டத்தின் 16 அ என்னும் பிரிவின்” என்னும் இலக்கங்களுக்கும் சொற்

களுக்கும் பதிலாக, “1963 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க உண்ணோட்டரசிறைச் சட்டத்தின் 16 அ என்னும் பிரிவின் அல்லது 31 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (இ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் நிறுவகத்தின், நிதித் தாபனத்தின் அல்லது ஆணைக்குமுள்ளீடு என்னும் சொற்களையும் இலக்கக்களையும் இடுவதன் மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது.

17. முதன்மைச் சட்டவாக்கத்தின் 68 ஆம் பிரிவு, அப்பிரிவை அதன் 68அ என்னும் பிரிவாக மீள இலக்கமிடுவதன்மூலம் இத்தால் திருத்தப் படுகின்றது.

18. முதன்மைச் சட்டவாக்கத்திலுள்ள “உ—வதிவற்ற ஆட்களுக்குள்ள பொறுப்பு” என்னும் தலைப்பை உடனடித்துப் பின்வரும் புதிய பிரிவானது, இத்தால் உட்புகுத்தப்படுகின்றதென்பதுடன், இது அச்சட்டவாக்கத்தின் 68 ஆம் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்:-

“வதிவற்ற
ஆட்களின்
குறித்த சில
இலங்கையில்
வரி இருப்பதற்கு
உரியனவாதல்.

68. வதிவற்ற ஆளொருவரின் சார்பில் செயலாற்றுகின்ற இலங்கையிலுள்ள ஆளொருவர், ஏதேனும் காப்புறுதியைச்செயற் படுத்துமிடத்து அல்லது செயற்படுத்துவதற்கான காரண கர்த்தா வாகவிருக்குமிடத்து அல்லது ஏதேனும் ஆதனத்தை விற்கின்ற விடத்து அல்லது கையுதிர்க்குமிடத்து அல்லது அவ்வாதனத்தை விற்றற்கு அல்லது கையுதிர்த்தற்குக் காரண கர்த்தாவாகவிருக்கு மிடத்து, அத்தகைய ஆதனம் இலங்கையில் இருப்பினும் சரி இலங்கைக்குத் கொணரப்படவிருப்பினும் சரி அத்துடன், அக்காப்புறுதி விற்பனை அல்லது கையுதிர்ப்பு அத்தகைய ஆளினால் இலங்கையில் செயற் படுத்தப்படினும்சரி அல்லது அவ்வதிவற்ற ஆளினால் அல்லது அவர் சார்பில் இலங்கைக்கு வெளியே செயற்படுத்தப்படினும்சரி, அத்துடன், அவற்றிலிருந்து பெறப்படும் பணங்கள் அவ்வதிவற்ற ஆளுக்கு நேரடியாக அல்லது வேறுவகையில் செலுத்தப்படினும் சரி அல்லது அவரினால் நேரடியாக அல்லது வேறுவகையில் பெறப்படினும் சரி, அத்தகைய ஏதேனும் காப்புறுதியிலிருந்து, விற்பனையிலிருந்து அல்லது கையுதிர்ப்பிலிருந்து பெறப்படும் இலாபங்கள், அவ்வதிவற்ற ஆளினால் இலங்கையில் கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்ட தொழிலிருந்து பெறப்பட்டவையெனக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், அவர் சார்பில் இலங்கையில் எவ்வாள் செயலாற்றுகின்றாரோ அவ்வாள், இச்சட்டத்தின் எல்லா நோக்கங்களுக்காகவும் அவரது முகவரெனக்கருப்படுதலும் வேண்டும்;

ஆயின், விற்கப்பட்ட அல்லது கையுதிர்க்கப்பட்ட அவ்வாதனம், அத்தகைய வதிவற்ற ஆளினால் இலங்கைக்கு வெளியே தயாரிக்கப்பட்டவிடத்து அல்லது உற்பத்தி செய்யப்பட்ட விடத்து, அவ்விற்பனையிலிருந்து அல்லது கையுதிர்ப்பிலிருந்து பெறப்படும் இலாபங்கள்—

(அ) அவ்விற்பனை அல்லது கையுதிர்ப்பு மொத்த விற்பனையாகவாயின், ஆதனத்தை மொத்த விற்பனைவாயிலாக விற்கும் வியாபாரியொருவரால் எந்த இலாபங்கள் பெறப்படக் கூடுமென நியாயமாக எதிர்பார்க்கக் கூடியதாயுள்ளதோ அந்த இலாபங்களுக்கு மேற்படாத தாகுமெனக் கருதப்படல் வேண்டும் அத்துடன்

(ஆ) அவ்விற்பனை அல்லது கையுதிர்ப்பு சில்லறை விற்பனையாகவாயின் ஆதன்த்தை சில்லறை விற்பனைவாயிலாக விற்கும் வியாபாரியொருவரால் எந்த இலாபங்கள் பெறப்படக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கக் கூடிய தாக்குமிடுமிடு அந்த இலாபங்களுக்கு மேற்படாததாகுமெனக் கருதப்படல் வேண்டும்.”

19. முதன்மைச் சட்டவாக்கத்தின் 73ஆம் பிரிவு, அப்பிரிவின் (1)ஆம் உட்பிரிவை உடனடித்துப் பின்வரும் புதிய உட்பிரிவை உட்புகுத்துவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :—

“(1அ) ஆயிரத்துத் தொலாயிரத்து எண்பதாம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 1ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டுக்கு 67ஆம் பிரிவின் (7) ஆம் உட்பிரிவின்கீழ் வதிவற்றவ ரெனக் கருதப்படும் தனியாளாருவரின் வரிமதிப்பீட்டுக்குரிய வருமானம், இலங்கையில் அளிக்கப்பட்ட சேவைகளிலிருந்து பெறப்படும் வருமானத்தையே முழுமையாக உள்ளடக்கியிருக்குமிடத்தும், பன்னிரண்டாயிரம் ரூபாவை விஞ்சாதாயிருக்குமிடத்தும், அத்தகைய வருமானமானது வரிவிதிக்கப்படுத்தற்குரியதாதலாகாது.”.

20. முதன்மைச் சட்டவாக்கத்தின் 81ஆம் பிரிவுக்கு நேர்முன்னராக இடம் பெறும் “ஏ” என்னும் தலைப்புக்குப் பதிலாகப் பின்வரும் தலைப்பு இத்தால் பதிலீடுசெய்யப்படுகிறது :—

“ஏ—இலங்கைக்கு வெளியேயுள்ள ஆட்களுக்குக் கொடுப்பதற்பாலதான் வட்டி முதலியன்.”.

21. முதன்மைச் சட்டவாக்கத்தின் “ஏ” என்னும் தலைப்பை உடனடித்துப் பின்வரும் புதிய பிரிவுகள் இத்தால் உட்புகுத்தப்படுகின்றன —

“குறித்த சில கடன்கள் மீதான வட்டி, இலாபங் களாகவும் வருமானமாகவும் கணிக்கப்படுதல்.

80அ. வதிவற்ற ஆளாருவரிடமிருந்து பெறப்பட்ட கட ஞான்றின்மீது, அத்தகைய ஆளுக்கு வட்டி கொடுப்பதற்பால தாயிருக்குமிடத்தும் அத்தகைய கடன்மீதான வட்டி —

(அ) இலங்கையில் வதியும் ஆளாருவரால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பொறுப்பேற்கப்படுமிடத்தும்;

(ஆ) அத்தகைய கடன்தொகை அல்லது அதன் பாகம் இலங்கைக் குள் கொண்டுவரப்பட்டிருந்து அல்லது இலங்கையில் பயன் படுத்தப்பட்டிருந்து, வதிவற்ற ஆளாருவரால் பொறுப் பேற்கப்படுமிடத்தும்,

அத்தகைய வட்டியானது, இலங்கையில் ஏற்படும் அல்லது இலங்கையிலிருந்து பெறப்படும் இலாபங்களும் வருமானமுமாகக் கருதப்படுதல் வேண்டும்.

குறித்த சில வேத்துரிமைகள் இலாபங்களாக வருமானமாகவும் கணிக்கப்படுதல்.

80ஆ. வேத்துரிமைகளாவன —

(அ) இலங்கையில் வதியும் ஆளாருவரால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பொறுப்பேற்கப்படுமிடத்தும்;

(ஆ) 29ஆம் பிரிவின்கீழ் கழிக்கப்படற்பாலதாயிருக்குமிடத்து,

அத்தகைய வேத்துரிமைகளாவன, இலங்கையில் ஏற்படும் அல்லது இலங்கையிலிருந்து பெறப்படும் இலாபங்களும் வருமானமாகக் கருதப்படுதல் வேண்டும்.”.

22. ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதாம் ஆண்டின் 24 ஆம் இலக்கச் சட்டத்தினால் மாற்றீடுசெய்யப்பட்டவாறுன முதன்மைச் சட்டவாக்கத்தின் 89-ஆம் பிரிவானது, அப்பிரிவின் இறுதியில் பின்வரும் காப்புவாசகத்தை உட்புகுத்து வதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :—

“ஆயின், இப்பிரிவின் (ஆ), (இ) என்னும் பந்திகளின் ஏற்பாடுகள், தேறிய பெறப்பட்ட பணத்தொகையானது, மாற்றீடு செய்யப்பட்ட மூல தனச் சொத்தொன்று தொடர்பில் தேறிப் பெறப்பட்டதாயின் ஏற்புடையனவாதலாகாதென்பதுடன், அத்தகைய சந்தருப்பத்தில், 23 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (உ) என்னும் பந்தியின் ஏற்பாடுகளுக்கிணங்க, மதிப் பிறக்கத்துக்கான விடுதொகையானது, காப்புறுதி ஒப்பந்தத்தின் கீழ்ப் பெறப் பட்ட தொகையினைக் கழித்தபின்னர், அத்தகைய மூலதனச் சொத்தினை மாற்றீடு செய்யும் செலவுத்தொகை மீது கணிக்கப்படுதலும் வேண்டும்.”.

23. ஆயிரத்து தொளாயிரத்து எண்பதாம் ஆண்டின் 24 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறுன முதன்மைச் சட்டவாக்கத்தின் 125 ஆம் பிரிவு, அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவை உட்புகுத்துவதன் மூலம் இத்தால் மலும் திருத்தப்படுகின்றது :—

‘(2அ) ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்தொன்பதாம் ஆண்டு ஏப்பிரில் மாதம் 1 ஆந் தேதியன்று தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டுக்கு முற் போந்த ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்கென எவ்ரேனும் ஆளினால் கொடுப்பதற் பாலதான ஏதேனும் வரியானது, 1981 ஆம் ஆண்டு ஏப்பிரில் மாதம் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தவணை தவறியதாயிருக்குமிடத்து 1963 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, உண்ணெட்டரசிறை சட்டத்தின் 96 ஆ என்னும் பிரிவின் (6) ஆம் உட்பிரிவின் நியதிகளின்படி தண்டமாகச் செலுத்தப்பட்டற்பாலதான ஏதேனும் பணத்தொகையைத் தண்டமொன்றுக்கச் செலுத்துதல் வேண்டுமென்பதுடன், 1981 ஆம் ஆண்டு ஏப்பிரில் மாதம் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தவணைதவறியதாகவிருக்கும் தொகையின் இருபத்தைந்து நூற்று வீதத்துக்குச் சமமான மேலுமொரு பணத்தொகையையும் செலுத்துதல் வேண்டும்.”.

24. முதன்மைச் சட்டவாக்கத்தின் 126 ஆம் பிரிவு, இத்தால் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகிறது :—

“வியானது குற்றப்பணங்கள் முதலியவற்றை யும் உள்ளடக்க தல்.

‘‘126. இவ்வத்தியாயத்தில், ‘‘வரி’’ என்பது :—

(அ) இச்சட்டத்தின் கீழ் இறுக்கப்படுவதும் விதிக்கப்படுவது மான வருமான வரியையும் செலவவரியையும் கொடை வரியையும்;



- (ஆ) 1963 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, உண்ணோட்டரசிறைச் சட்டத்தின் கீழ் இறுக்கப்படுவதும், விதிக்கப்படுவதும், 1981 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 1ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தவணைதவறியதும் அல்லது தவணை தவறியதாக வருகின்றதும் ஆன ஏதேனும்வருமானவரியையும் செல்வவரியையும்கொடைவரியையும்;
- (இ) XV ஆம் அத்தியாயத்தின் ஏற்பாடுகளின் கீழ் எந்த வரியைச் செலுத்தும்படி தொழில்தருநரோராருவர் தேவைப்படுத்தப்படுகிறாரோ அந்த ஏதேனும் வரியையும்,

அத்துடன், தவணைதவறுகையின் காரணமாக அத்தகைய ஏதேனும் வரியுடன் சேர்க்கப்படும் ஏதேனும் பணத்தொகையும் அல்லது எவையேனும் பணத்தொகைகளையும், இச் சட்டத்தின் 125 ஆம் பிரிவின் (2) ஆம் அல்லது (2அ) என்னும் உட்பிரிவின் கீழான, அல்லது 1963 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, உண்ணோட்டரசிறைச் சட்டத்தின் 96 ஆ என்னும் பிரிவின் (6) ஆம் உட்பிரிவின்கீழான அத்தகைய வருமான வரியுடன், செல்வவரியுடன் அல்லது கொடைவரியுடன் சேர்க்கப்படும் ஏதேனும் பணத்தொகையையும் அல்லது எவையேனும் பணத்தொகைகளையும், அத்துடன் இச்சட்டத்தின்கீழ் அல்லது 1963 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, உண்ணோட்டரசிறைச் சட்டத்தின்கீழ் சூறப்படும் எத்தன்மைத்தான் எவையேனும் குற்றப்பணங்களையும், தண்டங்களையும், கட்டணங்களையும் அல்லது செலவுத் தொகைகளையும் உள்ளடக்கும்,".

25. ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதாம் ஆண்டின் 24 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாரை முதன்மைச் சட்டவாக்கத்துக்குரிய மூன்றும் அட்டவணையானது அவ்வட்டவணையின் 6 ஆம் விடயத்தில் “35 வீதம்” என்னும் எண்களுக்கும் சொற்களுக்கும் பதிலாக “20” சதவீதம் என்னும் எண்களையும் சொற்களையும் இடுவதன்மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது.

1981 ஆம் ஆண்டின் 62 ஆம் இலக்க, அரச ஈடு, முதலீட்டு வங்கி (திருத்தச்) சட்டம்

(1981, செத்தெம்பர் மாதம் 28ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது)

1975 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, அரச ஈடு, முதலீட்டு வங்கிச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்

1. இச்சட்டமானது, 1981ஆம் ஆண்டின் 62 ஆம் இலக்க, அரச ஈடு முதலீட்டு வங்கி (திருத்தச்) சட்டம் என எடுத்துக் காட்டப்படலாம்.

2. இதனைத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பிடு செய்யப்படும் 1975 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, அரச ஈடு, முதலீட்டு வங்கிச் சட்டத்தின் 31 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது-

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில்:-

- (அ) அவ்வுட்பிரிவின் (ல) என்னும் பந்தியில் ‘‘எல்லா காரியங்களையும்செய்தலும்;’’ என்னும் சொற்களுக்குப் பதிலாக எல்லாக் காரியங்களையும் செய்தலும் என்னும் சொற்களை இடுவதன்மூலம்;
- (ஆ) அவ்வுட்பிரிவின் (வ) என்னும் பந்தியில் “அமைப்பினைத் தாபித்தல்; என்னும் சொற்களுக்குப் பதிலாக “அமைப்பினைத்தாபித்தல் அத்துடன்” என்னும் சொற்களை இடுவதன் மூலம்; அத்துடன்
- (இ) அவ்வுட்பிரிவின் (வ) என்னும் பந்தியை உடனடுத்து, பின்வரும் புதிய பந்தியை இடுவதன்மூலம்:-
 ‘‘(அஅ) வங்கியானது அதன் தொழிலெதனையும் கொண்டுநடாத்துதற்கும் கையாளுதற்கும் அவசியமானதென அது கருதக் கூடிய ஏதேனும் அசைவற்ற ஆதனத்தை கொள்வனை செய்தல் குத்தகைக்கு எடுத்தல் அல்லது கொடுத்துமாற்றுதல் அல்லது வேறுவகையாகக் கொள்ளுதல்’’; அத்துடன்

(2) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவை உடனடுத்து பின்வரும் புதிய உட்பிரிவை உட்புகுத்துவதன் மூலம்:-

“ (1அ) வங்கியினால் கடனைன்று வழங்கப்பட்டு அத்துடன் அக்கடனுக்குப் பினைப்பொறுப்பாக ஈடுவைக்கப்பட்ட ஆதனம் வங்கியைத் தவிர வேறு எவ்ரேனும் ஆளுக்கு ஏதேனும் ஈட்டினால் வில்லங்கத்துக் குள்ளாக்கப்பட்டில்லாதவிடத்து, வங்கியானது. கடன்களை வழங்குதல் தொடர்பிலான இச்சட்டத்தின் மற்றைய ஏற்பாடுகளுக்கமைய, மேலதிகக் கடனைன்றை வழங்கலாம்; இதன் மீளச்செலுத்துகையானது,அவ்வாதனத்தை மேறும் ஒருமுறை ஈடுவைப்பதன்மூலம் பத்திரப்படுத்தப்படுதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய மேலதிக ஈடு ஒரு முதல் நிலை ஈடாகக் கருதப்படுதலும் வேண்டும்’’.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 50 ஆம் பிரிவை உடனடுத்து, பின்வரும் புதிய பிரிவு இத்தால் உட்புகுத்தப்படுகின்றது என்பதுடன், அது அச்சட்டவாக்கத்தின் 50 அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்:-

‘‘வங்கிக்கு ஈடுவைக்கப்பட்ட ஆதனத்தை விற்பதற்கு 50 அம் பிரிவின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட ஆளுக்குப் பதி வாக் வேறு எவ்ரேனும் ஆளுக்குப் பதி வாக் வேறு எவ்ரேனும் ஆளுக்கு அதிகாரமளித்தல்

50 அ. (1) ஐம்பதாம் பிரிவின்கீழ் அதிகாரமளிக்கப்பட்ட ஆளோவரும் இறக்குமிடத்து, அல்லது சுகவீனத்தினால் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் ஏதேனும் சமயத்தில் அப்பிரிவின்கீழ் செயற்பட இயலாதவராயிருக்குமிடத்து, சபையானது எந்தக் கடனைச் செலுத்துவதில் தவறுகை புரியப்பட்டுள்ளதோ, அந்தக் கடன் எதற்குமான பினைப்பொறுப்பாக வங்கிக்கு ஈடுவைக்கப்பட்ட அத்தகைய அசைவற்ற அல்லது அசைவுள்ள ஆதனத்தைப் பகிரங்க ஏலத்தில் விற்பதற்கு, எழுத்தில் பதியப்பட

வேண்டியதான் தீர்மானத்தின் மூலம் வேறு எவ்ரேனும் ஆளுக்கு அதிகாரமளிக்கலாம்.

(2) ஓராம் உட்பிரிவின்கீழ் அத்தகைய வேறு ஆன் எத்தேதி யில் அதிகாரமளிக்கப்பட்டாரோ அத்தேதிக்கு முன்னர் பகிரங்க ஏலத்தின்மூலமான ஒரு விற்பனை தொடர்பில் 50 ஆம் பிரிவின் கீழ் சபையால் அதிகாரமளிக்கப்பட்ட ஆளினால் புரியப்பட்ட எல்லாச் செயல்களும் காரியங்களும், அத்தகைய விற்பனையை நிறைவு செய்வதற்கு அவசியமான எல்லா நடவடிக்கையையும் எடுக்கவேண்டியவரும், (1)ஆம் உட்பிரிவின்கீழ் நியமிக்கப்பட்ட வரும் ஆன அந்த ஆளினால் புரியப்பட்ட செயல்களாகவும், காரியங்களாகவும் கருதப்படல் வேண்டும்”.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 85 ஆம் பிரிவானது, அப்பிரிவின்

(2) ஆம் உட்பிரிவில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது —

(1) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில் “இலங்கை அரசு ஈட்டு வங்கி யினது பணிப்பாளர் சபையின் பெயரில் அல்லது கமத்தொழில், கைத் தொழில் கடன் கூட்டுத்தாபனத்தினது பணிப்பாளர் சபையின் பெயரில்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “இலங்கை அரசு ஈட்டு வங்கி யின் பெயரில் அல்லது கமத்தொழில் கைத் தொழில் கடன் கூட்டுத்தான்தின் பெயரில்” என்னும் சொற்களை இடுவதன்மூலம்:-

(2) அவ்வுட்பிரிவின் (உ) என்னும் பந்திக்கு பதிலாகப் பின்வரும் புதிய பந்தியை இடுவதன் மூலம்:-

“(உ) அத்தேதிக்கு நேர்முந்தி இருப்பனவும் அல்லது பயனுள்ளனவும் இலங்கை அரசு ஈட்டு வங்கி அல்லது கமத்தொழில், கைத் தொழில் கடன் கூட்டுத்தாபனம் எத்தகைய ஒப்பந்தங்களில், உறுதி களில், ஈட்டு முறிகளில், வேறு முறிகளில், உடன்படிக்கைகளில் அத்துடன் வேறு சாதனங்களில் ஒரு திறத்தவராகப் பெயர் குறிக்கப்பட்டுள்ளதோ அல்லது எத்தகைய ஒப்பந்தங்களுக்கு உறுதிகளுக்கு ஈட்டு முறிகளுக்கு வேறு முறிகளுக்கு உடன்படிக்கைகளுக்கு அத்துடன் வேறு சாதனங்களுக்கு ஒப்பமிட்டுள்ளதோ அத்தகையனவு மான எல்லா ஒப்பந்தங்களும், உறுதிகளும், ஈட்டு முறிகளும், வேறு முறிகளும், உடன்படிக்கைகளும் அத்துடன் வேறு சாதனங்களும், விடையத்துக்கேற்றவாறு, அத்தகைய இலங்கை அரசு ஈட்டு வங்கிக்குப் பதிலாக அல்லது கமத்தொழில், கைத் தொழில் கடன் கூட்டுத்தாபனத்துக்குப் பதிலாக வங்கியே அதற்கானவொரு திறத்தவராயிருந்தாற்போன்று, முழுமையுடனும் பயனுறுதியுடனும் வங்கிக்கு எதிராகவோ அல்லது சாதகமாகவோ பயனுடையனவா தல் வேண்டும் என்பதுடன், அதனாகத்தே இலங்கை அரசு ஈட்டு வங்கிக் கட்டளைச் சட்டத்துக்கான அல்லது கமத்தொழில், கைத் தொழில், கடன் கூட்டுத்தாபனக் கட்டளைச் சட்டத்துக்கான குறிப்பீடு ஒவ்வொன்றும், இச்சட்டத்துக்கும் அதன் கீழ் ஆக்கப் பட்ட எல்லா விதிகளுக்கும் ஒழுங்கு விதிகளுக்குமான குறிப்பீடைான்றுக்க கருதப்படுதலும் வேண்டும்”

(3) அவ்வுட்பிரிவின் (ஊ) என்னும் பந்தியில்:-

- (i) “இலங்கை அரசு ஈட்டு வங்கியினது பணிப்பாளர் சபையினால் அல்லது அதற்கெதிராக அல்லது கமத்தொழில், கைத்தொழில் கடன்கூட்டுத்தாபனத்தினது பணிப்பாளர் சபையினால், அல்லது அதற்கெதி ராகத்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “இலங்கை அரசு ஈட்டு வங்கியினால் அல்லது அதற்கு எதிராக அல்லது கமத்தொழில், கைத்தொழில் கடன் கூட்டுத்தாபனத்தினால் அல்லது அதற்கெதிராகத் என்னும் சொற்களை இடுவதன்மூலம்; அத்துடன்
- (ii) நடாத்தவும் வலியுறுத்தவும்படலாம்” என்னும்.” சொற்களுக்குப் பதிலாக, “நடாத்தவும் வலியுறுத்தவும்படலாம்;” என்னும்சொற்களை இடுவதன் மூலம்; அத்துடன்.

(4) அவ்வுட்பிரிவின் (ஊ) என்னும் பந்தியை உடனடுத்து, பின்வரும் புதிய பந்திகளை இடுவதன் மூலம்:—

- (அ) (i) அத்தேதிக்கு நேர்முந்திய நாளில், இலங்கை அரசு ஈட்டு வங்கிக் கட்டளைச் சட்டத்தின் 94 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (இ) என்னும் பந்தியின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கை அரசு ஈட்டு வங்கிச் சகாய நிதியத்தின் உரிமைகளும், கடப்பாடுகளும், சொத்துக்களும், பொறுப்புக்களும் அத்துடன், அந்தியத்தின் வரவிலிருக்கும் பணங்களும், இச்சட்டத்தின் 31ஆம் பிரிவின் கீழ் தாபிக்கப்பட்ட அரசு ஈட்டு, முதலீட்டு வங்கிச் சகாய நிதியம் “அ” என்பதன் உரிமைகளும், கடப்பாடுகளும், சொத்துக்களும் பொறுப்புக்களும் பணங்களுமாதல் வேண்டும்; அத்துடன்
- (ii) அத்தேதிக்கு நேர்முந்திய நாளில், கமத்தொழில், கைத்தொழில் கடன் கூட்டுத்தாபனக் கட்டளைச் சட்டத்தின் 51ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (இ) என்னும் பந்தியின் கீழ் தாபிக்கப்பட்ட கமத்தொழில், கைத்தொழில் கடன் கூட்டுத்தாபனச் சகாய நிதியத்தின் உரிமைகளும், கடப்பாடுகளும், சொத்துக்களும், பொறுப்புக்களும், அத்துடன் அந்தியத்தின் வரவிலிருக்கும் பணங்களும் இச்சட்டத்தின் 31ஆம் பிரிவின் கீழ் தாபிக்கப்பட்ட அரசு ஈட்டு முதலீட்டு வங்கிச் சகாய நிதியம் “ஆ” என்பதன் உரிமைகளும், கடப்பாடுகளும், சொத்துக்களும், பொறுப்புக்களுமாதல் வேண்டும்;

(அ) இலங்கை அரசு ஈட்டு வங்கிச் சகாய நிதியத்தின் பெயரில் செய்யப்பட்ட முதலீடு ஒவ்வொன்றும் அரசு ஈட்டு, முதலீட்டுவங்கிச் சகாய நிதியம் “அ” என்பதனால் செய்யப்பட்ட முதலீடுகளாகக் கருதப்படுதல் வேண்டும்; அத்துடன், கமத்தொழில், கைத்தொழில் கடன் கூட்டுத்தாபனச் சகாய நிதியத்தின் பெயரில் செய்யப்பட்ட முதலீடு ஒவ்வொன்றும் இச்சட்டத்தின் 31 ஆம் பிரிவின் கீழ் தாபிக்கப்பட்ட அரசு ஈட்டு, முதலீட்டு வங்கிச் சகாய நிதியம் “ஆ” என்பதனால் செய்யப்பட்ட முதலீடுகளாகக் கருதப்படுதல் வேண்டும்;

(ஐ) அத்தேதிக்கு நேர்முந்தி இருப்பனவும் அல்லது பயனுள்ளனவும், இலங்கை அரசு ஈட்டு வங்கிச் சகாய நிதியத்தினது அல்லது கமத் தொழில் கைத்தொழில் கடன் கூட்டுத்தாபனச் சகாய நிதியத்தினதுமான எல்லா ஒப்பந்தங்களும், உறுதிகளும், முறிகளும், உடன்படிக்கைகளும் அத்துடன் வேறு சாதனங்களும், விடயத்திற் கேற்றவாறு இச்சட்டத்தின் 31 ஆம் பிரிவின்கீழ் தாபிக்கப்பட்ட அரசு ஈட்டு முதலீட்டு வங்கிச் சகாய நிதியம் “அ” என்பதற்கும் அல்லது அரசு ஈட்டு முதலீட்டு வங்கிச் சகாய நிதியம் “ஆ” என்பதற்கும், விடயத்திற் கேற்றவாறு இலங்கை அரசு ஈட்டு வங்கிச் சகாய நிதியத்துக்கும் கமத்தொழில் அல்லது கைத்தொழில் கடன் கூட்டுத்தாபனச் சகாய நிதியத்துக்கும் பதிலாக முறையே அரசு ஈட்டு, முதலீட்டு வங்கிச் சகாய நிதியம் “அ” என்பதும், அல்லது அரசு ஈட்டு, முதலீட்டு வங்கிச் சகாய நிதியம் “ஆ” என்பதும் அதற்கான திறத்தவரொருவராக இருந்தாற்போன்று முழுமையுடனும் பயனுறுதியுடனும் அவற்றுக்கு எதிராகவோ அல்லது சாதகமாகவோ பயனுடையனவாதல் வேண்டும்; அத்துடன்.

(ஒ) இலங்கை அரசு ஈட்டு வங்கிச் சகாய நிதியத்தால் அல்லது அதற்கெதிராக அல்லது கமத்தொழில், கைத் தொழில் கடன் கூட்டுத்தாபனச் சகாய நிதியத்தால் அல்லது அதற்கெதிராகத் தொடுக்கப்பட்டவையும் அத்தேதிக்கு நேர்முன்னர் முடிவுருதிருப்பவையுமான எல்லாத் துடர்ச்சிகளும், மேன்முறையீடுகளும் அல்லது வேறு சட்டநடவடிக்கைகளும் அத்தகைய நீக்கத்தின் காரணமாகத் தணிதலோ அல்லது தொடர்ந்து நடாத்தாது விடப்படுதலோ அல்லது ஏதேனும் வழியில் பங்கமான முறையில் பாதிக்கப்படுதலோ ஆகாது என்பதுடன், அதற்கிணங்க விடயத்திற் கேற்ப இச்சட்டத்தின் 31 ஆம் பிரிவின்கீழ் தாபிக்கப்பட்ட அரசு ஈட்டு, முதலீட்டு வங்கிச் சகாய நிதியம் “அ” என்பதனால் அல்லது அதற்கெதிராக, அல்லது அரசு ஈட்டு முதலீட்டு வங்கிச் சகாய நிதியம் “ஆ” என்பதனால் அல்லது அதற்கெதிராகத் தொடர்ந்து நடாத்தப்படலாம் அல்லது வலுவுக்கிடப்படலாம்’.

(ஃ) இச்சட்டத்தின் முற்போந்த ஏற்பாடுகளினால் முதன்மைச் சட்ட வாக்கத் திற்குச் செய்யப்பட்ட திருத்தங்கள், எல்லா நோக்கங்களுக்கும் 1979 ஆம் ஆண்டு சனவரிமாதம் 1 ஆம் தேதியில் வலுவுக்கு வந்துள்ளனவாகக் கருதப்படுதல் வேண்டும்.

1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க. மொத்த விற்பனை வரவு வரிச் சட்டம்

[1981, நவம்பர் மாதம் 12 ஆந் தேதிஅத்தாட்சிப்படுத்தப்பட்டது]

மொத்த விற்பனை வரவு வரியினை விதிபதற்கு ஏற்பாடு செய்வதற்கானதோரு சட்டம்.

1. இச்சட்டம், 1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரிச் சட்டம் என எடுத்துக் காட்டப்படலாம்.

அத்தியாயம் I

மொத்த விற்பனை வரவு வரியினை விதித்தல்

2. இச்சட்டத்தின் ஏனைய ஏற்பாடுகளுக்கமைய, 1981 நவம்பர் 13 முதல் 1981 திசெம்பர் 31 வரையிலான காலப் பகுதிக்காகவும் அத்துடன் 1982 சனவரி 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஒவ்வொரு காலாண்டிற் காகவும்—

(அ) இலங்கையில் தொழில் எதனையும் கொண்டு நடாத்துகின்றவரான; அல்லது

(ஆ) இலங்கைக்கு வெளியே ஆற்றப்பட்ட சேவைகளுக்கான கொடுப்பனவு இலங்கையிலிருந்து வழங்கப்படுகின்றவரான,

ஒவ்வொர் ஆளிடமிருந்தும், அந்தத் தொழிலினின்று அல்லது இலங்கைக்கு வெளியே ஆற்றிய சேவைகளினின்று அந்த ஆளினால் பெறப்பட்ட மொத்த விற்பனை வரவு தொடர்பில், கசெற்றில் வெளியிடப்படும் கட்டளை மூலம் அமைச்சரி னால் நிர்ணயிக்கப்படக் கூடியவாரூர் அத்தகைய வீதத்தில் கணிக்கப்பட்ட வரி யொன்று இறுக்கப்படுதல் வேண்டும் இவ்வரி, இதனக்த்துப் பின்னர் “மொத்த விற்பனை வரவு வரி” எனக் குறிப்பீடு செய்யப்படும்.

இச்சட்டத்தின் நோக்கங்களுக்கென “‘தொழில்’ என்னும் சொல்லமைப்பு இலங்கைக்கு வெளியே ஆற்றப்பட்ட எந்தச் சேவைகளுக்கான கொடுப்பனவு இலங்கையிலிருந்து வழங்கப்படுகின்றதோ அந்தச் சேவைகளையும் உள்ளடக்குதல் வேண்டும்.

3. (1) ஆள் ஒருவர், இலங்கையில் தம்மால் கொண்டு நடாத்தப்படுவதான ஏதேனும் தொழில் தொடர்பில், ஒவ்வொரு காலாண்டிற்காகவும், அந்தத் தொழி வில், அந்தக் காலாண்டிற்கெனப் பெறப்படுவதான மொத்த விற்பனை வரவு இருபத் தையாயிரம் ரூபாவிற்குக் குறையாததாக இருக்குமிடத்தும், அத்துடன் அந்தத் தொழிலானது அவரால் ஏதேனும் காலாண்டின் ஒரு பாகத்திற்கெனமாத்திரம் கொண்டு நடாத்தப்படுவதாக இருக்குமிடத்து, காலாண்டின் அப்பாகத்திற்குள்ள அத்தொழிலின் மொத்த விற்பனை வரவு, காலாண்டின் அப்பாகத்திலுள்ள நாட்களின் எண்ணிக்கை தொண்ணாற்றுக்கு எந்த விகிதாசாரத்தைக் கொண்டுள்ளதோ அந்த விகிதாசாரத்தை இருபத்தையாயிரம் ரூபாவிற்குக் கொண்டுள்ளதான் அத் தொகைக்குக் குறையாததாக இருக்குமிடத்தும், மொத்த விற்பனை வரவு வரி இறுக்கப்படற் பாலராதல் வேண்டும்.

(2) ஆள் ஒருவர், தம்மால் கொண்டு நடாத்தப்படுவதான ஏதேனும் தொழில் தொடர்பில் மொத்த விற்பனை வரவு வரி இறுக்கப்படற்பாலராக இருக்குமிடத் தும், அத்துடன் அந்தத் தொழிலின் சொத்தாண்மையில் மாற்றம் ஏற்படுமிடத் தும், அப்போது, (1) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகள் எப்படியிருப்பினும், அந்தத் தொழிலின் புதிய சொந்தக்காரரானவர், சொத்தாண்மை மாறுவதற்கு உடன் முன்னர் அந்தத் தொழிலுக்கு அவரே சொந்தக்காரராக இருந்தார் என்றால் போன்று மொத்த விற்பனை வரவு வரி இறுக்கப்படற்பாலராதல் வேண்டும்.

அத்தியாயம் II

விலக்கனிப்புகள்

4. (1) அமைச்சரானவர், இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமானதென அவர் அபிப்பிராயப்படின், எவரேனுமாளினாற் கொண்டு நடாத்தப்படுவதான ஏதேனும் தொழிலை அல்லது குறித்துரைக்கப்படக் கூடிய வாருன அத்தகைய தொழிலை, கசெற்றில் வெளியிடப்படும் கட்டளை மூலம் மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து விலக்கனிக்கலாம்.

(2) ஓராம் உட்பிரிவின் கீழான கட்டளை ஒவ்வொன்றும் கசெற்றில் வெளியிடப்பட்ட தேதியன்று அல்லது அத்தகைய கட்டளையிற் குறித்துரைக்கப்படக் கூடியவாருன அத்தகைய பிந்திய தேதியன்று வலுவுக்கு வருதல் வேண்டுமென்பதுடன், அத்தகைய கட்டளை கசெற்றில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாத காலப் பகுதியென்றினுள், அல்லது அத்தகைய காலப் பகுதியினுள் பாரானு மன்றக் கூட்டமெதுவும் நடைபெறுவிடின், அத்தகைய காலப் பகுதி முடிவடைந்த பின்னர் நடைபெறும் முதலாவது பாரானுமன்றக் கூட்டத்தில், அத்தகைய கட்டளை அங்கீரிக்கப்படுதல் வேண்டுமென்ற பிரேரணை ஒன்றன் மூலம் பாரானுமன்றத்தின் மூன்னர் கொணரப்படுதலும் வேண்டும்.

(3) பாரானுமன்றம் அங்கீரிக்க மறுக்கும் ஏதேனும் கட்டளை, அத்தகைய மறுப்புத் தேதியிலிருந்து, ஆனால் அத்தகைய மறுப்புத் தேதிவரை அத்தகைய கட்டளையின் செல்லுபடியாத்தன்மைக்குப் பங்கமின்றி, ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய கட்டளை எத்தேதியன்று ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கருதப்படுகின்றதோ அத்தேதி பற்றிய அறிவிப்பு கசெற்றில் வெளியிடப்படுதலும் வேண்டும்.

அத்தியாயம் III

மொத்த விற்பனை வரவு

5. (1) இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக, ஏதேனும் தொழில் தொடர்பாக “மொத்த விற்பனை வரவு” என்பது, அந்தத் தொழில் தொடர்பில் செய்து கொள் ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களிலிருந்து அல்லது அந்தத் தொழிலைக் கொண்டு நடாத்துவதில் புரியப்பட்ட சேவைகளுக்காகப் பெற்றுக் கொள்ளப்பட்ட அல்லது பெற்றுக் கொள்ளப்படற்பாலதான மொத்தத் தொகை எனப் பொருளாவதுடன் பின்வருவனவற்றையும் உள்ளடக்கும்:—

- (அ) நிதியளிப்பவர், பணம் கடன் கொடுப்பவர் அல்லது அடைவு பிடிப்பவர் ஒருவரின் விடயத்தில், கடன்களின் மீது அவரால் பெற்றுக் கொள்ளப் பட்ட அல்லது பெற்றுக் கொள்ளப்பட்டற்பாலதான் வட்டி, அத்துடன், அத்தகைய கடன்கள் தொடர்பில் கட்டணங்கள் அல்லது வேறு இறுப் பணவுகள் என்ற வகையில் அவரால் பெற்றுக் கொள்ளப்பட்ட பணத் தொகைகள்;
- (ஆ) ஏதேனும் கல்வித்தாபனத்தை அல்லது பாடசாலையைக் கொண்டு நடாத் துகின்ற ஆள் ஒருவரின் விடயத்தில், அத்தகைய கல்வித்தாபனத்தினை அல்லது பாடசாலையினைக் கொண்டு நடாத்துவதில் அவரால் பெற்றுக் கொள்ளப்பட்ட அல்லது பெற்றுக் கொள்ளப்பட்டற்பாலதான் மொத்தத் தொகை;
- (இ) காப்புறுதித் தொழில் ஒன்றினைக் கொண்டு நடாத்துபவரான ஆள் ஒரு வரின் விடயத்தில், கட்டுப் பணம் நீங்கலாக, ஆயுட் காப்புறுதி தொடர்பில் பெற்றுக் கொள்ளப்பட்ட அல்லது பெற்றுக் கொள்ளப்பட்டற்பாலதான் மொத்தத் தொகை;
- (ஈ) இலங்கைக்கு வெளியே உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை இறக்கு மதி செய்யபவர் ஒருவரின் விடயத்தில்—
- (1) அத்தகைய பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டபோது
- (அ) சங்கக் கட்டளைச் சட்டத்திற்கு இணங்க, சுங்கத் தீர்வையின் நோக்கத்திற்காக நிச்சயிக்கப்பட்ட அத்தகைய பொருள்களினது பெறுமதியின் கூட்டு மொத்தம்; அத்துடன்
- (ஆ) அத்தகைய பொருள்களின் மீது ஏதேனும் சங்கத் தீர்வை செலுத்தப்பட்டிருந்தால் அந்தச் சங்கத் தீர்வைத் தொகையின் கூட்டு மொத்தம்.
- (2) அத்தகைய பொருள்கள் விற்கப்பட்டால், பெற்றுக் கொள்ளப் பட்ட அல்லது பெற்றுக்கொள்ளப்பட்டற்பாலதான் தொகை;
- (ஈ) உற்பத்தியாளர் ஒருவரின் விடயத்தில், வேறொரு பொருளின் உற்பத்தி நோக்கத்துக்காக வேறொர் உற்பத்தியாளருக்கு விற்பனை செய்யப்படு மிடத்து, ஏதேனும் கொடுக்கல். வாங்கல் தொடர்பில் மொத்த விற்பனை வரவு வரியாக வருமதியாக உள்ள தொகை எதனையும் சேர்ப்ப தற்கு முன்னர், அந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பெற்றுக் கொள்ளப்பட்ட அல்லது பெற்றுக் கொள்ளப்பட்டற்பாலதான் தொகை;
- (ஊ) வங்கியொன்றின் விடயத்தில், வட்டி, கழிவுகள், பங்கிலாபங்கள், நாணயமாற்று, சேவை இறுப்புகள், தரகுகள், தரகுக் கூலி என்பனவற்றின் வகையால் அல்லது கணக்கால் ஆன அவ்வங்கியின் வரவுகளும், அதன் தொழிற்பாட்டின் போதாயினும் சரி அல்லது வேறுவகையாக வாயினும் சரி, அவ்வங்கியினால் பெறப்பட்ட வேறு ஏதேனும் வருமானமும்; ஆனால், அவ்வங்கியின் வெளிநாட்டு நாணய வங்கித் தொழிற்கூறின் தொழிற்பாட்டிற்கு ஏற்றிக் கூறப்படாற் பாலனவான வரவுகளை உள்ளடக்குதலாகாது;

இப்பந்தியில், “‘வெளிநாட்டு நாணய வங்கித் தொழிற் கூறு’ என்பது, வெளிநாட்டு நாணய வங்கித் தொழிற் கூரைன்றூக்கத் தொழிற் படவெளி இலங்கை மத்திய வங்கியால் அதிகாரமளிக்கப்பட்ட வர்த்தக வங்கியோன்றின் ஒரு கூறு அல்லது பிரிவு என்று பொருளாகும்.

(எ) இலங்கைக்கு வெளியே சேவைகள் ஆற்றுகின்ற ஆளொருவரின் விடயத் தில், அத்தகைய சேவைகள் தொடர்பில் இலங்கையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட அல்லது பெற்றுக் கொள்ளப்படற்பாலதான் தொகை.

(2) ஓராம் உட்பிரிவின் நோக்கங்களுக்காக, மொத்த விற்பனை வரவு மூல தனச் சொத்துக்களை விற்பதால் பெற்றுக் கொள்ளப்படும் அல்லது பெற்றுக் கொள்ளப்படற்பாலதான் தொகை எதையும் உள்ளடக்காது.

(3) ஏதேனும் காலாண்டு தொடர்பில், அந்தக் காலாண்டின்போது பெற்றுக் கொள்ளப்படற்பாலதான் ஏதேனும் பணத்தொகை தொடர்பில், மொத்த விற்பனை வரவு வரி செலுத்தப்பட்டிருக்குமிடத்து, அத்தகைய தொகையானது உண்மையாகப் பெற்றுக் கொள்ளப்பட்டதான் காலாண்டு தொடர்பில், அத் தொகை தொடர்பில் அத்தகைய வரி எதுவும் செலுத்தப்பட வேண்டியதாகாது.

6. (1) ஒரே தன்மையினவான தொழில்கள் ஆள் ஒருவரினால் ஒரே இடத்தில் அல்லது வெவ்வேறு இடங்களில் கொண்டு நடாத்தப்படுமிடத்து, அவரால் அவ்வாறு கொண்டு நடாத்தப்படுபவையான தொழில்கள் ஒரு தொழிலாகவே கருதப்படுதல் வேண்டும்.

(2) அதே ஆளால் ஒரே இடத்தில் கொண்டு நடாத்தப்படுபவையான வெவ்வேறு தொழில்கள் ஒரே தொழிலாகக் கருதப்படுதல் வேண்டும்.

அத்தியாயம் IV

வரி வீதங்கள்

7. (1) ஏதேனும் தொழில் தொடர்பில் மொத்த விற்பனை வரவு வரிவீதமானது, அத்தகைய தொழிலின் தன்மையினாத் தொடர்புறுத்திப் பார்ப்பதன் மூலம் தீர்மானிக்கப்படலாம் என்பதுடன், அதற்கிணங்க அத்தகைய வரியின் வெவ்வேறு வீதங்கள், தொழில்களின் வெவ்வேறு வகுப்புகள் அல்லது விவரணங்கள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு கசெற்றில் வெளியிடப்படலாம்.

(2) ஏதேனும் வகுப்பை அல்லது விவரணத்தைச் சேர்ந்த தொழில் தொடர்பில் மொத்த விற்பனை வரவு வரி வீதமானது கசெற்றில் வெளியிடப்படும் கட்டளை மூலம் காலத்திற்குக் காலம் அமைச்சரினால் வேறுபடுத்தப்படலாம்.

(3) ஓராம் உட்பிரிவின் கீழான ஒவ்வொரு தீர்மானமும். அத்துடன் (2) ஆம் உட்பிரிவின் கீழ் ஆக்கப்பட்டதான் ஒவ்வொரு கட்டளையும், அது கசெற்றில் வெளியிடப்படும் தேதியன்று அல்லது அத்தகைய தீர்மானத்தில் அல்லது கட்டளையில் குறித்துரைக்கப்படக் கூடியவாறு அத்தகைய பிந்திய தேதியில் வலுவுக்கு வருதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய தீர்மானம் அல்லது கட்டளை கசெற்றில் வெளி

பிடப்பட்ட தேதியிலிருந்து மூன்றுமாத காலப்பகுதிக்குள்ளாக அல்லது அத்தகைய காலப்பகுதிக்குள்ளாகப் பாரானுமண்றக் கூட்டம் எதுவும், நடைபெறவில்லையாயின் அத்தகைய தீர்மானம் அல்லது கட்டளை, அங்கீகரிக்கப்படுதல் வேண்டும் என்ற பிரேரணை ஒன்றின் மூலம் அத்தகைய காலப்பகுதி முடிவடைந்ததன் பின்னர் நடைபெறும் பாரானுமண்றத்தின் முதலாவது கூட்டத்தில் பாரானுமண்றத்தின் மூன்னர் கொணரப்படுதலும் வேண்டும். அப்பிரேரணை எந்தத் தீர்மானம் அல்லது கட்டளை பற்றியதாகவுள்ளதோ அந்தத் தீர்மானத்தின் அல்லது கட்டளையின் உள்ளடக்கம், அத்தகைய ஓவ்வொரு பிரேரணைக்குமான அட்டவணையில் தரப்படுதல் வேண்டும்,

(4) பாரானுமண்றம் அங்கீகரிக்க மறுப்பதான (1) ஆம் உட்பிரிவின் கீழான தீர்மானம் எதுவும், அல்லது (2) ஆம் உட்பிரிவின் கீழான கட்டளை எதுவும், அதன் கீழ் செய்யப்பட்ட எதனதும் செல்லுபடிக்கு பங்கமின்றி, அத்தகைய மறுப்புத் தேதியிலிருந்து ஒழிக்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும். அத்தகைய ஏதேனும் தீர்மானம் அல்லது கட்டளை ஒழிக்கப்பட்டதாகக் கருதப்படும் தேதிபற்றிய அறிவிப்பு கசெற்றில் வெளியிடப்படுதல் வேண்டும்.

8. (1) அமைச்சரானவர், கசெற்றில் வெளியிடப்படும் கட்டளை மூலம் அத்தகைய கட்டளையில் குறித்துரைக்கப்படக் கூடியவாரூன ஏதேனும் பொருளை இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக விலக்கப்பட்ட பொருளொன்றுக் கொண்டு வெளிப்படுத்த வேண்டும். வெவ்வேறுன வகுப்புகளை அல்லது விவரணங்களைச் சேர்ந்த தொழில்கள் தொடர்பில் வெவ்வேறு பொருள்கள் விலக்கப்பட்ட பொருள்களாக வெளிப்படுத்தப்படலாம்.

(2) பொருள் ஒன்று, (1) ஆம் உட்பிரிவின் கீழ் ஏதேனும் வகுப்பை அல்லது விவரணத்தைச் சேர்ந்த தொழில் தொடர்பில் விலக்கப்பட்ட பொருளொன்றுக் கொண்டு வெளிப்படுத்தப்படுமிடத்து, அத்தகைய பொருளின் விற்பனையினால் தேறிப் பெறப்பட்ட பணத்தொகை தொடர்பில் அல்லது அத்தகைய பொருளின் இறக்குமதி தொடர்பில் மொத்த விற்பனை வரவு வரியெதுவும் செலுத்தப்படற்பாலதாதலாகாது.

அத்தியாயம் V விவரத்திரட்டுகள்

9. (1) இலங்கையில் ஏதேனும் தொழிலினைக் கொண்டு நடாத்துபவரான ஆள்சூவ்வொருவரும், ஏதேனும் காலாண்டிற்காக அந்தத் தொழிலின் மொத்த விற்பனை வரவு இருபத்தையாயிரம் ரூபாவிற்குக் குறையாததாக இருக்குமிடத்தும், அத்துடன் அந்தத் தொழிலானது அவரால் ஏதேனும் காலாண்டின் ஒரு பாகத் திற்கு மாத்திரம் கொண்டு நடாத்தப்படுமிடத்து, காலாண்டின் அந்தப் பாகத்திற் காக அந்தத் தொழிலின் மொத்த விற்பனை வரவானது, காலாண்டின் அப்பாகத்தி லுள்ள நாட்களின் எண்ணிக்கை தொண்ணாற்றுக்கு எந்த விகிதாசாரத்தைக் கொண்டுள்ளதோ, அந்த விகிதாசாரத்தை இருபத்தையாயிரம் ரூபாவிற்குக் கொண்டுள்ளதான் அப்பணத் தொகைக்குக் குறையாததாக இருக்குமிடத்தும், விடயத்திற்கு ஏற்ப, அந்தக் காலாண்டு அல்லது காலாண்டின் பாகம் முடிவடைந்ததன் பின்னர் பதினைந்து நாட்களுக்குப் பிந்தாமல் அந்தக் காலாண்டிற்காக அல்லது காலாண்டின் பாகத்திற்காக அந்தத் தொழிலின் மொத்த விற்பனை வரவினைக் கொட்டுவதான விவரத்திரட்டொன்றினை ஆஜையாளர் தலைமையதிபதிக்குக் கொடுத்துதவு தல் வேண்டும். அத்தகைய விவரத்திரட்டு ஓவ்வொன்றும், விதித்துரைக்கப்பட்ட படிவத்தில் இருத்தல் வேண்டும் என்பதுடன், அத்தகைய படிவத்தில் தரும்படி தேவைப்படுத்தப்படக் கூடியனவான அத்தகைய எல்லா விபரங்களையும் கொண்டு குத்தலும் வேண்டும்.

(2) வரிமதிப்பீட்டாளர் ஒருவர், எழுத்திலான அறிவித்தல்மூலம் அந்த வரி மதிப்பீட்டாளரின் தீர்ப்பின்படி, மொத்த வரவு வரி இறுக்கப்படற்பாலரான ஆளாகவுள்ள ஒருவரை, அத்தகைய அறிவித்தலில் குறித்துரைக்கப்படக்கூடிய தான் காலத்திற்குள்ளாக வரிமதிப்பீட்டாளருக்குத் தேவைப்படக்கூடியனவான் அத்தகைய விவரங்களைக் கொண்டதான் விவரத்திரட்டு ஒன்றினைக் கொடுத்துத் துமாறு பணிக்கலாம்.

(3) எவ்ரேனும் ஆளினால் கொண்டு நடாத்தப்படும் ஏதேனும் தொழிலிருந்து பெறப்பட்ட மொத்த விற்பனை வரவு தொடர்பிலான முழுத் தகவலையும் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக, வரிமதிப்பீட்டாளர் ஒருவர், அத்தகைய ஆளை—

(அ) அறிவித்தலில் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள்ளாக, அந்த அறி வித்தலில் குறித்துரைக்கப்படக்கூடியவாறுனவையும் அவரது உடை மையிலுள்ளவையுமான அத்தகைய எவையேனும் புத்தகங்களை, கணக்குகளை, வியாபாரப் பட்டியல்களை, கையிருப்புப் பட்டியல்களை, இடாப்புகளை, உறுதிச் சீட்டுகளை, காசோலைகளை, பணம் செலுத்தும் துண்டுகளை, கணக்காய்வாளர் அறிக்கைகளை, அல்லது வேறு ஆவணங்களைப் பரிசோதனைக்கென முன் வைக்குமாறும் அல்லது வரிமதிப்பீட்டாளருக்கு அனுப்புமாறும்;

(ஆ) அந்தத் தொழில் தொடர்பில் மொத்த விற்பனை வரவு பற்றி விசாரணை செய்யப்படும் நோக்கத்திற்கென அறிவித்தலில் குறித்துரைக்கப்படக்கூடிய வாறுன அத்தகைய இடத்திலும் அத்தகைய தேதியிலும் அத்தகைய நேரத்திலும் நேரில் அல்லது அதிகாரம் பெற்றவரான பிரதிநிதி ஒருவர் மூலம் வருகைதருமாறும், தேவைப்படுத்தி, அத்தகைய ஆளுக்கு எழுத்தில் அறிவித்தல் ஒன்றினை வழங்கலாம்.

(4) இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக, பிரதி ஆணையாளர் ஒருவர், எவ்ரேனும் ஆளுக்கு, அத்தகைய ஆளை-

(அ) அறிவித்தலிற் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள்ளாக, அறிவித்தலில் குறித்துரைக்கப்படக்கூடியவையும் அவரது உடமையிலுள்ளவையுமான அத்தகைய எவையேனும் புத்தகங்களை, கணக்குகளை, வியாபாரப் பட்டியல்களை கையிருப்புப் பட்டியல்களை, இடாப்புகளை, உறுதிச் சீட்டுகளை, காசோலைகளை, பணம் செலுத்தும் துண்டுகளை, கணக்காய்வாளர் அறிக்கைகளை, அல்லது வேறு ஆவணங்களை முன் வைக்குமாறும் அல்லது அத்தகைய பிரதி ஆணையாளருக்கு அனுப்புமாறும்;

(ஆ) அறிவித்தலில் குறித்துரைக்கப்படக்கூடியவாறுன அத்தகைய ஏதேனும் கருமம் பற்றி அல்லது கருமங்கள் பற்றி விசாரணை செய்யப்படுவதற்காக, அறிவித்தலில் குறித்துரைக்கப்படக்கூடியவாறுன அத்தகைய இடத்திலும் அத்தகைய தேதியிலும் அத்தகைய நேரத்திலும் நேரில் அல்லது அதிகாரம் பெற்றவரான பிரதிநிதி ஒருவர் மூலம் வருகை தருமாறும், தேவைப்படுத்தி, எழுத்தில் அறிவித்தல் ஒன்றினை வழங்கலாம்.

(5) நான்காம் உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டதான் அறிவித்தல் ஒன்றுக்கு இணங்கியொழுகும் வகையில் வருகை தந்துள்ளவரான ஆள் ஒருவருக்கு, அவ்வாறு வருகை தருவதில் அவரால் நியாயமாக உற்பட்ட செலவுகள் ஆணையாளர் தலைமையிதிப்பதியால் அனுமதிக்கப்படலாம்.

(6) பிரதி ஆணையாளர் ஒருவர் அல்லது பிரதி ஆணையாளர் ஒருவரின் அங்கீ காரத்துடன் வரிமதிப்பீட்டாளர் ஒருவர், இச்சட்டத்தின் நோக்கங்களுக்காகப் பிடித்து வைத்திருத்தல் அவசியமானவரையில், எவையேனும் புத்தகங்களை, கணக்குகளை, வியாபாரப் பட்டியல்களை, கையிருப்புப் பட்டியல்களை, இடாப்புகளை, உறுதிச் சீட்டுகளை, காசோலைகளை, பணங் செலுத்தும் துண்டுகளை, கணக்காய் வாளர் அறிக்கைகளை, அல்லது (3) ஆம் உட்பிரிவின் கீழ் அல்லது (4) ஆம் உட்பிரிவின் கீழ், அவர் முன்னர் வைக்கப்படுகின்றவையான அல்லது வைக்கப்பட்டுள்ள வையான அல்லது அவருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றவையான அல்லது அனுப்பி வைக்கப்பட்டுள்ளவையான, அல்லது வேறுவகையில் அவரது உடமையில் வருகின்ற வையான அல்லது உடமைக்கு வந்துள்ளவையான வேறு ஆவணங்களைத் தமது கட்டுக்காவலில் அவ்வாறு பிடித்து வைத்திருக்கலாம்.

(7) வரிமதிப்பீட்டாளர் ஒருவர், தாம் அவசியமானதெனக் கருதும் போதும் அவசியமானதெனக் கருதும் அத்தனை தடவைகளுக்கும், எவரேனும் ஆளுக்கு, அறிவித்தவில் குறித்துரைக்கப்பட்டதான் காலத்திற்குள்ளாக-

(அ) முழுமையான அல்லது மேலதிக விவரத்திரட்டுகளை, அல்லது

(ஆ) வரிமதிப்பீட்டாளரின் அபிப்பிராயப்படி, அத்தகைய ஆளினால் செலுத் தப்படற்பாலதான் மொத்த விற்பனை வரவு வரியினை மதிப்பீடு செய்வதற்கு அவசியமானதாகவுள்ள அல்லது இயைபானதாகவுள்ள ஏதேனும் கருமம்தொடர்பானமுழுமையான அல்லது மேலதிக தகவல்களை, கொடுத்துதவுமாறு தேவைப்படுத்தும் எழுத்திலான அறிவித்தலை வழங்கலாம்.

(8) எவரேனும் ஆளினால் அல்லது எவரேனும் ஆள் சார்பில் இச்சட்டத்தின்கீழ் கொடுத்துதவப்பட்டதாகக் கொள்ளப்படுவதான் விவரத் திரட்டொன்று, கூற வேண்டும் அல்லது படிவம் ஓன்று, எல்லா நோக்கங்களுக்காகவும், முரணானது என்பிக்கப்பட்டாலன்றி, விடையத்திற்கு ஏற்ப அந்த ஆளினால் அல்லது அவரின் அதிகாரத்தின் பேரில் கொடுத்துதவப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய ஏதேனும் விவரத்திரட்டில், கூற்றில் அல்லது படிவத்தில் ஒப்பிடும் எவரேனும் ஆள் அதன்கண் அடங்கியுள்ள கருமங்கள் எல்லாவற்றையும் அறிந்து கொண்டவராகவே கருதப்படுதலும் வேண்டும்.

அத்தியாயம் VI

வரிக்கொடுப்பனவு

10. ஏதேனும் காலாண்டு தொடர்பில் மொத்த விற்பனை வரவு வரியானது, அந்தக் காலாண்டு முடிவதைனை அடுத்து வரும் மாதத்தின் பதினைந்தாம் நாளுக்குப் பிந்தாமல் செலுத்தப்படுதல் வேண்டும். அவ்வாறு செலுத்தப்படாத ஏதேனும் வரி, தவணை தவறியதாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய வரியானது எந்த ஆளால் செலுத்தப்படற் பாலதோ அந்த ஆள், அல்லது ஏதேனும் வரியானது ஒருவருக்கு அதிகமான ஆட்களால் அல்லது பங்குடைமை ஒன்றினால் செலுத்தப்படற்பாலதாயுள்ளவிடத்து, அப்போது அத்தகைய ஆட்களுள் ஒவ்வொருவரும், அத்துடன் பங்குடைமையிலுள்ள ஒவ்வொரு பங்காளியும் இச்சட்டத்தின் நோக்கங்களுக்காகத் தவணை தவறியவராகக் கருதப்படுதல் வேண்டும்.

ஆயின், மேன்முறையீட்டாளரானவர், மேன்முறையீடு ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டதன் பின்னர், நியாயமான காலத்திற்குள்ளாக, அவர் அல்லது அவரின் அதிகாரம் வழங்கப்பட்ட பிரதிநிதி, அத்தகைய மேன்முறையீட்டின் கேட்பில் அல்லது ஒத்திவைக்கப்பட்ட கேட்பில், இலங்கையில் இல்லாமை காரணமாக, சுகவீனம் காரணமாக, அல்லது வேறு தவிர்க்கமுடியாத காரணத்தால், உரிமுறையில் வருகைதர முடியாமல் தடுக்கப்பட்டார் என்பது குறித்து ஆணையாளர் தலைமையதிபதியைத் திருப்திப்படுத்தினால், ஆணையாளர் தலைமையதிபதியான வர்தள்ளுபடிக்கட்டளையின் வறிதாக்கலாம் என்பதுடன், மேன்முறையீடு கேட்கப்படுவதற்கான நேரத்தையும் இடத்தையும் நிர்ணயிக்கலாம்.

(8) ஆணையாளர் தலைமையதிபதியானவர், மேன்முறையீடு தொடர்பில் சான்று தர இயன்றவர் எனத்தாம் கருதும் ஆள் எவரையும் தம்முன்னர் வருகை தருமாறு கட்டளைவிட்டழைக்கும் தத்துவமுடையவராதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய ஆளைச் சத்தியத்தின்மேல் அல்லது வேறுவகையாக விசாரணை செய்யலாம். அவ்வாறு வருகைதரும் ஆளைவருக்கும், அத்தகைய ஆள் அவ்வாறு வருகைதருதல் காரணமாக அவசியமாக உறும் நியாயமான செலவுகள் எவற்றினையும் ஆணையாளர் தலைமையதிபதி அனுமதிக்கலாம்.

(9) ஏதேனும் மேன்முறையீட்டின்மீது தமது தீர்மானத்தைச் செய்வற்கு முன்னர், ஆணையாளர் தலைமையதிபதியானவர், அவ்வாறு செய்தல் அவசியமான தெனக் கருதினால், எவரேனுமானுக்குக் கொடுக்கப்படும் எழுத்திலான அறிவித்தல் மூலம், அத்தகைய அறிவித்தலிற் குறித்துரைக்கப்பட்ட காலத்துள், அத்தகைய அறிவித்தலிற் குறித்துரைக்கப்படக்கூடிய வாருணவையும் அவரது உடைமை யிலுள்ளவையுமான எவையேனுமத்தகைய உறுதிகள், வரைபடங்கள், சாதனங்கள், புத்தகங்கள், கணக்குகள், வியாபாரப் பட்டியல்கள், கையிருப்புப் பட்டியல்கள் இடாப்புகள், காசோலைகள், பண்ணுக்கொலுத்தும் துண்டுகள், கணக்காய்வாளர் அறிக்கைகள் அல்லது வேறு ஆவணங்கள் என்பனவற்றைப் பரிசோதனைக்கெனக் காரணப்பிக்குமாறு அல்லது ஆணையாளர் தலைமையதிபதிக்கு அனுப்புமாறு தேவைப்படுத்தலாம்.

(10) ஆணையாளர் தலைமையதிபதியானவர் மேன்முறையீடு தொடர்பில் மேன்முறையீட்டாளரின் அல்லது வேறு எவரேனும் ஆளின் சான்றினைக் கேட்கு மிடத்து, அவர் அத்தகைய சான்றின் பதிவேட்டினை பேணுதல் வேண்டும் அல்லது பேணுமாறு செய்வித்தல் வேண்டும்.

(11) இப்பிரிவின் கீழான மேன்முறையீடு ஒன்றினைத் தீர்மானிப்பதில், ஆணையாளர் தலைமையதிபதியானவர், எந்த வரிமதிப்பீடுபற்றி மேன்முறையீடு செய்யப் பட்டதோ அந்த வரிமதிப்பீட்டினை உறுதிப்படுத்தலாம், குறைக்கலாம், அதிகரிக்கலாம் அல்லது வேற்றூக்கலாம். அத்துடன் அவர் மேன்முறையீட்டின் மீதான தமது தீர்மானம் பற்றிய எழுத்திலான அறிவித்தலை மேன்முறையீட்டாளருக்கு வழங்குதல் வேண்டும்.

18 ஆணையாளர் தலைமையதிபதிக்கு 17 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஏதேனும் மேன்முறையீட்டைச் செய்ததன்மேல் ஆணையாளர் தலைமையதிபதியின் முடிவினால் இன்னலுற்றவரான எவரேனும் ஆள், அந்த முடிவிற்கு எதிராக 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, உண்ணூட்டரசிறைச்சட்டத்தின்கீழ் அமைக்கப் பட்டதான் மீளாய்வுச் சபைக்கு மேன் முறையீடு செய்யலாம் என்பதுடன், அத்தகைய சபைக்கு மேன் முறையீடுகள் செய்தல் பற்றிய அச்சட்டத்தின் ஏற்பாடுகள், இப்பிரிவின்கீழான ஒரு மேன்முறையீட்டிற்கு ஏற்றமாற்றங்களுடன் ஏற்படுத்தையனவாதலும் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்டதான் மொத்த விற்பனை வரவு வரி, அத்தகைய வரியினை விதித்துச் சேகரிக்கும் நோக்கங்களுக்காக, சுங்கச் கட்டளைச்சட்டத்தின்கீழ் விதிக்கப்படதற் பாலதான் சுங்கத்தீர்வை எனக் கருதப் படுதல் வேண்டும் என்பதுடன், அதற்கிணங்க, சுங்கக் கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடுகள் அத்தகைய வரியிலிருந்து விலக்களிப்பை அல்லது அத்தகைய வரியின் மீஸப்பெறுகையை வழங்கியும், அத்தகைய வரி தொடர்பான எவ்வேணும் மேன் முறையீடுகளை அல்லது வேறு ஏதேனும் கருமத்தினைத் தீர்த்துவைத்தும், அத்தகைய வரியினை விதிப்பதற்கும், சேகரிப்பதற்கும், அறவிடுவதற்கும் ஏற்படுத்தயன் வாகும்.

(3) இலங்கைக்கு வெளியே உற்பத்திசெய்யப்பட்டு இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டதான் ஒரு பொருளானது –

- (அ) சுங்கக் கட்டளைச்சட்டத்தின்கீழ் வருமதியாகவுள்ள ஏதேனும் விதிப் பனவுக்காகப் பிரதான சுங்கச் சேகரிப்பாளரால் ;
- (ஆ) 1979 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க, இலங்கைத் துறைமுக அதிகார சபைச் சட்டத்தின்கீழான எவ்வேணும் வருமதிகளுக்காக இலங்கைத் துறைமுக அதிகார சபையினால் ;
- (இ) ஆணையாளர் தலைமையதிபதியினால், விற்கப்படுமிடத்து, அத்தகைய பொருளின் கொள்வணக்காரர், இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக இறக்குமதியாளர் ஒருவராகக் கருதப்படுதல் வேண்டும்.

அத்தியாயம் VIII

வரிமதிப்பீடுகள்

13. (1) (அ) வரிமதிப்பீட்டாளரின் அபிப்பிராயப்படி, மொத்த விற்பனை வரவு வரி இறுக்கப்படற்பாலரான எவ்வேணும் ஆள், 9 ஆம் பிரிவின்கீழ் ஏதேனும் காலாண்டிற்கான விபரத்திரட்டொன்றி கைக் கொடுத்துதவத் தவறுமிடத்தும், அந்தக் காலாண்டிற்கென வரியினைச் செலுத்தத்தவறுமிடத்தும்; அல்லது
- (ஆ) விற்பனை வரவு வரி இறுக்கப்படற்பாலரான எவ்வேணும் ஆள், 9 ஆம் பிரிவின்கீழ் ஏதேனும் காலாண்டு தொடர்பில் விவரத் திரட்டொன்றிகைக் கொடுத்துதவி, ஆனால் அந்தக் காலாண்டிற்கென வரி செலுத்தத் தவறுமிடத்து,

வரிமதிப்பீட்டாளரானவர், வரிமதிப்பீட்டாளரின் தீர்ப்பின்படி அத்தகைய ஆள் அந்தக் காலாண்டிற்கெனச் செலுத்தியிருக்க வேண்டியதான் மொத்த விற்பனை வரவு வரியின் தொகையினை வரிமதிப்பீடுசெய்தல் வேண்டு என்பதுடன், எழுத் திலான அறிவித்தல் மூலம் அந்த ஆளை, அத்தகைய தொகையினை உடனடியாகச் செலுத்துமாறு தேவைப்படுத்துதலும் வேண்டும். ஒரு காலாண்டிற்கென எவ்வேணும் ஆள் தொடர்பில் அவ்வாறு வரிமதிப்பீடு செய்யப்பட்டதான் தொகை, 14 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, அந்தக் காலாண்டிற்கென அவரால் செலுத்தப்படற்பாலதான் மொத்த விற்பனை வரவு வரித்தொகையாகப் கருதப் படுத்தல் வேண்டும் :

ஆயின், வரிமதிப்பீட்டாளரானவர், எவ்ரேனும் ஆளை, அத்தகைய ஆள் இலங்கையை விட்டு வெளியேறத் தயாராக உள்ளார் என, அல்லது அவ்வாறு வரிமதிப்பீடு செய்வது வருமானத்தைப் பாதுகாப்பதற்கு உசிதமானதென அவர் அபிப்பிராயப்படின், ஏதேனும் காலாண்டு முடிவடைந்ததன் பின்னர், பதினைந் தாம் நாளுக்கு முன்னர் எந்நேரத்திலாயினும் அத்தகைய காலாண்டிற்கென வரிமதிப்பீடு செய்யலாம் என்பதுடன், அத்தகைய ஆளை, அத்தகைய வரியினை, ஆணையாளர் தலைமையதிபதிக்கு, 10 ஆம் பிரிவின்கீழ், தேவைப்படுத்தப்பட்ட வாருக அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறும் தேவைப்படுத்தலாம். அவ்வாறு செலுத்தப்படாததான் ஏதேனும் வரியானது அந்தக் காலாண்டிற்கான தவணை தவறுகையாகக் கருதப்படுதல் வேண்டும்.

(2) ஏதேனும் காலாண்டிற்கென எவ்ரேனும் ஆள் தொடர்பில் (1) ஆம் உட்பிரிவின்கீழ் செய்யப்பட்டதான் வரிமதிப்பீடு ஒன்று, வரி மதிப்பீடு செய்யப்பட்டதான் தொகை, அந்தக் காலாண்டிற்காக அவரிடமிருந்து வருமதியாக உள்ளதான் மொத்த விற்பனை வரவு வரித்தொகை என்றாற்போன்று, 11 ஆம் பிரிவின்கீழான தண்டம் ஒன்றைச் செலுத்துவதற்கு அத்தகைய ஆளுக்குரிய பொறுப்பினைப் பாதிப்பதாகாது.

(3) வரிமதிப்பீட்டாளரின் அபிப்பிராயப்படி, 9 ஆம் பிரிவின் கீழ் ஏதேனும் காலாண்டு தொடர்பில் விவரத்திரட்டொன்றினைக் கொடுத்துதவத் தவறியவரான எவ்ரேனும் ஆளினால் அந்தக் காலாண்டிற்கான மொத்த விற்பனை வரவு வரியாகச் செலுத்தப்பட்டதான் தொகை, அந்தக் காலாண்டிற்கென அந்த ஆளினால்செலுத்தப்பட்டபாலதான முறையான தொகையைவிடக்குறைவானதாக இருக்குமிடத்து, வரிமதிப்பீட்டாளரானவர், வரிமதிப்பீட்டாளரின் தீர்பின்படி. அத்தகைய ஆளினால் செலுத்தப்பட்டிருக்க வேண்டியதான் தொகையினை வரிமதிப்பீடு செய்தல் வேண்டும் என்பதுடன், எழுத்திலான அறிவித்தல் மூலம், அவ்வாறு வரிமதிப்பீடு செய்யப்பட்டதான் தொகைக்கும் அந்த ஆளினால், செலுத்தப்பட்டதான் தொகைக்குமிடையே உள்ள வித்தியாசத்தினை அந்த அறிவித்தவில் குறித்துரைக்கப்பட்டதான் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு தேவைப்படுத்தலும் வேண்டும்.

(4) ஏதேனும் காலாண்டிற்கென எவ்ரேனும் ஆள் தொடர்பில் (3) ஆம் உட்பிரிவின் கீழ் வரிமதிப்பீடொன்று செய்யப்படுமிடத்து, அவ்வாறு வரிமதிப்பீடு செய்யப்பட்டதான் தொகைக்கும் அந்தக் காலாண்டிற்கான மொத்த விற்பனை வரவு வரியாக அந்த ஆளால் செலுத்தப்பட்டதான் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசம், அந்தக் காலாண்டிற்காகத் தவணை தவறியதாக உள்ள மொத்த விற்பனை வரவு வரியாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன். அதற்கிணங்க, அத்தகைய ஆள், 10 ஆம் பிரிவின் கீழ். அந்தக் காலாண்டிற்கென எத்தேதியிலிருந்து அந்த வரியினைச் செலுத்தியிருக்க வேண்டுமோ அத்தேதியிலிருந்து, அந்தத் தொகை தொடர்பில், 11 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழான தண்டத்திற்கு ஆளாதலும் வேண்டும்.

14. (1) மொத்த விற்பனை வரவு வரி இறுக்கப்படற்பாலரான ஆள் ஒருவர், ஏதேனும் காலாண்டிற்கான வரியாக அந்தக் காலாண்டிற்காகத் தம்மால் செலுத் தப்படற்பாலதான அல்லது அந்தக் காலாண்டிற்கென அவரிடமிருந்து இறுக்கப்படற்பாலதான முறையான வரித் தொகையிலும் பார்க்கக் குறைந்த ஒரு தொகையைச் செலுத்தியுள்ளார் என வரிமதிப்பீட்டாளர் ஒருவருக்குத் தோன்றுமிடத்து, வரிமதிப்பீட்டாளர் ஒருவர், எந்த நேரத்திலாயினும், வரிமதிப்பீட்டாளரின் தீர்ப்பின்படி, அத்தகைய ஆளால் வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டியதான மேலதி கத் தொகையில் அத்தகைய ஆளை வரிமதிப்பீடு செய்யலாம். வரிமதிப்பீடு பற்றிய அறிவித்தலை வரிமதிப்பீட்டாளர் அத்தகைய ஆளுக்கு கொடுத்தல் வேண்டும்.

(2) ஏதேனும் காலாண்டிற்கென எவரேனும் ஆள்தொடர்பில் (1) ஆம் உட்பிரிவின் கீழ் வரி மதிப்பீடு ஒன்று செய்யப்படுமிடத்து, அவ்வாறு வரிமதிப்பீடு செய்யப்பட்டதான தொகை: அந்தக் காலாண்டிற்காகச் செலுத்தத் தவறியதாக உள்ள மொத்த விற்பனை வரவு வரியெனக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், அதற்கிணங்க. அத்தகைய ஆளானவர், 10 ஆம் பிரிவின் கீழ் அந்தக் காலாண்டிற்கென அத்தகைய ஆள்வரி செலுத்தியிருக்க வேண்டியதான தேதியிலிருந்து, அத்தகைய தொகை தொடர்பில். 11 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழான தண்டத்திற்கு ஆளாதலும் வேண்டும்.

15. வரிமதிப்பீட்டாளர் ஒருவர், ஏதேனும் காலாண்டிற்கென, 9 ஆம் பிரிவின் கீழ், எவரேனும் ஆளினால் கொடுத்துதவப்பட்டதான விவரத்திரட்டொன்றினை ஏற்றுக்கொள்ளாமல், 13 ஆம் பிரிவின்கீழ் அல்லது 14 ஆம் பிரிவின்கீழ், அந்தக் காலாண்டிற்காக அந்த ஆளின்மீது வரிமதிப்பீட்டொன்றினை அல்லது மேலதிக வரிமதிப்பீடொன்றினைச் செய்யுமிடத்து அவர் அந்த ஆளுக்கு விவரத்திரட்டினை ஏற்றுக்கொள்ளாமைக்கான காரணங்களைமுத்தில் பதிவுருசல்மூலம் அறிவித்தல் வேண்டும்

16. ஏதேனும் பொருளின் உற்பத்தியாளர் என்ற தொழிலைக் கொண்டு நடாத்துபவரான எவரேனும் ஆள், விநியோகம் செய்யும் நோக்கங்களுக்காக, வரிமதிப்பீட்டாளரின் அபிப்பிராயப்படி, தம்மால் செலுத்தப்படற்பாலதான மொத்த விற்பனை வரவு வரியீனைக் குறைப்பதான அல்லது குறைக்கக்கூடியதான ஒரு விலைக்கு அத்தகைய பொருளை விற்குமிடத்து, அப்போது, இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக, அத்தகைய பொருளானது, வரிமதிப்பீட்டாளரின் அபிப்பிராயப்படி, அத்தகைய விற்பனை நடந்த தேதியில் வெளிச்சந்தையில் என்ன விலை பெற்றிருக்குமோ அந்த விலைக்கு விற்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய ஆளுக்கு அத்தகைய தொழிலிருந்து வரும் மொத்த விற்பனை வரவானது அதற்கிணங்கக் கணிக்கப்படுதலும் வேண்டும்.

அத்தியாயம் IX மேன்முறையிடீகள்

17. (1) எவரேனும் ஆள், அவர் தொடர்பில் வரிமதிப்பீட்டாளரொருவரினால் செய்யப்பட்ட ஏதேனும் வரிமதிப்பீடுபற்றி அல்லது மேலதிக வரிமதிப்பீடுபற்றிய அல்லது இச்சட்டத்தின் கீழ் அவர் மீது விதிக்கப்பட்டதான தண்டம் ஒன்றுபற்றி அதிருப்தியடைந்தால், அவர், அத்தகைய வரிமதிப்பீடு பற்றிய அல்லது மேலதிக வரிமதிப்பீடுபற்றி அறிவித்தல் சேர்ப்பிக்கப்பட்ட பின்னர் அல்லது தண்டம் விதிக்கப்பட்ட பின்னர், முப்பது நாட்களுக்குள்ளாக அத்தகைய வரிமதிப்பீடு அல்லது மேலதிக வரிமதிப்பீடு அல்லது தண்டம் ஆகியவற்றிற்கு எதிராக ஆணையாளர் தலைமையதிபதிக்கு மேன்முறையீடு செய்யலாம். அத்தகைய ஆள், மேன்முறையீடு செய்யப்பட்டிருப்பினும் அத்தகைய வரிமதிப்பீட்டினால் அல்லது மேலதிக வரிமதிப்பீட்டினால் இறுக்கப்பட்டதான மொத்த விற்பனை வரவு வரியீனை இச்சட்டத்தினால் அவர் மீது விதிக்கப்பட்டதான ஏதேனும் தண்டத்துடன் சேர்த்து செலுத்துதல் வேண்டும்.

ஆயின், ஆணையாளர் தலைமையதிபதியானவர், மேன்முறையீட்டாளர் இலங்கையில் இல்லாமை காரணமாக சுகயீனம்காரனமாக அல்லது வேறு நியாயமான காரணத்தினால் அத்தகைய காலப்பகுதிக்குள்ளாக மேன்முறையீடு செய்வதிலிருந்து தடுக்கப்பட்டார் என்று திருப்திப்பட்டதன்மேல், மேன்முறையீட்டினை முன்வைப் பதற்கென கால நீடிப்பு ஒன்றினை வழங்குதல் வேண்டும்.

(2) ஓவ்வொரு மேன்முறையீடும், ஆணையாளர் தலைமையதிபதிக்கு முகவரி யிடப்பட்ட எழுத்திலான மனு ஒன்றன் மூலம் முன்வைக்கப்படுதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய மேன் முறையீட்டுக்கான ஏதுக்களைக் குறிப்பாகக் கூறுதலும் வேண்டும்.

(3) எந்த வரிமதிப்பீடுக்கு எதிராக அல்லது மேலதிக வரி மதிப்பீட்டுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதோ, அந்த வரிமதிப்பீடானது அல்லது மேலதிக வரிமதிப்பீடானது விவரத் திரட்டொன்றின்றிச் செய்யப்பட்டதாக இருக்குமிடத்து மேன்முறையீடு மனுவானது, உரியமுறையில் செய்யப்பட்ட விவரத் திரட்டொன்றுடன் சேர்த்து அனுப்பப்படுதல் வேண்டும்.

(4) இரண்டாம், மூன்றாம் உட்பிரிவுகளின் ஏற்பாடுகளுக்கு இயைய விராத மேன்முறையீட்டு மனு ஓவ்வொன்றும், செல்லுபடியற்றதாதல் வேண்டும்.

(5) செல்லுபடியான மேன்முறையீட்டு மனு ஒன்றினைப் பெற்றுக் கொண்ட தன்மேல், ஆணையாளர் தலைமையதிபதியானவர் வரிமதிப்பீட்டாளர் ஒருவரினால் மேலும் விசாரணை நடாத்தப்பட ஏற்பாடு செய்யலாம் என்பதுடன், அத்தகைய விசாரணையின் போது, மேன்முறையீட்டு மனுவில் குறித்துரைக்கப்பட்ட கருமங்கள் தொடர்பில் உடன்படிக்கை ஏற்படுமிடத்து, வரிமதிப்பீட்டில் அவசியமான சிராக்குகைகளைச் செய்தலும் வேண்டும்.

(6) ஜந்தாம் உட்பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்ட முறையில் மேன்முறையீட்டாளருக்கும் வரிமதிப்பீட்டாளருக்கும் இடையில் உடன்படிக்கை எதுவும் ஏற்படாதவிடத்து, ஆணையாளர் தலைமையதிபதியானவர், மேன்முறையீட்டினைக் கேட்பதற்கென நேரத்தையும் இடத்தையும் நியமித்தல் வேண்டும்.

(7) மேன்முறையீட்டாளர் ஓவ்வொருவரும், மேன்முறையீட்டினைக் கேட்பதற்கு நியமிக்கப்பட்டதான் நேரத்திலும் இடத்திலும் ஆணையாளர் தலைமையதிபதியின் முன்னர் வருகை தருதல் வேண்டும். மேன்முறையீட்டாளரானவர் மேன்முறையீடு கேட்கப்படுகையில் நேரிலோ அதிகாரம் வழங்கப்பட்ட பிரதிநிதி மூலமாகவோ வருகை தரலாம். ஆணையாளர் தலைமையதிபதியானவர், அவர் தக்கதென எண்ணினால், அந்நோக்கத்திற்கென அவர் நிர்ணயிக்கக்கூடியதான் அத்தகைய நேரத்திலும் இடத்திலும் மேன்முறையீட்டின் கேட்பைக் காலத்திற்குக் காலம் ஒத்திவைக்கலாம். அதிகாரம் வழங்கப்பட்டவரான பிரதிநிதி ஒருவர், மேன்முறையீட்டாளர் சார்பில் வருகைதருவதான் ஏதேனும் விடயத்தில், ஆணையாளர் தலைமையதிபதியானவர் மேன் முறையீட்டினை ஒத்திவைக்கலாம் என்பதுடன், மேன்முறையீட்டாளர் நேரில் வருகைதருவது மேன்முறையீட்டினத் தீர்மானிப்பதற்கு அவசியமானதென அவர் கருதினால், மேன்முறையீட்டின் ஒத்திவைக்கப்பட்ட கேட்புக்கென நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலும் இடத்திலும் மேன்முறையீட்டாளர் நேரில் வருகைதர வேண்டும் எனத் தேவைப்படுத்தலாம். மேன்முறையீட்டாளர் அல்லது அவரால் அதிகாரம் வழங்கப்பட்ட பிரதிநிதி மேன்முறையீட்டின் கேட்புக்கென அல்லது மேன்முறையீட்டின் ஒத்திவைக்கப்பட்ட கேட்புக்கென நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலும் இடத்திலும் வருகை தரத்தவறினால், அல்லது மேன்முறையீட்டாளர் ஆணையாளர் தலைமையதிபதியினால் வருகைதர வேண்டும் எனத் தேவைப் படுத்தப்பட்டபோது வருகைதரத் தவறினால், ஆணையாளர் தலைமையதிபதியானவர் மேன்முறையீட்டினத் தள்ளுபடி செய்யலாம்:

11. (1) ஏதேனும் மொத்த விற்பனை வரவு வரியானது தவணை தவறியதாக இருக்குமிடத்து, தவணை தவறியவர், தவணை தவறியதாக உள்ள அத்தகைய வரியுடன் சேர்த்து மேலதிகமாக,-

- (அ) தவணை தவறியதாக உள்ள தொகையின் பத்து லீத்திற்குச் சமமான தான் ஒரு தொகையினைத் தண்டமாகச் செலுத்துதல் வேண்டும்; அத்துடன்
- (ஆ) அத்தகைய வரியானது தவணை தவறியதாக வரத் தொடங்கிய மாதத் திற்கு அடுத்த மாதத்தின் பதினைந்தாம் நாளுக்கு முன்னர், தவணை தவறியதாக உள்ள ஏதேனும் தொகை செலுத்தப்படாதிருக்குமிடத்து, வரியானது தவணை தவறியதாக உள்ள காலப் பகுதியின் ஒவ்வோர் அடுத்து வரும் மாதத்தின் அல்லது அத்தகைய காலப் பகுதியின் பாகத் தின் பதினைந்தாம் நாளில் முடிவடையும் ஒவ்வொரு காலப்பகுதி தொடர்பிலும், தவணை தவறியதாக உள்ள தொகையின் இரண்டு லீத்திற்குச் சமமான ஒரு தொகையினைத் தண்டமாகச் செலுத்தல் வேண்டும்.

ஆயின், எவ்வாறுயினும், இவ்வுட் பிரிவின்கீழ், தண்டமாகச் செலுத்தப்படற்பாலதான் முழுத் தொகையானது. எந்தச் சந்தர்ப்பத் திலும், தவணை தவறியாக உள்ள வரியின் ஐம்பது லீத்ததை விஞ்சுத ஸாகாது என்பதுடன். தவணை தவறியமை ஏற்பட்ட எவ்வேணும் சிறப்புச் சூழ்நிலைகளின் காரணமாக அத்தகைய ஏதேனும் தொகையினை விட்டுவிடுதல் அல்லது குறைத்தல் நீதியானதும் ஒப்புரவானதும் என ஆணையாளர் தலைமையதிப்பதியானவர் திருப்திப்படுமிடத்து, அத்தகைய தொகை விட்டு விடப்படலாம் அல்லது குறைக்கப்படலாம்.

(2) பதினேழாம் பிரிவின் கீழான மேன்முறையீடொன்றன் இறுதியான தீர்மானத்தின்மேல், (1) ஆம் உட்பிரிவின் கீழான ஏதேனும் பணத்தொகை அல்லது பணத் தொகைகள். தவணை தவறியதாக உள்ள எந்த வரியுடன் சேர்க்கப்பட்டதோ அல்லது சேர்க்கப்பட்டனவோ அந்த வரி குறைக்கப்படுமிடத்து, அப்போது, அத்தகைய பணத்தொகை அல்லது பணத் தொகைகள், அவ்வாறு குறைக்கப்பட்டவாருன வரியின் மீது கணக்கிடப்படுதல் வேண்டும்.

அத்தியாயம் VII

வெளிநாட்டில் உற்பத்திசெய்யப்பட்டு, இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டனவான பொருள்களின் மீது மொத்த விற்பனை வரவு வரியினை விதித்துச் சேகரித்தல்

12. (1) இச்சட்டத்திலுள்ள எது எப்படியிருப்பினும், இலங்கைக்கு வெளியே உற்பத்திசெய்யப்பட்ட ஏதேனும் பொருளினை இறக்குமதி செய்யவரான ஒவ்வோர் ஆளிடமிருந்தும், அவரின் மொத்த விற்பனை வரவு தொடர்பில், ஏதேனும் காலாண்டிற்கான மொத்த விற்பனை வரவு 3 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டத் தொகையிலும் பார்க்கக் குறைவானதாக உள்ளதோ அல்லது இல்லையோ, இச்சட்டத்தின் 7 ஆம் பிரிவின்கீழ் அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒரு கட்டளையில் குறித்துரைக்கப்பட்ட வீதங்களில் மொத்த விற்பனை வரவு வரி விதிக்கப்பட்டு, பிரதான சுங்கச் சேகரிப்பாளரால் சேகரிக்கப்படுதல் வேண்டும்; இவ்வரியானது, சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டதான் வேறு ஏதேனும் வரியுடன், தீர்வையுடன் அல்லது விதிப்புடன் சேர்த்து மேலதிகமானதாக இருத்தல் வேண்டும்.

19. (1) மீளாய்வுச்சபையின் முடிவானது இறுதியானதாதல் வேண்டும்:

ஆயின், மேன்முறையீட்டாளர் அல்லது ஆணையாளர் தலைமையதிபதி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அபிப்பிராயத்திற்கெனச் சட்டப்பிரச்சினை ஒன்றுபற்றிய வழக்கொன்றை எடுத்துரைக்கும்படி மீளாய்வுச் சபையைத் தேவைப்படுத்துவதான் விண்ணப்பம் ஒன்றினைச் செய்யலாம்.

(2) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் உயர்நீதிமன்றத்திற்கும் மேன்முறையீடுகள் செய்தல் பற்றிய 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, உண்ணோட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகள் இப்பிரிவின்கீழான மேன்முறையீட்டொன்றுக்கு ஏற்ற மாற்றங்களுடன் ஏற்படுத்தயன்வாகும்.

அத்தியாயம் X

வரிமதிப்பீடுகளின் இறுதியான தன்மையும் செம்மையற்ற விவரத்திரட்கேளுக்கான தண்டமும்

20. மொத்த விற்பனை வரவு வரி தொடர் பிளான் வரிமதிப்பீடொன்றுக்கு எதிராக இச்சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள்ளாகச் செல்லுபடியான மேன்முறையீடு எதுவும் செய்யப்படாதவிடத்து, அல்லது அத்தகைய வரித் தொகை மேன்முறையீட்டின்மீது தீர்மானிக்கப்பட்டுள்ளவிடத்து, விடயத்திற்கு ஏற்ப, மேன்முறையீட்டின் மீது செய்யப்பட்டவாரூன, அல்லது குறைக்கப்பட்ட வாரூன அதிகரிக்கப்பட்டவாரூன, அல்லது உறுதிப்படுத்தப்பட்டவாரூன, வரிமதிப்பீடுகள் இச்சட்டத்தின் எல்லா நோக்கங்களுக்காகவும் அத்தகைய வரித்தொகை தொடர்பாக இறுதியானவையும் முடிவானவையுமாதல் வேண்டும்;

ஆயின், ஏதேனும் காலாண்டிற்கென மேன்முறையீட்டின்மீது தீர்மானிக்கப்பட்டதான் கருமம் எதனையும் திரும்பவும் பரிசீலனைக்கு எடுப்பதை, வரிமதிப்பீடொன்று அல்லது மேலதிக வரிமதிப்பீடொன்று உள்ளடக்காதுவிடின், அந்தக் காலாண்டிற்கான அவ்வரிமதிப்பீட்டை அல்லது மேலதிக வரி மதிப்பீட்டை செய்வதிலிருந்து வரிமதிப்பீட்டாளர் ஒருவரை இச்சட்டத்திலுள்ள எதுவும் தடுப்பதாகாது.

21. எவ்ரேனும் ஆள் தொடர்பில் செய்யப்பட்ட வரிமதிப்பீடொன்றில், அவரது விவரத்திரட்டில் குறித்துரைக்கப்பட்டதான் மொத்த விற்பனை வரவு தொடர்பில், அவரிடமிருந்து வருமதியாக உள்ள தொகையென அவரால் ஏற்கனவே செலுத்தப்பட்டதான் தொகையினை மொத்த விற்பனை வரவு வரித்தொகையானது விஞ்சுமிடத்தும், வரிமதிப்பீடானது 20 ஆம் பிரிவின்கீழ் இறுதியானதும் முடிவானதுமாக இருக்குமிடத்தும், அந்த ஆள், தமது விவரத்திரட்டில் மொத்த விற்பனை வரவினைத் தாம் வெளிவிட்டதில் மோசடி அல்லது வேண்டுமென்ற அசட்டை எதுவும் இருக்கவில்லை என ஆணையாளார் தலைமையதிபதி திருப்திப்படுமாறு எண்பித்தாலன்றி, ஆணையாளர் தலைமையதிபதியானவர், செம்மையற்ற விவரத்திரட்டைத் தயாரித்தமைக்கான தண்டமொன்றுக் கீரண்டாயிரம் ரூபா விற்கு அதிகமாகத பணத்தொகை ஒன்றினையும், எந்த மொத்த விற்பனை வரவுக்கும் அவரின் விவரத்திரட்டில் குறித்துரைக்கப்பட்டதான் மொத்த விற்பனைவரவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தின்மீதான வரியின் இரு மடங்குகளுக்குச் சமமான ஒரு தொகையினையும் செலுத்தும்படி எழுத்தில் அந்த ஆளுக்குக்கட்டளையிடலாம்

அத்தியாயம் XI
சிறப்பு விடயங்கள்

22. எவ்ரேனும் ஆளினால் செய்யப்படவேண்டும் என இச் சட்டத்தினால் அல்லது இச்சட்டத்தின்கீழ் தேவைப்படுத்தப்பட்டதான் ஏதேனும் செயல் அல்லது காரியம், அத்தகைய ஆள் ஒர் இயலாதவராகவுள்ள ஆளாகவிருப்பின் அவ்வாறு இயலாதவராகவுள்ள ஆளின் நம்பிக்கைப்பொறுப்பாளரினால் செய்யப்படவேண்டும் எனத் தேவைப்படுத்தப்பட்டதாகக் கருதப்படுத்தல் வேண்டும்.

23. எவ்ரேனும் ஆளினால் செய்யப்படவேண்டும் என இச் சட்டத்தினால் அல்லது இச்சட்டத்தின்கீழ் தேவைப்படுத்தப்பட்டதான் ஏதேனும் செயல் அல்லது காரியம், பங்குடமையிலுள்ள இருவரின் அல்லது இருவருக்கு அதிகமானவர்களின் விடயத்தில், அத்தகைய பங்குடமையின் முன்னைய பங்காளரினால் செய்யப்படவேண்டும் எனத் தேவைப்படுத்தப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்:

ஆயின், பங்குடமையொன்றின் முன்னைய பங்காளர் என்ற தன்மையில் இச்சட்டத்தினது ஏற்பாடுகளின்கீழ் அறிவித்தலொன்று வழங்கப்பட்டுள்ளவரான எவ்ரேனும் ஆள். அத்தகைய பங்குடமையில் தாம் ஒரு பங்காளர் அல்லரென அல்லது இலங்கையிலுள்ள வேறேர் ஆளே அதன் முன்னைய பங்காளர் என என்பித்தாலோழிய, அவர் அப்பங்குடமையின் முன்னைய பங்காளராகவே கருதப்படுவார்.

24. (1) கூட்டினைக்கப்பட்டதாயினுஞ்சரி, கூட்டினைக்கப்படாததாயினுஞ்சரி ஒவ்வொரு கம்பெனியினதும் அல்லது ஆட்கள் குழுவினதும் செயலாளர், முகாமையாளர், பணிப்பாளர் அல்லது வேறு பிரதான அலுவலர் அத்தகைய கம்பெனியினால் அல்லது ஆட்கள் குழுவினால் இச்சட்டத்தினது ஏற்பாடுகளின்கீழ் செய்யப்படவேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்டவையான அத்தகைய எல்லாச் செயல் களையும், கருமங்களையும் அல்லது விடயங்களையும் செய்வதற்குப் பொறுப்புடைய வராக இருத்தல் வேண்டும்:

ஆயின், கம்பெனி ஒன்றின் சார்பில் அல்லது ஆட்கள் குழுவொன்றின் சார்பில் இச்சட்டத்தினது ஏற்பாடுகளின்கீழ் அறிவித்தலொன்று வழங்கப்பட்டுள்ள எவ்ரேனும் ஆள் அக்கம்பெனியுடன் அல்லது ஆட்கள் குழுவுடன் தமக்கு எந்தத்தொடர்பும் இல்லையென அல்லது இலங்கையில் வதியும் வேறேர் ஆளை அதன் பிரதான அலுவலர் என என்பித்தாலோழிய, அந்த ஆள் அதன் பிரதான அலுவலராகக் கருதப்படுவார்.

(2) கூட்டினைக்கப்பட்டதாயினுஞ்சரி அல்லது கூட்டினைக்கப்படாததாயினுஞ்சரி கம்பெனியொன்றினால் அல்லது ஆட்கள் குழுவொன்றினால் இச்சட்டத்தின்கீழ் தவறேன்று புரியப்பட்டுள்ள விடத்து அத்தவறு புரியப்பட்ட காலத்தில் அக்கம்பெனியின் அல்லது ஆட்கள் குழுவின் செயலாளராக முகாமையாளராக பணிப்பாளராக அல்லது வேறு பிரதான அலுவலராக இருந்த ஒவ்வொர் ஆளும், அத்தவறு தமது அறிவுக்கு எட்டாமல் புரியப்பட்டதெனவும், அத்தவறு புரியப்படுவதனைத் தடுப்பதற்கு அத்தகைய தன்மையில் தமக்குள்ள கடமைகளைக் கருத்துட்கொண்டு எல்லாச் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப, அவர் பிரயோகித்திருக்கவேண்டிய அத்தகைய எல்லா விழிப்புக்கவனத்தையும் பிரயோகித்திருக்கிறேனவும் என்பித்தாலன்றி, அத்தவறுக்குக் குற்றவாளியாதல் வேண்டும்.

25. (1) இதனகத்துப்பின்னர் ஏற்பாடுசெய்யப்பட்டவாறு அமைய, காலாண் டொன்றின்போது மொத்த விற்பனை வரவு வரி இறுக்கப்படற்பாலரான ஆள் ஒருவர், எந்தத் தொழில் தொடர்பில் அவர் அத்தகைய வரி இறுக்கப்படற்பால ராக உள்ளாரோ, அந்தத் தொழில் எதனையும் கொண்டுநடாத்தாதொழியுமிடத்து அவர் அத்தகைய தொழிலினைக் கொண்டுநடாத்தாதொழிந்துள்ளாராயினும், அந்தக்காலாண்டில் அந்தத் தொழிலினை எந்தக் காலப்பகுதிக்குக் கொண்டுநடாத்தி ஞாரோ அந்தக் காலப்பகுதிக்கென அத்தகைய வரியினைச் செலுத்துவதற்கு ஆளா தல் வேண்டும்.

(2) தொழில் ஒன்றினைக் கொண்டுநடாத்துபவரான எவரேனும் ஆள், அத்தகைய தொழிலினை வேறு எவரேனும் ஆளுக்குக்கைமாற்றுமிடத்து, கைமாற்றுக்கு முன்னரான ஏதேனும் காலப்பகுதிக்கென, அத்தகைய தொழில் தொடர்பில் செலுத்தப்படற்பாலதான் ஏதேனும் மொத்த விற்பனை வரவு வரி, கைமாற்றுபவரிடமிருந்து அறவிடப்படமுடியாததாக இருந்தால், கைமாற்றம் பெறுவரின் மீது ஒரு வரிமதிப்பீடு செய்யப்படாதிருப்பினும், கைமாற்றம் பெறுபவரிடமிருந்து அறவிடப்படலாம் என்பதுடன், மொத்த விற்பனை வரவு வரியினைச் சேகரித்த லும் அல்லது இறுத்தலும் பற்றிய இச்சட்டத்தின் ஏற்பாடுகள் அதற்கிணங்க ஏற்படையனவாதலும் வேண்டும்.

26. (1) மொத்த விற்பனை வரவு வரி இறுக்கப்படற்பாலரான எவரேனும் ஆள் இறக்குமிடத்து, அத்தகைய இறந்தவரின் நிறைவேற்றுநர், அத்தகைய ஆள் இறந்த தேதிக்கு முன்னருள்ள எல்லாக் காலப்பகுதிகள் தொடர்பிலும், அந்த ஆள் உயிரோடு இருந்திருந்தால் அத்தகைய ஆளிடமிருந்து இறுக்கப்படற்பால தான் மொத்த விற்பனை வரவு வரி இறுக்கப்படற்பாலராதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய ஆள் உயிரோடு இருந்திருந்தால், இச்சட்டத்தின் கீழ் செய் வதற்கு ஆளாகவிருந்திருக்கும் எல்லாச்செயல்களையும், கருமங்களையும், காரியங்களையும் செய்வதற்கு அவர் ஆளாதலும் வேண்டும்:

ஆயின்—

(அ) இறந்த ஆளின் ஏதேனும் செயல் அல்லது தவறுகை தொடர்பில் நிறைவேற்றுநருக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகள் எவையும் தொடுக்கப்படுதலாகாது;

(ஆ) அத்தகைய ஆள், இறந்த தேதிக்கு முன்னருள்ள ஒரு காலப்பகுதி தொடர்பிலான வரிமதிப்பீடு அல்லது மேலதிக வரிமதிப்பீடு எதுவும், இறப்பு எக்காலாண்டின்போது சம்பவித்ததோ அக்காலாண்டு முடிவடைந்ததிலிருந்து முன்று ஆண்டுகளின் பின்னர் செய்யப்படுதல் ஆகாது; அத்துடன்

(இ) இப்பிரிவின் கீழ் நிறைவேற்றுநருக்குள்ள பொறுப்பானது —

(i) இப்பிரிவின்கீழ் மொத்த விற்பனை வரவு வரிக்கான பொறுப்பு ஏற்படும் என்ற அறிவித்தல், அவருக்குக் கொடுக்கப்பட்டதான் தேதியில் அவரது உடைமையிலுள்ள அல்லது கட்டுப்பாட்டிலுள்ள இறந்த ஆளின் மரணச்சொத்து; அத்துடன்

(ii) பயன் பெறுநர் ஒருவருக்குச் சென்றடையக் கூடியதான் மரணச்சொத்தின் ஏதேனும் பாகம், என்பனவற்றிற்கான பணத்தொகைக்கு வரையறுக்கப்படுதல் வேண்டும்.

(2) இறந்த ஆள் ஒருவரினது மரணச்சொத்தின் சார்பில் நிறைவேற்றுநர் ஒருவர் அத்தகைய மரணச்சொத்தின் ஒரு பாகமாகவுள்ள ஏதேனும் தொழிலினைக் கொண்டுநடாத்துமிடத்து, அத்தகைய நிறைவேற்றுநர் அத்தகைய தொழில் தொடர்பில், அத்தகைய ஆள் உயிரோடு இருந்திருந்தால் அவரிடமிருந்து இறுக்கப்படற்பாலதான் மொத்த விற்பனை வரவு வரி இறுக்கப்படற்பாலராவார்,

27. எந்தத் தொழில் தொடர்பில் மொத்த விற்பனை வரவு வரி செலுத்தப் படற்பாலதாகவுள்ளதோ அந்தத் தொழில் எவ்ரேனும் ஆளினால் வேறு எவ்ரேனும் ஆளின் சார்பில் அத்தகைய வேறு ஆளின் முகவர் என்ற வகையில், கொண்டு நாடாத்தப்படுமிடத்து, அந்தத் தொழில் தொடர்பில், பின்னர் கூறப்பட்ட ஆளிட மிருந்து இச்சட்டத்தின் கீழ் வரி இறுக்கப்படற் பாலதாகவிருக்கும் அதே முறையிலும் அதே தொகைக்கும் முதற் கூறப்பட்ட ஆள் மொத்த விற்பனை வரவு வரி இறுக்கப்படற்பாலராதல் வேண்டும்.

28. இரு ஆட்கள் அல்லது இருவருக்கு அதிகமான ஆட்கள், நம்பிக்கைப் பொறுப்பொன்றின் நம்பிக்கைப்பொறுப்பாளர்கள் என்ற தன்மையில், அல்லது இறந்த ஆள் ஒருவரினது மரணச் சொத்தின் நிறைவேற்றுநர்கள் என்ற தன்மையில் செயலாற்று மிடத்து, இச்சட்டத்தின்கீழ் அவர்களிடமிருந்து இறுக்கப்பட்டற்பாலதான் மொத்த விற்பனை வரவு வரி, கூட்டாகவும் தனித்தனியாகவும் அவர்களிட மிருந்து இறுக்கப்படலாம் என்பதுடன், அவர்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் அத்தகைய வரியினைச் செலுத்துவதற்கு ஆளாதலும் வேண்டும்,

29. (1) கம்பெனிகள் கட்டளைச்சட்டத்தில் எது எவ்வாறிருப்பினும், கம்பெனி யொன்று ஒடுக்கப்படுமிடத்தும், அத்துடன் அக்கம்பெனி செலுத்துதற்கு ஆளாகும் ஏதேனும் மொத்த விற்பனை வரவு வரி அறவிடப்பட முடியாததாயிருக்கு மிடத்தும், அப்போது, அத்தகைய வரி எந்தக் காலப்பகுதி தொடர்பில் இறுக்கப்படுகின்றதோ, அந்தக் காலப்பகுதியின்போது எந்நேரத்திலேனும் கம்பெனியின் பணிப்பாளராகவிருந்த ஒவ்வொராளும், வரி செலுத்துவதில் தவணை தவறியமை, கம்பெனியின் அலுவல்கள் தொடர்பாக அவரைப் பொறுத்தளவில் ஏதேனும் மிக் அசட்டைக்கு, பிறழ் செயலுக்கு அல்லது கடமை மீறுகைக்கு ஏற்றிக்கூற முடியாததென்பதை என்பித்தாலன்றி, அத்தகைய வரிக்கொடுப்பனவுக்குக் கூட்டாகவும் தனித்தனியாகவும் ஆளாதல் வேண்டும் என்பதுடன், மொத்த விற்பனை வரவு வரியின் சேகரிப்பும், அறவிடும் பற்றியிஇச்சட்டத்தின் ஏற்பாடுகள் அதற்கிணங்க ஏற்புடையனவாதலும் வேண்டும்.

(2) ஆட்கள் குழுவொன்று கலைக்கப்படுமிடத்தும், அத்துடன் அக்குழு செலுத்துவதற்கு ஆளாகவுள்ள ஏதேனும் மொத்த விற்பனை வரவு வரி அறவிடப்படமுடியாததாயிருக்கு மிடத்தும், அப்போது, அத்தகைய வரி எக்காலப்பகுதி தொடர்பில் இறுக்கப்படுகின்றதோ அக்காலப்பகுதியின்போது அந்த ஆட்கள் குழுவின் உறுப்பினரொருவராகவிருந்த ஒவ்வொராளும், வரி செலுத்துவதில் தவணை தவறியமை, கம்பெனியின் அலுவல்கள் தொடர்பாக அவரைப் பொறுத்தளவில் ஏதேனும் மிக் அசட்டைக்கு, பிறழ் செயலுக்கு அல்லது கடமை மீறுகைக்கு ஏற்றிக்கூற முடியாததென்பதை என்பித்தாலன்றி, அத்தகைய வரிக்கொடுப்பனவுக்குக் கூட்டாகவும் தனித்தனியாகவும் ஆளாதல் வேண்டும் என்பதுடன், மொத்த விற்பனை வரவு வரியின் சேகரிப்பும் அறவிடும் பற்றிய இச்சட்டத்தின் ஏற்பாடுகள் அதற்கிணங்க ஏற்புடையனவாதலும் வேண்டும்.

அத்தியாயம் XII
வரியை அறவிடுதல்

30. (1) முப்பத்தோராம், 32 ஆம், 33 ஆம், 34 ஆம், 35 ஆம், 36 ஆம் 37 ஆம், 38 ஆம் பிரிவுகளின் நோக்கங்களுக்காக, “மொத்த விற்பனை வரவு வரி” என்பது, இச்சட்டத்தின்கீழ் விதிக்கப்படுகின்ற அல்லது உறப்படுகின்ற ஏதேனும் தண்டத்தையும் உள்ளடக்கும்.

(2) ஆணையாளர் தலைமையதிபதி 33 ஆம் பிரிவின்கீழ் அல்லது 34 ஆம் பிரிவின்கீழ் சான்றிதழ் ஒன்றை அல்லது 35 ஆம் பிரிவின்கீழ் அறிவித்தல் ஒன்றை வழங்கும்பொழுதெல்லாம், அதே நேரத்தில் அவர், நேரில் சேர்ப்பித்தல் மூலமோ அல்லது அஞ்சலில் அனுப்பப்படும் பதிவுக்கடிதம் மூலமோ அல்லது தந்தி மூலமோ அதுபற்றிய அறிவிப்பொன்றைத் தவணை தவறியவருக்கு வழங்குதல் வேண்டும்; ஆனால் தவணை தவறியவரினால் அத்தகைய அறிவிப்பு பெற்றுக்கொள்ளப்பட வில்லையென்பது, இப்பிரிவின் கீழான வழக்கு நடவடிக்கைகளைச் செல்லுபடியற்ற தாக்குதலாகாது.

31. தவணை தவறியதாகவுள்ள ஏதேனும் மொத்த விற்பனை வரவு வரி, தவணை தவறியவரின் எல்லாச் சொத்துக்களின்மீதும் முதற்பொறுப்பாதல் வேண்டும் :

ஆயின்—

- (i) அத்தகைய பொறுப்பானது, 33 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கிணங்க சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கு முன்னர், பெறுமதிக்காக ஒரு நன்னேஞ்கக் கொள்வணக்காரருக்குத் தவணை தவறியவரினால் விற்கப்பட்ட சொத்துக்கள் எவற்றிற்கும் நீடித்தல் ஆகாது அல்லது அவற்றைப் பாதித்தல் ஆகாது ;
- (ii) அசைவற்ற ஆதனம் தொடர்பாக, மொத்த விற்பனை வரவு வரியானது, பெறுமதிக்காக நன்னேஞ்கத்துடன் உருவாக்கப்பட்டதும், அத்தகைய கைப்பற்றுகைத் தேதிக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்டதுமான ஏதேனும் குத்தகையைவிட அல்லது வில்லங்கத்தைவிட முந்துரிமை பெறுதலாகாது ; அத்துடன்
- (iii) அசைவுள்ள ஆதனம் தொடர்பாக, நான்கு காலாண்டுகளுக்கு அதிகமான காலத்துக்கு மொத்த விற்பனை வரவு வரி தவணை தவறியதாயிருக்கு மிடத்து, ஆணையாளர் தலைமையதிபதியினால் தெரிவுசெய்யப்படவேண்டிய நான்கு காலாண்டுகளுக்கான வரி மட்டுமே, தவணை தவறிய தேதிக்கு முன்னர் பெறுமதிக்காக நன்னேஞ்கத்துடன் உருவாக்கப்பட்ட ஏதேனும் சோந்ததையைவிட அல்லது வில்லங்கத்தைவிட முந்துரிமை பெறுதல் வேண்டும்.

32. (1) ஏதேனும் மொத்த விற்பனை வரவுவரி தவணை தவறியதாயுள்ள விடத்து, ஆணையாளர் தலைமையதிபதி, அத்தகைய வரியை அறவிட முற்படு முன்னர்—

(அ) அத்தகைய வரியின் விவரங்களையும் ; அத்துடன்

(ஆ) அத்தகைய வரியினை அறவிடுவதற்கென வழக்குத் தொடுப்பதற்கு எண்ணம் உள்ளதென்றும், கூறி, தவணை தவறியவருக்கு எழுத்தில் அறிவித்தல் வழங்குதல் வேண்டும்.

(2) அத்தகைய வரி எந்த வரிமதிப்பீடு தொடர்பில் இறுக்கப்படுகின்றதோ அந்த வரிமதிப்பீட்டுக்கெதிராக உரிய காலத்திற்குள்ளாக அத்தகைய தவணைதவறி யவர் மேன்முறையீடு செய்யாதுவிட்டிருந்தால், அத்தகைய அறிவித்தல் தேதி யிலிருந்து முப்பது நாட்களுக்குள்ளாக, அவ்வாறு இறுக்கப்பட்ட வரிக்கு எதிராக ஆணையாளர் தலைமையதிபதிக்கு அவர் ஆட்சேபனை எதனையும் தெரிவிக்கலாம் என்பதுடன், ஆணையாளர் தலைமையதிபதியானவர், 20 ஆம் பிரிவின் ஏற்பாடுகள் எவ்வாறிருப்பினும். அத்தகைய ஆட்சேபனைகளைப் பரிசீலனை செய்து அவற்றின் மீது தமது முடிவைக் கொடுத்தலும் வேண்டும்; அம்முடிவு (3) ஆம் உட்பிரிவுக்கு அமைவாக, இறுதியானதால் வேண்டும்.

(3) இரண்டாம் உட்பிரிவிற் குறிப்பீடுசெய்யப்பட்ட ஆட்சேபனையை அத்தகைய தவணைதவறி யவர். ஆணையாளர் தலைமையதிபதிக்குச் செய்யத் தவறி யுள்ளவிடத்து, அவர் 33 ஆம் பிரிவின்கீழ் அல்லது 34 ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்ட சான்றிதழ் தேதியிலிருந்து அல்லது 35 ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்ட அறிவித்தல் தேதியிலிருந்து முப்பது நாட்காலப்பகுதியொன்றினுள், இறுக்கப்பட்ட வரிக்கெதிரான ஆட்சேபனையொன்றை ஆணையாளர் தலைமையதிபதிக்குச் செய்யலாம்.

33. (1) ஆணையாளர் தலைமையதிபதியானவர், இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக வரிசேகரிப்பாளர்களாக இருக்கவேன ஆட்களை நியமிக்கலாம்.

(2) (அ) ஏதேனும் மொத்த விற்பனை வரவு வரி தவணை தவறியதாக இருக்குமிடத்து, ஆணையாளர் தலைமையதிபதியானவர் அத்தகைய வரியின் விவரங்களையும் தவணை தவறியவரின் பெயரையும் கொண்டுள்ள சான்றிதழொன்றை அரசாங்க அதிபருக்கு, உதவி அரசாங்க அதிபருக்கு, பிசுக்காலுக்கு, பிரதிப் பிசுக்காலுக்கு அல்லது வரிசேகரிப்பாளருக்கு வழங்கலாம் என்பதுடன், எவ்வளவு வலருக்கு அத்தகைய சான்றிதழ் வழங்கப்பட்டதோ, அவ்வளவுவர் அச்சான்றிதழிற் பெயர்குறிக்கப்பட்டுள்ள தவணை தவறியவரிடமிருந்து, அவருடைய அசைவுள்ள ஆதன்தைக் கைப்பற்றி, விற்பனை செய்வதன்மூலம் அந்த வரியை அற விடச் செய்வதற்குத் தத்துவமுடையவராதலும் வேண்டும்; அத்துடன், அவ்வாறு செய்வதற்கு இத்தால் தேவைப்படுத்தவும் படுகின்றார்.

(ஆ) சொல்லப்பட்ட கைப்பற்றுகையானது, சொல்லப்பட்ட அலுவலர் அவ்வாறு செலவுதற்கு மிகக் குசிதமானதெனக் கருதும் அத்தகைய முறையில் செய்யப்படுதல்வேண்டும் என்பதுடன், அல்லிதம் கைப்பற்றப்படும் ஏதேனும் ஆதங்கம் தவணை தவறியவரின் செலவுத்தொகையின் பேரிலும் இறுப்புக்களின்பேரிலும் ஐந்து நாட்களுக்கு வைத்திருக்கப்படலும் வேண்டும். தவணை தவறியவர், தவணைதவறிய வரியைச் செலவுத்தொகைகளுடனும் இறுப்புக்களுடனும் சேர்த்து சொல்லப்பட்ட ஐந்து நாட்களுள் செலுத்தாதுவிடில், அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர், பிசுக்கால், பிரதிப்பிசுக்கால் அல்லது வரி சேகரிப்பாளர் சொல்லப்பட்ட ஆதன்தைப் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்வித்தல் வேண்டும்.

(இ) விற்பனையின் மூலம் பெறப்பட்ட பணத்தொகை—

- (i) முதலாவதாக ஆதன்தைக் கைப்பற்றுதற்கான, வைத்திருப்பதற்கான அத்துடன் விற்பனை செய்வதற்கான செலவுத்தொகைகளினதும் இறுப்புக்களினதும் கொடுப்பனவுக்கும்: அத்துடன்
- (ii) இரண்டாவதாக தவணைதவறிய வரியை கொடுத்துத் தீர்ப்பதற்கும் பயன்படுத்தப்படுதல் வேண்டும் என்பதுடன், ஏதேனும் மிகுதிப் பணம், கைப்பற்றப்பட்ட ஆதன்தைக் கொத்தக்காரருக்குச் செலுத்தப்படுதலும் வேண்டும்.

(3) வரி சேகரிப்பாளர் ஒருவர், அவரால் இப்பிரிவின்கீழ் தவணை தவறிய வருக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகளில் கூறப்பட்ட நியாயமான செலவுகளை எவ்வேறும் தவணை தவறியவரிடமிருந்து அறவிடுவது, கைப்பற்றுகையானது பயனுறுத்தப்படாதிருந்தபோதிலும், சட்டமுறையானதாதல் வேண்டும். பணம் கைப்பற்றப்படுமிடத்து, அத்தகைய நியாயமான செலவுகள் முதலாவதாக, அவ்விதம் கைப்பற்றப்பட்ட தொகையிலிருந்து எதிரீடு செய்யப்படுதல் வேண்டும்.

(4) ஏதேனும் மொத்த விற்பனை வரவு வரி தவணை தவறியதாக இருக்குமிடத்தும், அத்துடன் (2) ஆம் உட்பிரிவில் ஏற்பாடுசெய்யப்பட்ட வழிமுறையில் அறவிடுவது சாத்தியமற்றது என அல்லது உசிதமற்றது என ஆணையாளர் தலைமையதிபதி அபிப்பிராயப்படுமிடத்தும், அவர், அத்தகைய வரியின் விவரங்களும் வரி எந்த ஆளினால் அல்லது ஆட்களினால் செலுத்தப்பட்டற் பாலதான் தோ அந்த ஆளின் பெயரும் அல்லது ஆட்களின் பெயர்களும் அடங்கிய சான்றிதழோன்றை தவணை தவறியவர் வதியும் ஏதேனும் மாவட்டத்தில் அல்லது தவணை தவறிய வருக்குச் சொந்தமான ஏதேனும் அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனம் அமைந்துள்ள ஏதேனும் மாவட்டத்தில் நியாயாதிக்கம் கொண்டுள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வழங்கலாம்: அத்துடன் அதன்மேல், நீதிமன்றமானது தவணை தவறியவரின் அசைவுள்ளனவும் அசைவற்றனவுமான எல்லா ஆதனத்தையும் அல்லது ஏதேனும் ஆதனத்தை அல்லது வரியை அறவிடுதற்கு அவசியமான தெனப் பிசக்கால் கருதக்கூடியவாரூன அதன் அத்தகைய பாகத்தைக் கைப்பற்றி விற்பனை செய்தற்குப் பிசக்காலுக்கு அதிகாரமளித்தும் அத்துடன் அவரைத் தேவைப்படுத்தியும் நிறைவேற்று எழுத்தாண்மொன்றை அவருக்கு வழங்குமாறு பணித்தல் வேண்டும் என்பதுடன், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவையின் 226 முதல் 297 வரையிலான பிரிவுகளின் ஏற்பாடுகள், ஏற்றமாற்றங்களுடன் அத்தகைய கைப்பற்றுகைக்கும் விற்பனைக்கும் ஏற்படுடையனவாதலும் வேண்டும்.

இப்பிரிவின் நோக்கங்களுக்காக “அசைவுள்ள ஆதனம்” என்பது, பொறித் தொகுதியையும் எந்திரத்தொகுதியையும் உள்ளடக்குதல் வேண்டும்.

34. (1) தவணைதவறியதாகவுள்ள மொத்த விற்பனை வரவு வரியைக் கைப்பற்ற ருகைமூலமும் விற்பனை மூலமும் அறவிடுவது சாத்தியமற்றது அல்லது உசிதமற்றது என ஆணையாளர் தலைமையதிபதி ஏதேனும் விடயத்தில் அபிப்பிராயப்படுமிடத்து, அல்லது கைப்பற்றுகைமூலமும் விற்பனைமூலமும் வரியின் முழுத்தொகையும் அறவிடப்பட்டிராதவிடத்து, அவர் அத்தகைய வரியின் விவரங்களும், தவணைதவறியவரின் பெயர், கடைசியாக அறியப்பட்ட அவரது தொழிலிடம் அல்லது வதிவிடம் என்பனவும் அடங்கிய சான்றிதழோன்றை அத்தகைய இடம் அமைந்துள்ள பிரிவில் நியாயாதிக்கம் கொண்டுள்ள நீதிவானைருவருக்கு வழங்கலாம். அதன்மேல் அந்திவான், அவருக்கெதிராக அவ்வரியை அறவிடுவதற்காக மேலதிக வழக்கு நடவடிக்கைகள் ஏன் தொடுக்கப்படலாகாது என்பதற்குக் காரணம் காட்டுமாறு, அத்தவணை தவறியவரை அவர் முன்பாகக் கட்டளைவிட்டமைத்தல் வேண்டுமென்பதுடன், போதிய காரணம் காட்டத் தவறும்பட்சத்தில், தவணைத்தவறிய வரியானது குற்றப்பணத்தினால் மட்டும் தண்டிக்கப்படக் கூடிய, அல்லது மறியற்றண்டளையினால் தண்டிக்கப்பட்டற் பாலதாகாத தவறேண்டிக்காக அத்தகைய தவணைதவறியவர் மீது நீதிவானின் தண்டனைத்தீர்ப்பின்

மூலம் விதிக்கப்பட்ட ஒரு குற்றப்பண்மாகக் கருதப்படலும் வேண்டும். அத்துடன், அத்தகைய தவசிரூபங்களைக் கொடுக்கப்படும் குற்றப்பண்ணத்தைச் செலுத்தத்தவறுதல் பற்றிய 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தின் 291 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் [(அ), (ஆ), (இ)] என்னும் பந்திகள் தவிர்ந்த] ஏற்பாடுகள் அதன்மேல் ஏற்படையனவாதல் வேண்டும் என்பதுடன், நீதிவான் அத்தகைய தண்டனைத்தீர்ப்பை விதிக்கும் நேரத்தில், அவ்வுட்பிரிவினது ஏற்பாடுகளின்மூலம் விடுத்திருக்கக்கூடிய ஏதேனும் பணிப்பையும் அவர் விடுக்கலாம் :

ஆயின், இப்பிரிவிலுள்ளது எதுவும், இப்பிரிவின்கீழான ஏதேனும் வழக்கு நடவடிக்கையில் ஆணையாளர் தலைமையதிபதியின் சான்றிதழிலுள்ள ஏதேனும் கூற்றின் செம்மையைப் பரிசீலனை செய்வதற்கு, பரிசோதனை செய்வதற்கு அல்லது முடிவுசெய்வதற்கு நீதிவானுக்கு அதிகாரமளித்தலோ அல்லது அவரைத் தேவைப்படுத்துதலோ ஆகாது.

(2) ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தொன்பதாம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தின் 291 ஆம் பிரிவின் (2) முதல் (5) வரையிலான உட்பிரிவுகளிலுள்ளது எதுவும், இப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடு செய்யப்பட்டுள்ள ஏதேனும் விடயத்தில் ஏற்படையதாத லாகாது.

(3) தவணை தவறியவர்மீது விதிக்கப்பட்டதென, (1) ஆம் உட்பிரிவினால் கருதப்பட்ட குற்றப்பண்ணத்தைச் செலுத்துவதில் தவணைதவறியதற்காகத் தவணை தவறியவருக்கு மறியற்றண்டனத் தீர்ப்பளிக்கின்றதும், அவ்வுட்பிரிவில் குறிப்பிடு செய்யப்பட்டுள்ளதுமான ஏதேனும் விடயத்தில், நீதிவான், சொல்லப்பட்ட குற்றப்பண்ணத்தொகையைக் கொடுத்துவதற்கெனக் கால அவகாசம் அனுமதிக்கலாம் அல்லது அத்தொகையைத் தவணைப் பணங்களாகச் செலுத்தும்படி பணிக்கலாம்.

(4) ஓராமுட்பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளவாறு அப்பிரிவின்கண் காரணம் காட்டுவதற்கு அல்லது (3) ஆம் உட்பிரிவின்கீழ் குற்றப்பணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அனுமதிப்பதற்கான முன்றிப்பந்தணையாகப் பினை கொடுக்கும்படி நீதிமன்றம் தேவைப்படுத்தலாம்; அத்துடன் தவணைதவறியவர் அவ்வாறு பினை கொடுக்கும்படி தேவைப்படுத்தப்படுமிடத்து, 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவைச் சட்டத்தின் XXXIV ஆம் அத்தியாயத்தின் ஏற்பாடுகள் ஏற்படையனவாதல் வேண்டும்.

(5) மூன்றாம் உட்பிரிவின்கீழ் தவணைப்பணங்களாகக் கொடுப்பனவகள் செய்யப்படும்படி பணிக்கப்பட்டு, ஏதேனும் ஒரு தவணைப் பணத்தைக் கொடுப்பனவு செய்வதில் தவணைதவறப்படுமிடத்து, அப்பொழுது, கொடுப்பாது எஞ்சியிருக்கும் எல்லாத் தவணைப் பணங்களையும் கொடுப்பனவு செய்வதில் தவணைதவறப்பட்டுள்ளது என்றாற்போன்று, அதே வழக்குநடவடிக்கைகள் தொடுக்கப்படலாம்.

35. (1) எவ்ரேனும் ஆளினால் செலுத்தப்பட்டற்பாலதான மொத்த விற்பனை வரவு வரி தவணைதவறியதாகவிருந்து, எவ்ரேனும் ஆள்—

(அ) தவணைதவறியவருக்கு அல்லது அவரது முகவருக்குப் பணம் செலுத்த வேண்டியுள்ளாரென்பது அல்லது செலுத்தவுள்ளாரென்பது; அல்லது

(ஆ) தவணைதவறியவருக்காக அல்லது அவரது முகவருக்காக அல்லது தவணை தவறியவரின் கணக்கில் அல்லது அவரது முகவரின் கணக்கில் பணம் வைத்திருக்கின்றாரென்பது; அல்லது

(இ) தவணைதவறியவருக்கு அல்லது அவரது முகவருக்குக் கொடுப்பனவு செய்வதற்காக வேறெவ்ரேனும் ஆளின் கணக்கில் பணம் வைத்திருக்கிறென்பது; அல்லது

(ஈ) தவணைதவறியவருக்கு அல்லது அவரது முகவருக்குப் பணம் கொடுப்பதற்காக வேறெவ்ரேனும் ஆளிடமிருந்து அதிகாரம் பெற்றுள்ளாரென்பது,

சாத்தியமாகவிருக்கலாமென ஆணையாளர் தலைமையதிபதிக்குத் தோன்றுமிடத்து, ஆணையாளர் தலைமையதிபதியானவர், தவணை தவறிய வரித்தொகையை விஞ்சாத அத்தகைய எவையேனும் பணங்களை அத்தகைய அறிவித்தலில் பெயர்குறிக்கப்பட்ட அலுவலருக்குக் கொடுக்குமாறு அவரைத் தேவைப்படுத்தி, எழுத்திலான அறிவித்தலை (அதன் பிரதியொன்று தவணை தவறியவருக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படவேண்டும்) அவ்வாணுக்குக் கொடுக்கலாம். அவ்வறிவித்தலானது, அத்தகைய அறிவித்தல் கிடைத்த தேதியில். அவரிடமுள்ள அல்லது அவரிடமிருந்து வருமதியாகவள்ள, அல்லது அத்தகைய அறிவித்தல் கிடைத்த தேதியின் பின்னர் மூன்று மாதாலப்பகுதிக்குள்ளாக எந்தநேரத்திலேனும் அவருக்குக் கிடைக்கின்ற அல்லது அவரிடமிருந்து வருமதியாக வருகின்ற அல்லது அவரால் கொடுப்பவுள்ள அத்தகைய எல்லாப்பணங்களுக்கும் ஏற்புடையதாதல் வேண்டும்.

(2) இப்பிரிவினைப் பின்பற்றி ஏதேனும் கொடுப்பனவைச்செய்துள்ள எவ்ரேனும் ஆள், தவணைதவறியவரினதும் சம்பந்தப்பட்ட மற்றைய எல்லா ஆட்களினதும் அதிகாரத்தின்கீழ் செயலாற்றியுள்ளாரெனக் கருதப்படல் வேண்டும் என்பதுடன், எழுத்திலான ஏதேனும் சட்டத்தின், ஒப்பந்தத்தின் அல்லது உடனபடிக்கையின் ஏற்பாடுகள் எவ்வாறிருப்பினும், அத்தகைய கொடுப்பனவு தொடர்பில் எல்லாக் குடியியல் அல்லது குற்றவியல் வழக்கு நடவடிக்கைகளுக்கு எதிராக இத்தால் நட்போத்தரவாதம் அளிக்கவும் படுகின்றார்.

(3) ஓராம் உட்பிரிவின்கீழ், அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ள எவ்ரேனும் ஆள்,

(1) ஆம் உட்பிரிவிற் குறிப்பீடுசெய்யப்பட்ட அக்காலப்பகுதிக்குள்ளாக, சம்பந்தப்பட்ட பணங்கள் அவரிடம் வராத காரணத்தினால் அல்லது அவரிடமிருந்து வருமதியாக வராத காரணத்தினால் அவ்வறிவித்தலுக்கு இணங்கி யொழுகமுடியாதவிடத்து, அவ்வறிவித்தல் முடிவடைந்ததன்பின்னர் பதினெஞ்கு நாட்களுக்குள்ளாக அநந்திகம்புகள் பற்றி ஆணையாளர் தலைமையதிபதிக்குத் தெரிவித்து, எழுத்திலான அறிவித்தல் கொடுத்தல் வேண்டும்.

(4) ஓராம் உட்பிரிவின்கீழ், அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ள எவ்ரேனும் ஆள், அதற்கு இணங்கியொழுகியலாதிருந்து (3) ஆம் உட்பிரிவில் ஏற்பாடுசெய்யப்பட்டவாறு, ஆணையாளர் தலைமையதிபதிக்கு அறிவித்தல் கொடுக்கத் தவறியுள்ள விடத்து. அல்லது அத்தகைய ஆள் அவ்வறிவித்தல் தொடர்புறுத்தும் வரித்தொகையை அல்லது அதன் ஏதேனும் பாகத்தைக் கழித்திருந்து அல்லது கழிக்கக்கூடியதாயிருந்து, (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட காலப்பகுதி முடிவடைந்ததன் பின்னர் பதினெஞ்கு நாட்களுக்குள்ளாக அத்தகைய வரித்தொகையை அல்லது அதன் பாகத்தை ஆணையாளர் தலைமையதிபதியால் பணிக்கப்பட்டவாறு கொடுக்காதிருக்குமிடத்து, அத்தகைய ஆள், தனியாளொருவரெனின், அவர் அல்லது அத்தகைய ஆள், கூட்டினைக்கப்பட்ட அல்லது கூட்டினைக்கப்படாத ஒரு கம்பெனியாக அல்லது ஆட்கள் குழுவாக இருக்குமிடத்து. அத்தகைய கம்பெனியின் அல்லது குழுவின் செயலாளர், முகாமையாளர் அல்லது

வேறு பிரதான அலுவலர், அவ்வாள் கழிக்கவேண்டுமென்ற தேவைப்படுத்தப் பட்டுள்ள வரி முழுவதற்கும் நேரடியாகப் பொறுப்பாதல் வேண்டுமென்பதுடன், அத்தகைய வரி, விடயத்திற்கேற்ப, அந்தத் தனியாளிடமிருந்து, செயலாளிடமிருந்து, முகாமையாளிடமிருந்து அல்லது வேறு பிரதான அலுவலரிடமிருந்து இச்சட்டத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட எல்லா வழிவகைகளாலும் அறவிடப்படலாம்.

(5) இப்பிரிவின் நோக்கங்களுக்காக “தவணைதவறியவர்” என்னும் சொல் வரைப்படு, தவணைதவறிய ஆளோருவரின் முகவரையும் உள்ளடக்குவதாகக் கருதப்படல் வேண்டும் என்பதுடன், இப்பிரிவின் ஏற்பாடுகள், எவ்ரேனும் ஆளால், அவர் உயிருடனிருந்தால், கொடுப்படற்பாலதாகக்கூடிய வரி செலுத்தப்படாதிருக்கும் ஏதேனும் விடயத்திற்கும் ஏற்படுடையனவாதலும் வேண்டும்; அத்துடன் அத்தகைய ஏதேனும் விடயத்தில், இவ்வேற்பாடுகளை ஏற்படுடையனவாக்கும் நோக்கத்துக்காக, (1) ஆம் உட்பிரிவில் “தவணைதவறியவர்” என்னுஞ் சொல்லமைப்பு—

- (அ) இறந்த ஆளோருவரது மரணசாதன நிறைவேற்றுநர் அல்லது மரணச் சொத்து நிருவாகி; அல்லது
 - (ஆ) இறந்த ஆளோருவரின் ஆதனத்தை உடைமையில் எடுக்கும் அல்லது அவ்வாதனத்தில் இடையீடுசெய்யும் எவ்ரேனும் ஆள்; அல்லது
 - (இ) இறந்த ஆளோருவரது மரணச்சொத்துத் தொடர்பாக, மரணசாதன அதிகாரப்பத்திரம் வழங்குவதற்காக அல்லது மரணச்சொத்து நிருவாகத் தத்துவப்பத்திரம் வழங்குவதற்காக அல்லது மீன் இவச்சினையிடுவதற்காக ஒரு மாவட்ட நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்துள்ள அல்லது விண்ணப்பிக்க உரித்துடைய எவ்ரேனும் ஆள்,
- எனப் பொருளாகும்.

36. (1) எவ்ரேனும், ஆள், அவர்மீது வரிமதிப்பிடப்பட்டதான் மொத்த விற்பனை வரவு வரியைச் செலுத்தாது இலங்கையை விட்டுச் செல்ல இருக்கிறார் என அல்லது செல்லக்கூடிய சாத்தியமுண்டென ஆணையாளர் தலைமையிதிபதி அபிப்பிராயப்படுமிடத்து, அவர், அத்தகையவரி, அத்தகைய ஆளின் பெயர் ஆகியன பற்றிய விபரங்களைக் கொண்ட சான்றிதழொன்றினை நீதிவான் ஒருவருக்கு வழங்கலாம்; அந்தநீதிவான், அந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டதன் பேரில், அத்தகைய ஆள் வரியினைச் செலுத்தாது, அல்லது ஆணையாளர் தலைமையிதிபதி திருப்தியடையும்வகையில் அதனைச் செலுத்துத்தற்கான பிணைப்பொறுப்பைக் கொடுக்காது இலங்கையை விட்டுச் செல்வதைத் தடுப்பதற்கவசியமாகக்கூடியவாருன அத்தகைய வழிவகைகளை மேற்கொள்ளுமாறு பொலிசுப் பரிசோதகர் தலைமையதிபதிக்குப் பணிப்பொன்றை வழங்குதல் வேண்டும்.

(2) நீதிவானுக்கு ஆணையாளர் தலைமையிதிபதி தமது சான்றிதழை வழங்குகின்ற நேரத்தில், ஆணையாளர் தலைமையிதியானவர். நேரடியான சேர்ப்பித் தல் மூலமாக, அல்லது அஞ்சலில் அனுப்பப்படும் பதிவுக் கடிதம் மூலமாக அல்லது தந்தி மூலமாக, அது பற்றிய அறிவிப்பை அத்தகைய ஆளுக்கு வழங்குதல் வேண்டும்: ஆனால், அத்தகைய ஆளினால் அத்தகைய ஏதேனும் அறிவிப்பு பெற்றுக்கொள்ளப்படாமையானது, இப்பிரிவின் கீழான நடவடிக்கைகளைச் செல்லுபடி யற்றதாகாது.

(3) வரிசெலுத்தப்பட்டுள்ளதென அல்லது வரியைச் செலுத்துவதற்குப் பினைப்பொறுப்புக் கொடுக்கப்பட்டுள்ளதெனக் கூறுவதும், ஆணையாளரினால் அல்லது பிரதி ஆணையாளரினால் கையொப்பமிடப்பட்டதுமான சான்றிதழொன்றினக் காண்பித்தலானது அல்லது பொலிஸ் நிலையம் ஒன்றுக்கு பொறுப்பாக வள்ள ஒரு பொலிஸ் அலுவலருக்கு வரியைச் செலுத்தலானது, அத்தகைய ஆள் இலங்கையை விட்டுவெளியேற அனுமதிக்கப்படுதற்குப் போதுமான அதிகாரமாதல் வேண்டும்.

(4) எப்பொலிஸ் அலுவலருக்கு ஏதேனும் வரித்தொகை செலுத்தப்பட்டதோ அப்பொலிஸ் அலுவலர் அத்தொகையை உடனடியாக ஆணையாளர் தலைமையித்துக்கூடிச் செலுத்தல் வேண்டும்,

37. இச்சட்டத்தின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறவீட்டு வழி முறை களுள் ஏதேனுமொன்றின் பிரயோகம், எவரேனும் ஆளிடமிருந்து இச்சட்டத்தின்கீழ், வருமதியாயிருக்கும் மொத்த விற்பனை வரவு வரியின் முழுத்தொகையின் தும் கொடுப்பனவைப் பெறத் தவறியுள்ளதென அல்லது தவறக்கூடிய சாத்தியம் கொண்டுள்ளதென ஆணையாளர் தலைமையித்துயானவர் அபிப்பிராயப்படுமிடத்து, 34 ஆம் பிரிவின்கீழ், நிதிவான் ஒருவரினால் கட்டளையொன்று ஆக்கப் பட்டுப் பயனுறுத்தப்பட்டுள்ளதென்பது எவ்வாறிருப்பினும் இச்சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேறு எவையேனும் அறவீட்டு வழிமுறைகளால் செலுத்தப்படாது எஞ்சியிருக்கும் ஏதேனும் பணத்தொகையை அறவிட முற்படுதல் ஆணையாளர் தலைமையித்துக்கூடிச் சட்டமுறையானதாதல் வேண்டும்.

38. ஆணையாளர் தலைமையித்துயானவர், எவரேனும் ஆளுக்கு எழுத்தில் வழங்கப்பட்ட அறிவித்துவின் மூலம் அத்தகைய அறிவித்துவில் குறித்துரைக்கப்பட்ட காலத்துக்குள்ளாக, அத்தகைய ஆளிடமிருந்து அல்லது வேறு எவரேனும் ஆளிடமிருந்து வருமதியாகவுள்ள ஏதேனும் மொத்த விற்பனை வரவுவரியை அறிவிடும்நோக்கத்துக்கென ஆணையாளர் தலைமையித்துக்கூடுத் தேவைப் படக்கூடியதான் ஏதேனும் தகவலீக் கொடுத்துதவுமாறு அவ்வாளைத் தேவைப்படுத்தலாம்.

39. (1) ஆணையாளர் தலைமையித்துயானவர் தமது கைப்பட எழுதுவதன் மூலம், இவ்வத்தியாயத்தினால் ஆணையாளர் தலைமையித்துக்கூடு அளிக்கப்பட்ட அல்லது அவருக்குக் குறித்தொதுக்கப்பட்ட தத்துவங்களுள் அல்லது பணிகளுள் எவற்றையும் எவரேனும் வரிமதிப்பீட்டாளருக்குக் கையளிக்கலாம்,

(2) ஓராம் உட்பிரிவின்கீழ், எந்த வரிமதிப்பீட்டாளருக்கு ஏதேனும் தத்துவம் அல்லது பணி கையளிக்கப்படுகின்றதோ அந்த வரிமதிப்பீட்டாளர் ஒவ்வொரு வரும், ஆணையாளர் தலைமையித்துயின் பொதுவான அல்லது சிறப்பான பணிப்புகளுக்கு அமைவாக அந்தத் தத்துவத்தைப் பிரயோகித்தல் அல்லது பணியை நிறைவேற்றுதல் வேண்டும்;

அத்தியாயம் XIII நானுவிதமானவை

40. (1) இச்சட்டத்தின்கீழ், ஆணையாளர் தலைமையித்துயினால், பிரதி ஆணையாளர் ஒருவரினால் அல்லது வரிமதிப்பீட்டாளர் ஒருவரினால் கொடுக்கப்படவேண்டிய ஒவ்வொர் அறிவித்தலும், விடயத்திற்கேற்ப, ஆணையாளர் தலைமையித்துயின், அல்லது பிரதி ஆணையாளரின் அல்லது வரிமதிப்பீட்டாளரின் பெயரைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதுடன், அத்தகைய ஒவ்வொர் அறிவித்தலும், ஆணையாளர் தலைமையித்துயின், பிரதி ஆணையாளரின் அல்லது வரிமதிப்பீட்டாளரின் பெயர் அதன்மேல் முறைப்படி அச்சிடப்பட்டிருந்தால் அல்லது கையொப்பமிடப்பட்டிருந்தால் செல்லுபடியாதலும் வேண்டும்,

(2) இச்சட்டத்தின் பயனைக்கொண்டு வழங்கப்பட்ட ஓவ்வோர் அறிவித்தலை யும், ஆள் ஒருவரிடம் நேரடியாகவோ அல்லது அவர் கடைசியாக வதிந்ததாக அறி யப்பட்டதான் இடத்தில் அல்லது அவர் தொழிலைக் கொண்டுநடாத்துகின்ற இடத்தில் அல்லது அறிவித்தல் தொடர்புறுத்துவதான் காலப்பகுதியின்போது, அவர் தொழிலைக் கொண்டுநடாத்திய ஏதேனும் இடத்தில் ஒப்படைப்பதன் மூலம் அல்லது அத்தகைய இடத்திற்கு அஞ்சலில் அனுப்புவதன்மூலம் சேர்ப்பிக்கலாம்:

ஆயின், 13 ஆம் பிரிவின்கீழான அல்லது 14 ஆம் பிரிவின்கீழான வரிமதிப்பீட்டு அறிவித்தல், நேரடியாகவோ அல்லது முன்னர் சொல்லப்பட்டவாறுன் அத்தகைய ஏதேனும் இடத்திற்கு அஞ்சலில் பதிவுக்கடிதம் மூலம் அனுப்பப்படுவதன் மூலமோ சேர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

(3) அஞ்சலில் அனுப்பப்பட்ட அறிவித்தல் எதுவும், அஞ்சலின் சாதாரண மான போக்கில் அது பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கக்கூடியதான் நாளில் சேர்ப்பிக் கப்பட்டிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(4) அஞ்சலமூலம் சேர்ப்பிக்கப்பட்டமையை எண்பிப்பதில், அறிவித்தலைக் கொண்டிருப்பதான் கடிதம் முறைப்படி முகவரியிடப்பட்டதென்பதனையும் அஞ்சலில் இடப்பட்டதென்பதனையும் எண்பித்தல் வேண்டும்.

(5) இச்சட்டத்தின் நோக்கங்களுக்காகக் கொடுக்கப்பட்ட ஏதேனும் அறிவித்தலில் அச்சிடப்பட்டதும் அல்லது கையொப்பமிடப்பட்டதும் அல்லது வழங்கப்பட்ட ஏதேனும் சான்றிதழின்மேல் கையொப்பமிடப்பட்டதும், அதனைக் கொடுப்பதற்கு அல்லது வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற ஆளின் பெயர் எனக் கொள்ளப்படுவதுமான பெயர் ஓவ்வொன்றும் நீதிநெறிக்கவனத்துக்குட்படுத்தப்படுதல் வேண்டும்.

41. (1) இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க இருப்பதாகக் கொள்ளப்படுவதான் அறிவித்தல், வரிமதிப்பீடு, சான்றிதழ் அல்லது வேறு வழக்கு நடவடிக்கை எதுவும் இச்சட்டத்தின் முன்னத்துக்கும் கருத்துக்கும் இயையவும் அல்லது அதற்கிணங்கவும் பொருளிலும் பயனிலும் இருப்பதாயின், அத்துடன் வரிமதிப்பீடு செய்யப்பட்ட ஆள், அல்லது வரிமதிப்பீடு செய்யப்பட முன்னப்பட்ட ஆள் அல்லது அதனால் பாதிக்கப்பட்ட ஆள், பொதுவான முன்னத்துக்கும் விளக் கத்துக்கும் இணங்க, அதில்பெயர் குறிப்பிடப்பட்டிருப்பின், படிவமுறையில் குறைபாடுள்ளதென்பதற்காகப் பயன்றுக்கப்படுதல் அல்லது வறிதாகவோ, வறிதான தாக்கப்படற் பாலதாகவோ கருதப்படுதல் ஆகாது அல்லது அதன்கண் உள்ள பிழை, குறைபாடு அல்லது விட்டு விடுகை காரணமாகப் பாதிக்கப்படுதல் ஆகாது.

(2) ஓராம் உட்பிரிவின் பொதுத்தன்மைக்குப் பங்கமின்றி, அத்தகைய வரிமதிப்பீடு பற்றிய அறிவித்தலானது வரி இறுக்கப்பட முன்னப்பட்டுள்ளவரான ஆளிடம் முறையாகச் சேர்ப்பிக்கப்பட்டதாயும், பொருளிலும் பயனிலும் இவ்வுட்பிரிவின் (அ) எனும் பந்தியில் குறிப்பிடப்பட்ட விவரங்களை உள்ளடக்கியதாயும் இருப்பின்—

(அ) வரி இறுக்கப்படற்பாலரான ஆளின் பெயர் அல்லது சொந்தப்பெயர் தொடர்பில் மொத்த விற்பனை வரவுத் தொகை தொடர்பில் அல்லது இறுக்கப்பட்ட மொத்த விற்பனை வரவு வரித்தொகை தொடர்பில் அதன் கண் உள்ள பிழை ஒன்றன் காரணத்தால், அல்லது

(ஆ) வரிமதிப்பீட்டிற்கும் அதுபற்றிய அறிவித்தலுக்கும் இடையேயுள்ள ஏதேனும் வேறுபாட்டின் காரணத்தால்.

வரிமதிப்பீடு எதுவும் பாதிக்கப்படுதலோ அல்லது கேள்விக்குட்படுத்தப்படுதலோ ஆகாது.

42. (1) ஆணையாளர் தலைமையதிபதியினால் அதற்கெனச் சிறப்பாக அதிகாரமளிக்கப்பட்டவரான உண்ணேட்டரசிறைத் திணைக்களத்தின் அலுவலர் எவரும், சமாதான அலுவலர் ஓருவர் உடனிருக்க, பின்வரும் செயல்கள் எல்லா வற்றையும் அல்லது அவற்றுள் எவற்றையும் செய்யலாம் :—

- (அ) அவரது அபிப்பிராயப்படி, இச்சட்டத்தின்கீழான வழக்கு நடவடிக்கை கள் எவற்றிற்கும் பயன்படும் அல்லது இயைபானவையாகும் எவையேனும் கணக்குப் புத்தகங்கள், இடாப்புகள், பதிவேடுகள் அல்லது வேறு ஆவணங்கள் எந்தக் கட்டிடத்தில் அல்லது இடத்தில் காணப்படக்கூடுமென நம்புவதற்கு அவருக்குக் காரணமுண்டோ அந்தக் கட்டிடத்தினுள் அல்லது இடத்தினுள் சென்று, அதில் தேடுதல் செய்யலாம் என்பதுடன், அவ்வாறு காணப்படுன் அவற்றைப் பரிசோதனையும் செய்யலாம் ;
- (ஆ) அத்தகைய கணக்குப் புத்தகங்களை, இடாப்புகளை, பதிவேடுகளை அல்லது வேறு ஆவணங்களைக் கைப்பற்றலாம், அல்லது அவற்றின்மீது அடையாளங்காட்டும் குறிகளை இடவாம் அல்லது அவற்றிலிருந்து பொழிப்புக்களையோ அல்லது பிரதிகளையோ எடுக்கலாம்;
- (இ) அவரது அபிப்பிராயப்படி இச்சட்டத்தின் கீழான எவையேனும் வழக்கு நடவடிக்கைகளுக்குப் பயன்படுவதும் அல்லது இயைபானதும் இப்பிரிவின் கீழான ஏதேனும் தேடுதலின்போது கண்டெடுக்கப்பட்டதுமான வேறேதேனும் பொருள்பற்றிக் குறிப்பெடுக்கலாம் அல்லது பொருட்பட்டியல் தயாரிக்கலாம்; அத்துடன் தேடுதல்பற்றிய 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவைச் சட்டத்தின் ஏற்பாடுகள் இப்பிரிவின் கீழான தேடுதல்களுக்கு அத்துணை அளவுக்கு ஏற்புடையனவாதல் வேண்டும்.

இவ்வுட்பிரிவில் “சமாதான அலுவலர்” என்பது 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல், நடவடிக்கை முறைச் சட்டக்கோவைச் சட்டத்திலுள்ள அதே பொருளைக் கொண்டிருக்கும்.

(2) ஓராம் உட்பிரிவின் கீழான எவையேனும் தத்துவங்களைப் பிரயோகிப்பதற்கு அலுவலர் எவருக்கும் அதிகாரமளிக்கு முன்னர், அவ்வாலுவலரினால் இந்தத் தத்துவங்கள் பிரயோகிக்கப்படுதலே அவசியமாக்கும் குழ் நிலைகளை ஆணையாளர் தலைமையதிபதி பதிதல் வேண்டும்.

(3) ஓராம் உட்பிரிவின்கீழ் ஆணையாளர் தலைமையதிபதியினால் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் எவரும், எவரேனும் ஆளிடமிருந்து, ஏதேனும் கணக்குப் புத்தகத்தை, இடாப்பை, பதிவேட்டை அல்லது வேறு ஆவணத்தைக் கைப்பற்றி மிடத்து, அத்தகைய அலுவலர், தம்மால் கைப்பற்றப்பட்ட புத்தகத்தை, இடாப்பை, பதிவேட்டை அல்லது வேறு ஆவணத்தைக் குறித்துரைக்கும்குறிப்பறிக் கையொன்றை அவ்வாறுக்கு வழங்குதல் வேண்டும்.

(4) ஓராம் உட்பிரிவின்கீழ் எவரேனும் அலுவரால் கைப்பற்றப்பட்டதேனும் கணக்குப் புத்தகம், இடாப்பு, பதிவேடு அல்லது வேறு ஆவணம், அத்தகைய புத்தகத்தின், இடாப்பின், பதிவேட்டின் அல்லது வேறு ஆவணத்தின் நுணித்தாய்வுக்கு அல்லது அத்தகைய புத்தகம், இடாப்பு பதிவேடு அல்லது வேறு ஆவணம் எந்த ஆளுக்குரியதோ அந்த ஆளுக்கெதிராகச் சட்ட நடவடிக்கைகள் தொடுப்பதற்கு அவசியமாகக்கூடியவாறுன காலம்வரை அத்தகைய அலுவலரின் உடைமையில் வைத்திருக்கப்படலாம்.

43. (1) ஆணையாளர் தலைமையதிபதி அல்லது ஆணையாளர் தலைமையதிபதி யினால் அதற்கென எழுத்தில் சிறப்பாக அதிகாரமளிக்கப்பட்ட உண்ணூட்டரசிறைத் தினைக்களத்தின் வேறு எவ்ரேனும் அலுவலர், பின்வரும் செயல்கள் எல்லா வற்றையும் அல்லது அவற்றுள் எவற்றையும் செய்யலாம்:-

- (அ) இச்சட்டத்தின் ஏற்பாடுகள் இணங்கியொழுகப்படுகின்றனவா என்ப தனை நிச்சயிக்கும் நோக்கத்துக்கென, எவ்ரேனும் ஆளினால் ஏதேனும் தொழில் கொண்டு நடாத்தப்படும் ஏதேனும் இடத்தினுள் அல்லது கட்டிடத்தினுள்ளென்று சோதனையிடலாம்;
- (ஆ) ஏதேனும் கணக்குப் புத்தகம், இடாப்பு, பதிவேடு அல்லது வேறு ஏதேனும் ஆவணம் காணப்படக்கூடிய ஏதேனும் கொள்கலனைத் திறந்து பரிசோதனை செய்யலாம் என்பதுடன், அதன்கண் காணப்பட்ட பொருள்களுள் எவற்றினதும் பொருட்பட்டியலான்றைத் தயாரிக்கலாம்;
- (இ) அத்தகைய இடத்தில் அல்லது கட்டிடத்தில் காணப்பட்ட ஏதேனும் கணக்குப் புத்தகத்தை, இடாப்பை, பதிவேட்டை அல்லது வேறு ஆவணத்தைப் பரிசோதனை செய்யலாம் என்பதுடன், அவற்றின் பிரதி களையும் எடுக்கலாம் அல்லது அவற்றிலிருந்து பொழிப்புக்களையும் எடுக்கலாம்;
- (ஈ) ஏதேனும் கணக்குப் புத்தகத்தை, இடாப்பை, பதிவேட்டை அல்லது வேறு ஆவணத்தை உடைமையிலெடுக்கலாம் அல்லது அதன்மீது அடையாளங்காட்டும் குறிகளை இடலாம்;
- (உ) அத்தகைய இடத்தில் அல்லது கட்டிடத்தில் காணப்பட்ட காசை எண்ணி, உடனடியாக அதனைப் பதிந்துகொள்ளலாம்;
- (ஹ) அவர் அத்தகைய இடத்தில் அல்லது கட்டிடத்தில் காணும் ஆளைவரையும், இச்சட்டத்தின் கீழான கருமங்கள் தொடர்பில் அவரது தத்துவத்திலுள்ளவாறுன் அத்தகைய தகவலைக் கொடுக்குமாறு தேவைப்படுத்தலாம்;
- (எ) இச்சட்டத்தின் கீழான கருமங்கள் தொடர்பில், தக்கதெனத் தாம் எண்ணுகின்றவாறுக, அத்தகைய இடத்தில் அல்லது கட்டிடத்தில் அவர் காணும் ஒவ்வொராளையும் தனியாகவேனுஞ்சரி வேறொரேனும் ஆளின் முன்னிலையிலாயினுஞ்சரி விசாரணை செய்யலாம்.
- (ஒ) ஓராம் உட்பிரிவின்கீழ் ஆணையாளர் தலைமையதிபதியினால் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் ஒருவர், எவ்ரேனும் ஆளிடமிருந்து ஏதேனும் கணக்குப் புத்தகத்தை, இடாப்பை, பதிவேட்டை அல்லது வேறு ஆவணத்தைத் தமது உடைமையில் எடுக்குமிடத்து, அத்தகைய அலுவலர், தமது உடைமையில் எடுத்துள்ள புத்தகத்தை, இடாப்பை, பதிவேட்டை அல்லது ஆவணத்தைக் குறித்துரைக்கும் குறிப்பறிக்கையொன்றை அவ்வாறுக்கு வழங்குதல் வேண்டும்.

(3) ஓராம் உட்பிரின் கீழ் எவரேனும் அலுவலரால் கைப்பற்றப்பட்ட ஏதேனும் கணக்குப் புத்தகம், இடாப்பு, பதிவேடு அல்லது வேறு ஆவணம், அத்தகைய புத்தகத்தின், இடாப்பின், பதிவேட்டின் அல்லது வேறு ஆவணத்தின் நுணித் தாய்வுக்கு அல்லது அத்தகைய புத்தகம், இடாப்பு, பதிவேடு அல்லது வேறு ஆவணம் எந்த ஆளுக்குரியதோ அந்த ஆளுக்கெதிராக, சட்ட நடவடிக்கைகள் தொடுப்பதற்கு அவசியமாகக்கூடியவாருன காலம்வரை அத்தகைய அலுவலரின் உடைமையில் வைத்திருக்கப்படலாம்.

44. உற்பத்தியாளர் ஒருவரைத் தவிர, மொத்த விற்பனை வரவு வரி இறுக்கப்படற்பாலரான ஒவ்வோரானும், தமது தொழிலைக் கொண்டுநடாத்துவதில் தம்மால் செய்துகொள்ளப்படும் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும் பின்வருவனவற்றைத் தருகின்ற உறுதிச்சீட்டொன்றைத் தயாரித்தல் அல்லது தயாரிப்பித்தல் வேண்டும் :—

- (அ) அத்தகைய கொடுக்கல் வாங்கல் செய்து கொள்ளப்பட்டதேதி;
- (ஆ) அத்தகைய கொடுக்கல் வாங்கலின் தன்மை;
- (இ) அத்தகைய கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பெறப்பட்ட அல்லது பெறப்படற்பாலதான பணத்தொகை; அத்துடன்
- (ஈ) அத்தகைய கொடுக்கல் வாங்கல் எந்த ஆளுடன் செய்து கொள்ளப்பட்டதோ அந்த ஆளின் பெயரும் முகவரியும்.

அத்தகைய உறுதிச்சீட்டின் மூலப்பிரிதி, அத்தகைய கொடுக்கல் வாங்கல் செய்துகொள்ளப்பட்ட ஆளுக்கு வழங்கப்படுதல்வேண்டும் என்பதுடன், அத்தகைய உறுதிச்சீட்டின் பிரதி, அத்தகைய உறுதிச்சீட்டு எந்த ஆளினால் அல்லது எந்த ஆளின் சார்பில் தயாரிக்கப்பட்டதோ அந்த ஆளினால், எந்தக் காலாண்டில் அத்தகைய உறுதிச்சீட்டு தயாரிக்கப்பட்டதோ அந்தக் காலாண்டு முடிவடைந்த பின்னர் ஐந்தாண்டுகளைக் கொண்டவெரரு காலப்பகுதிக்கு வைத்திருக்கப்பட்டு, பேணிக்காக்கப்படுதலும் வேண்டும்.

இப்பிரிவில் எது எவ்வாறிருப்பினும், ஆணையாளர் தலைமையதிபதியானவர், வெவ்வேறு தொழில்களில் கொடுக்கல் வாங்கல்கள் பதிவு செய்யப்படக்கூடியதான விதத்தையும் முறையையும் விதித்துரைக்கலாம்.

45. (1) மொத்த விற்பனை வரவு வரி இறுக்கப்படற்பாலரான ஒவ்வோரானும், தமது தொழிலைக் கொண்டு நடாத்துவதில் தம்மால் செய்து கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில், ஒவ்வொரு காலாண்டு தொடர்பிலும் கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய இடாப்பொன்றை வைத்திருத்தலும் பேணிவருதலும் வேண்டும்.

(2) ஏதேனும் காலாண்டு தொடர்பில் எவரேனும் ஆளினால் வைத்திருக்கப்படும் கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய இடாப்பு, அக்காலாண்டு முடிவடைந்த பின்னர் ஐந்தாண்டுகளைக் கொண்டவெரரு காலப்பகுதிக்கு அவரால் வைத்திருக்கப்பட்டுப் பேணிக்காக்கப்படுதல் வேண்டும்.

அத்தியாயம் XIV
உற்பத்தியாளர்களைப் பதிவுசெய்தல்

46. (1) மொத்த விற்பனை வரவு வரி இறுக்கப்படுத்தற்கு ஆளாகவுள்ள உற்பத்தியாளர் ஓவ்வொருவரும், தம்மை ஆணையாளர் தலைமையதிபதியுடன் பதிவு செய்துகொள்ளல் வேண்டும். உண்ணோட்டரசிறை ஆணையாளர் தலைமையதிபதி யானவர், உற்பத்தியாளருக்குப் பதிவிலக்கம் ஒன்றைக் குறித்தொழுக்குதல் வேண்டும்.

ஆயின், எவ்வாறுயினும், இலங்கைக்கு வெளியே உற்பத்தி செய்யப்பட்ட ஏதே னும் பொருளை, தொழிலொன்றை நடாத்தும் போதல்லாது இலங்கைக்குள் கொண்டு வரும் ஆளாருவரின் விடயத்தில், அத்தகைய பதிவெதுவும் அவசியமாதலாகாது.

(2) இதன் பின்னர் இந்த அத்தியாயத்தில் “பதிவு செய்யப்பட்ட உற்பத்தி யாளர்” எனக் குறிப்பீடு செய்யப்படுபவரும் (1) ஆம் உட்பிரிவின்கீழ், பதிவு செய்யப்பட்டவருமான உற்பத்தியாளர் ஓவ்வொருவரும், அவரது எந்தத் தொழில் தொடர்பாக அத்தகைய வரி செலுத்தப்படற்பாலதாகின்றதோ அந்தத் தொழிலைக் கொண்டுநடாத்துகிறோம், அவரால் செய்துகொள்ளப்படும் ஓவ்வொரு கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும், பின்வருவனவற்றைத் தருகின்ற உறுதிச்சீட்டொன்றைத் தயாரித்தல் அல்லது தயாரிப்பித்தல் வேண்டும் :—

(அ) அவரது பெயர், அஞ்சல் முகவரி, அத்துடன் அவரது பதிவிலக்கம்;

(ஆ) கொள்வனவுக்காரரின் பெயர், அஞ்சல் முகவரி அத்துடன் பதிவிலக்கம் எதுவுமிருப்பின் அது;

(இ) ஓவ்வொரு கொடுக்கல் வாங்கலும் செய்து கொள்ளப்பட்டதேதி;

(ஈ) கொடுக்கல் வாங்கலின் தன்மை ;

(உ) மழங்கப்பட்ட பண்டங்களின் தொகையும் மொத்த விற்பனை வரவு வரி இறுக்கப்படுத்தற்கு முன்னர் ஓவ்வொரு கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும் கிடைக்கப்பெற்ற அல்லது கிடைக்கப்பெறற்பாலதான பணத் தொகையும்; அத்துடன்

(ஊ) அத்தகைய ஓவ்வொரு கொடுக்கல் வாங்கலுக்கும் ஏற்றிக் கூறப்படற்பாலதான மொத்த விற்பனை வரவு வரி.

அத்தகைய உறுதிச்சீட்டின் மூலப்பிரதி, எந்த ஆளுடன் அத்தகைய கொடுக்கல் வாங்கல் செய்து கொள்ளப்பட்டதோ அந்த ஆளுக்கு மழங்கப்படுதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய உறுதிச்சீட்டின் பிரதி. அத்தகைய உறுதிச்சீட்டு எந்த ஆளினால் அல்லது எந்த ஆளின் சார்பில் தயாரிக்கப்பட்டதோ, அந்த ஆளினால் அத்தகைய உறுதிச்சீட்டு தயாரிக்கப்பட்ட காலாண்டு முடிவடைந்த பின்னர் ஜெந்து ஆண்டுகளைக்கொண்டவொரு காலப்பகுதிக்கு வைத்திருக்கப்பட்டுப் பேணிக்காக்கப்படுதலும் வேண்டும்.

47. பதிவுசெய்யப்பட்ட உற்பத்தியாளர் ஒருவர், இன்னொரு பதிவுசெய்யப்பட்ட உற்பத்தியாளருக்கு ஏதேனும் காலாண்டின் பொழுது, முதற் கூறப்பட்ட பதிவு செய்யப்பட்ட உற்பத்தியாளரால் மொத்த விற்பனை வரவு வரிக்கு உட்பட்டவையான பொருள்களைத் தயாரிக்கும் அவரது தொழிலில் பயன்படுத்தப்படும்

பொருள்களின்மீது மொத்த விற்பனை வரவுவரியை உள்ளடக்கும் ஏதேனும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏதேனும் பணத்தொகையைச் செலுத்தியிருக்குமிடத்து, அவ்விதம் உள்ளடக்கப்பட்ட மொத்த விற்பனை வரவு வரி முதற்கூறப்பட்ட பதிவுசெய்யப்பட்ட உற்பத்தியாளரால் அந்தக் காலாண்டிற்கெனச் செலுத்தப்படற்பாலதான் மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து கழிக்கப்படல் வேண்டும்:

ஆயின்—

(அ) அத்தொழில் பயன்படுத்தப்படும் ஏதேனும் பொறித்தொகுதி, எந்திரத் தொகுதி, இணைப்புகள், கட்டிடங்கள், வாகனங்கள் அல்லது வேறு மூலதனச் சொத்துக்கள் தொடர்பிலான வரிக்குக் கழிப்பனவு எதுவும் செய்யப்படுதல் ஆகாது:

(ஆ) நான்காம் பிரிவின்கீழ் மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து விலக்களிக் கப்பட்ட ஏதேனும் தொழிலில் அல்லது விலக்களிக்கப்பட்ட பொருள் களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருள்கள் தொடர்பில் மொத்த விற்பனை வரவு வரிக்குக் கழிப்பனவு எதுவும் செய்யப்படுதல் ஆகாது;

(இ) அவரால் எந்த உற்பத்தியாளரிடமிருந்து அத்தகைய பொருள்கள் கொள்வனவு செய்யப்பட்டனவோ அந்த உற்பத்தியாளரிடமிருந்து அவர், 46 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் தேவைப்படுத்தப்பட்டவாறு, உறுதிச் சீட்டொன்றைப் பெற்றுக்கொண்டாலன்றி, கழிப்பனவு எதுவும் செய்யப்படுதல் ஆகாது;

(ஈ) பதிவுசெய்யப்பட்ட உற்பத்தியாளர் ஒருவராகப் பதிவுசெய்யப்பட்ட தேதிக்கு முன்னர் செலுத்தப்பட்ட ஏதேனும் பணத்தொகையில் உள்ளடக்கப்பட்ட ஏதேனும் மொத்த விற்பனை வரவு வரியானது, அத்தகைய உற்பத்தியாளர் எந்தக் காலாண்டில் மொத்த விற்பனை வரவுவரி இறுக்கப் படற்பாலராகின்றாரோ, அந்தக் காலாண்டிற் காகச் செலுத்தப்படற்பாலதாகும் வரியிலிருந்து செய்யப்படவேண்டிய கழிப்பனவு ஒன்றுக் அனுமதிக்கப்படுதல் வேண்டும்;

(உ) அக்காலாண்டிற்கெனச் செலுத்தப்படற்பாலதாகும் வரிக்கு மிகையாக வுள்ள அத்தகைய கழிப்பனவின் மேன்மிகையெதுவும் மீளிக்கப்படுதலாகாது; ஆனால், அடுத்துவரும் காலாண்டிற்காகச் செலுத்தப்படற்பாலதாகும் வரியிலிருந்தும் அவ்வாரூகவும் அது கழிக்கப்படுதல் வேண்டும்.

48. பதிவுசெய்யப்பட்ட உற்பத்தியாளரொருவர், 12 ஆம் பிரிவின்கீழ் பிரதான சுங்கச் சேகரிப்பாளருக்கு மொத்த விற்பனை வரவு வரியைச் செலுத்தி யுள்ளவிடத்து, அவர் அந்தக் காலாண்டிற்கென அவரால் ஆணையாளர் தலைமை யதிபதிக்குச் செலுத்தப்படற்பாலதான் மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து செலுத்தப்பட்ட தொகையில் கழிப்பனவொன்றிற்கு, அக்கொடுப்பனவு தொடர்பில், அவருக்கு வழங்கப்பட்ட ஒரு பற்றஞ்சீட்டைச் சமர்ப்பிப்பதன்மீது உரித்து டையவராதல் வேண்டும் என்பதுடன், அக்காலாண்டிற்கென செலுத்தப்படற்பாலதான் வரியின்மீது அத்தகைய கழிப்பனவின் மேன்மிகை எதுவும் மீளிக்கப்படுதலும் ஆகாது; ஆனால், அடுத்துவரும் காலாண்டிற்கெனச் செலுத்தப்படற்பாலதான் வரியிலிருந்தும் அவ்வாரூகவும் அது கழிக்கப்படுதல் வேண்டும்.

49. (1) ஒரு காலாண்டு முடிவடைந்தபின்னர் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக முறையாகச் செய்யப்பட்ட எழுத்திலான் கோரிக்கை மூலம், எவ்ரேனும் ஆள் அக்காலாண்டிற்கென அவரிடமிருந்து முறைப்படி இறுக்கப்படற்பாலதான் தொகை யிலும் பார்க்கக் கூடுதலாக மொத்த விற்பனை வரவு வரியைச் செலுத்தியுள்ளா ரென ஆணையாளர் தலைமையதிபதி திருப்திப்படுமாறு எண்பிக்கப்படின், அத்தகைய ஆள், அவ்வாறு மிகையாகச் செலுத்திய தொகை மீளளிக்கப்படுதற்கு உரித்துடையவராதல் வேண்டும்:

ஆயின், இப்பிரிவிலுள்ளது எதுவும், மேன்முறையீடு செய்வதற்கான கால வரையறையை நீடிப்பதற்கு அல்லது குறைப்பதற்கு அல்லது வேறுவகையில் செல்லுபடியற்ற ஏதேனும் ஆட்சேபனையை அல்லது மேன்முறையீட்டைச் செல் லுபடியானதாக்குவதற்கு அல்லது இறுதியானதும் முடிவானதுமாகியுள்ள ஏதேனும் வரிமதிப்பீட்டை அல்லது வேறு கருமத்தை மீளாய்வதை அதிகாரமளிப்பதற்குத் தொழிற்படுதலாகாது.

ஆயின், மேலும், மேன்மிகையாகச் செலுத்தப்பட்ட அத்தகைய வரி, 47 ஆம் பிரிவின்கீழ் அல்லது 48 ஆம் பிரிவின்கீழ் கழிக்கப்பட்டிருப்பின், அல்லது வேறேர் ஆளிடமிருந்து அறவிடப்பட்ட ஏதேனும் தொகையில் சேர்க்கப்பட்டிருப்பின், அது மீளளிக்கப்படுதலாகாது.

(2) ஆளைவரும், 11 ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்படுவதும், அவர் செலுத்திய தொகை அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் ஏற்பாடு களுக்கிணங்கக் கணிக்கப்பட்டிருப்பின், அவர் செலுத்தியிருக்கவேண்டிய தொகை யிலும் பார்க்க மிகையானதாக உள்ளதுமான ஏதேனும் பணத்தொகையைச் செலுத்தியுள்ளாரென எழுத்திலான் கோரிக்கையின்மூலம் ஆணையாளர் தலைமையதிபதி திருப்திப்படுமாறு எண்பிக்கப்படுமிடத்து, மேலே சொல்லப்பட்ட (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்படும் பணத்தொகை எந்தக் காலாண்டில் செலுத்தப்பட்டதோ அந்தக் காலாண்டு முடிவடைந்ததிலிருந்து மூன்றுண்டுகளுக்குள்ளாக அத்தகைய கோரிக்கை செய்யப்படின், அத்தகைய ஆளுக்கு அவ்வாறு மிகையாகச் செலுத்தப்பட்ட தொகை மீளளிக்கப்படுவதற்கு அவர் உரித்துடையவராதல் வேண்டும்.

(3) ஆரூம் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய, ஏதேனும் பொருள், (இதன் கத்துப்பின்னர் “எற்றுமதியாளர்” எனக்குறிப்பீடு செய்யப்படும்) எவ்ரேனும் ஆளினால் இலங்கையிலிருந்து ஏற்றுமதிசெய்யப்படுத்துமிடத்தும், அத்துடன்—

(அ) அத்தகைய பொருள் இலங்கையில் தயாரிக்கப்பட்டது அல்லது உற்பத்தி செய்யப்பட்டது எனவும் அத்தகைய பொருளின் உற்பத்தியாளரிட மிருந்து அல்லது தயாரிப்பாளரிடமிருந்து ஏற்றுமதியாளரால் கொள்வனவு செய்யப்பட்டது எனவும்;

(ஆ) அத்தகைய பொருளின் கொள்வனைக்கு ஏற்றுமதியாளரால் செலுத்தப்பட்ட விலை, அந்த உற்பத்தியாளரின் அல்லது தயாரிப்பாளரின் தொழிலினது மொத்த விற்பனை வரவின் பாகமாக அமைகின்றது. எனவும் அத்துடன்

(இ) அந்த உற்பத்தியாளரால் அல்லது தயாரிப்பாளரால் அவரது தொழிலின் மொத்த விற்பனை வரவு தொடர்பில் மொத்த விற்பனை வரவு வரி உண்மையிலேயே செலுத்தப்பட்டுள்ளது எனவும்,

ஆணையாளர் தலைமையதிபதி திருப்திப்படுமிடத்தும், ஏற்றுமதியாளரால் அத்தகைய பொருளுக்காகச் செலுத்தப்பட்ட கொள்வனவு விலைக்கு ஏற்றிக்கூறப்படற்பாலதும், அந்தத் தொழிலின் மொத்த விற்பனை வரவு தொடர்பில் அப்பொருளின் உற்பத்தியாளரால் அல்லது தயாரிப்பாளரால் செலுத்தப்பட்டதுமான மொத்த விற்பனை வரவு வரியின் அத்தகைய தொகையானது, ஆணையாளர் தலைமையதிபதியால் ஏற்றுமதியாளருக்குச் செலுத்தப்படுதல் வேண்டும்.

(4) ஐந்தாம் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய, ஏற்றுமதியாளரே இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அல்லது தயாரிக்கப்படும் ஏதேனும் பொருளின் உற்பத்தியாளராக அல்லது தயாரிப்பாளராக இருக்கின்றவிடத்தும், அத்துடன் ஆணையாளர் தலைமையதிபதி—

(அ) அத்தகைய பொருள் அத்தகைய ஏற்றுமதியாளரால் உண்மையிலேயே இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டது அல்லது தயாரிக்கப்பட்டது.

(ஆ) அத்தகைய பொருளின் உற்பத்திக்கென அல்லது தயாரிப்புக்கென ஏற்றிக் கூறப்படற்பாலனவான அத்தகைய மூலப்பொருட்களின் கொள்வனவுக்கென அத்தகைய ஏற்றுமதியாளரால் செலுத்தப்பட்ட விலை, அத்தகைய மூலப்பொருட்கள் எந்த உற்பத்தியாளரிடம் அல்லது தயாரிப்பாளரிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டனவோ அந்த உற்பத்தியாளரால் அல்லது தயாரிப்பாளரால் செலுத்தப்பட்டது ; அத்துடன்

(இ) அத்தகைய மூலப்பொருட்களுக்கு ஏற்றிக் கூறப்படற்பாலதான, அந்த உற்பத்தியாளரின் அல்லது தயாரிப்பாளரின் தொழிலின் மொத்த விற்பனை வரவு தொடர்பில் மொத்த விற்பனை வரவு வரியின் அந்த உற்பத்தியாளராலேயே அல்லது தயாரிப்பாளராலேயே செலுத்தப்பட்டது.

எனத் திருப்திப்படுமிடத்தும், அத்தகைய பொருளின் உற்பத்தியில் அல்லது தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களுக்கு ஏற்றிக் கூறப்படற்பாலதான மொத்த விற்பனை வரவு வரியின் அத்தகைய தொகை, ஆணையாளர் தலைமையதிபதியால் அத்தகைய ஏற்றுமதியாளருக்குச் செலுத்தப்படுதல் வேண்டும்.

(5) மூன்றாம், (4) ஆம் உட்பிரிவுகளின் ஏற்பாடுகள், அவ்வுட் பிரிவுகளில் குறிப்பீடு செய்யப்படும் பொருளொன்று எந்தக் கொள்கலனில், பாத்திரத்தில் அல்லது சுற்றுறையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றதோ அந்த ஏதேனும் கொள்கலன், பாத்திரம் அல்லது சுற்றுறை தொடர்பாக, அந்த ஏற்பாடுகளில் “பொருள்”, பற்றிய எல்லாக் குறிப்பீடுகளும், விடயத்திற்கேற்றவாறு, அத்தகைய கொள்கலனுக்கான, பாத்திரத்துக்கான அல்லது சுற்றுறைக்கான குறிப்பீடுகள் என்றாற் போன்று ஏற்படுத்தையன்வாதல் வேண்டும்.

(6) ஏதேனும் பொருள் தொடர்பில், அல்லது அத்தகைய பொருள் எந்தக் கொள்கலனில், பாத்திரத்தில் அல்லது சுற்றுறையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றதோ அந்த ஏதேனும் கொள்கலன், பாத்திரம் அல்லது சுற்றுறை தொடர்பாக, அந்த ஏற்பாடுகளில் (3) ஆம் உட்பிரிவின்கீழான அல்லது (4) ஆம் உட்பிரிவின்கீழான கொடுப்பனவு எதுவும், அத்தகைய பொருள் ஏற்றுமதிசெய்யப்பட்ட பின்னர் மூன்றுமாதங்களுக்கு முந்தாமலும் ஒன்பது மாதங்களுக்குப் பிந்தாலும் அத்தகைய கொடுப்பனவுக்கு அத்தகைய பொருளின் ஏற்றுமதியாளரால் எழுத்தில் கோரிக்கையொன்று செய்யப்பட்டாலன்றி, ஆணையாளர் தலைமையதிபதியால் செலுத்தப்படுதல் ஆகாது.

அத்தியாயம் XV

கொடுப்பனவுகளிலிருந்து மொத்த விற்பனை வரவு வரியைக் கழித்தல்

50. (1) எவ்வொப்பந்தத்திற்கு ஆளோருவர் திறத்தவராக உள்ளாரோ அவ்வொப்பந்தத்தினைப் பின்பற்றி, அல்லது ஓர் ஒப்பந்தத்திற்குத் திறத்தவராக உள்ள வேறொருவரேனும் ஆளின் சார்பில், ஏதேனும் கொடுப்பனவைச் செய்கின்ற ஒவ்வோர் ஆளும், இச்சட்டம் நடைமுறைக்கு வருவதன் முன்னர் அத்தகைய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதாயினுஞ்சரி. அல்லாவிடினுஞ்சரி, கசெற்றில் வெளியிடப்படும் கட்டளைமூலம் அமைச்சரினால் விதித்துரைக்கப்படவேண்டிய வீதத்திலான அத்தகைய கொடுப்பனவின் நூற்றுவீதமாக இருக்கவேண்டிய மொத்த விற்பனை வரவு வரியை அத்தகைய கொடுப்பனவிலிருந்து கழித்துக் கொள்ளுதல் வேண்டும்; அத்துடன், அவ்வாறு கழிக்கப்பட்ட வரித்தொகை அத்தகைய ஆளிடமிருந்து குடியரசுக்குப் போமதியான கடனென்றால் வேண்டுமென்பதுடன், அது உடனடியாக அறவிடப்படற்பாலதாதல் வேண்டும் அல்லது இச்சட்டத்தின்கீழ் அவரால் கொடுப்பதற்பாலதான் மொத்த விற்பனை வரவு வரி ஏதேனும் இருப்பின், அதனுடன் சேர்த்து மேலதிகமாக வரிமதிப்பிடப்பட்டு அவ்வாளிடமிருந்து இருக்கவும்படலாம்:

ஆயின், அத்தகைய ஒப்பந்தம் புரியப்படுவதற்காகக் கொடுப்பதற்பாலதான மொத்தப் பிரதிபயன் ஜந்து இலட்சம் ரூபாவை விஞ்சாதவிடத்து அத்தகைய கழிப்பனவு எதுவும் செய்யப்படுதலாகாது.

(2) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கு இணங்க, மொத்த விற்பனை வரவு வரியைக் கழித்துக்கொள்ளும் எவ்வேனும் ஆள்—

(அ) எவ்வாளினது கொடுப்பனவிலிருந்து அக்கழிப்பனவு செய்யப்பட்டதோ அவ்வாளுக்கு—

- (i) அத்தகைய கொடுப்பனவின் மொத்தத்தொகை;
- (ii) அவ்வாறு கழிக்கப்பட்ட வரியின் வீதமும், தொகையும்; அத்துடன்
- (iii) உண்மையாகக் கொடுக்கப்பட்ட தேறிய தொகை, என்பவற்றைக் காட்டும் கூற்றெண்ணை வழங்குதல் வேண்டும்.

(ஆ) அத்தகைய கழிப்பனவைச் செய்ததிலிருந்து ஏழநாட்களுள் அவ்வாறு கழிக்கப்பட்ட பணத்தொகையை:—

- (i) எவ்வாளுக்குக் கொடுப்பனவு செய்யப்பட்டதோ அவ்வாளின் பெயரும் முகவரியும்;
- (ii) அத்தகைய கொடுப்பனவின் மொத்தத் தொகை;
- (iii) அவ்வாறு கழிக்கப்பட்ட வரியின் வீதமும், தொகையும்; அத்துடன்
- (iv) உண்மையாகக் கொடுக்கப்பட்ட தேறிய தொகை, என்பவற்றைக் காட்டும் கூற்றெண்றுடன் சேர்த்து ஆணையாளர் தலைமையைத் தடிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.

(3) ஆளோருவரது மொத்த விற்பனை வரவானது, எப்பனத்தொகையிலிருந்து (1) ஆம் உட்பிரிவுக்கிணங்க மொத்த விற்பனை வரவு வரி கழிக்கப்பட்டுள்ளதோ, அப்பனத்தொகையை உள்ளடக்குகின்றவிடத்து, (2) ஆம் உட்பிரிவுக்கு இணங்க வழங்கப்பட்டதும் அப்பனத்தொகை தொடர்பிலானதும் ஆன கூற்றென்றை அவர் காணபிப்பதன்மேல், கழிக்கப்பட்ட வரித்தொகை என அக்கூற்றில் காட்டப்பட்ட தொகைக்கு அவரால் செலுத்தப்படற்பாலதான் வரியிலிருந்து எதிரீடு பெற்றுக்கொள்வதற்கு அவர் உரித்துடையவராதல் வேண்டும்.

(4) இப்பிரிவின் நோக்கங்களுக்காக “ஓப்பந்தம்” என்பது—

- (i) எத்தன்மைத்தானதுமான கட்டுமான வேலை தொடர்பிலான ஏதேனும் ஓப்பந்தம்:
- (ii) ஓராம் பந்தியில் குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் ஓப்பந்தம் தொடர்பில் பண்டங்களை அல்லது சேவைகளை வழங்குவதற்கான ஏதேனும் ஓப்பந்தம்;
- (iii) ஓராம் அல்லது (ii) ஆம் பந்தியில் குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் ஓப்பந்தம் தொடர்பிலான ஏதேனும் கிழொப்பந்தம்.

என்று பொருளாகும்.

(5) ஓராம் உட்பிரிவின் நியதிகளின்படி மொத்த விற்பனை வரவு வரியைக் கழிக்கத் தவறுகின்ற, அல்லது (2) ஆம் உட்பிரிவின் கீழ் ஏதேனும் மொத்த விற்பனை வரவு வரியை ஆணையாளர் தலைமையித்துக்கு அனுப்பிவைக்கத் தவறுகின்ற எவ்வேறும் ஆள், தவணை தவறியுள்ளவராகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், அதற்கிணங்க, அத்தகைய ஏதேனும் தவணைதவறுகை தொடர்பில், மொத்த விற்பனை வரவு வரியின் அறவீடு தொடர்பிலான இச்சட்டத்தின் ஏற்பாடுகள் ஏற்படுத்தையனவாதலும் வேண்டும்;

(6) ஓராம் உட்பிரிவின்கீழ் ஏதேனும் கழிப்பனவைச் செய்து கொண்டுள்ள அல்லது (2) ஆம் உட்பிரிவைப் பின்பற்றி எப்பனத்தொகையையேனும் அனுப்பி வைத்துள்ள எவ்வேறும் ஆள், எவ்வாளினால் அந்த வரிகொடுப்பதற்பாலதோ அவ்வாளினதும், சம்பந்தப்பட்ட மற்றொல்லா ஆட்களினதும் அதிகாரத்தின் கீழ் செயலாற்றியிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்; அத்துடன் எழுத்திலான வேறேதேனும் சட்டத்தின், ஓப்பந்தத்தின் அல்லது உடன்படிக்கையின் ஏற்பாடுகள் எவ்வாறிருப்பினும், விடயத்திற்கேற்றவாறு, அத்தகைய கழிப்பனவு தொடர்பில் அல்லது அனுப்பு தொகை தொடர்பில் குடியியல் அல்லது குற்றவியல் வழக்கு நடவடிக்கைகள் எல்லாவற்றிலுமிருந்து அவருக்கு இத்தால் நட்டோத்தரவாதம் அளிக்கவும்படுகின்றது.

(7) ஆளோரும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஓப்பந்தங்கள் செய்திருந்து, வரிமதிப்பீட்டாளர், அத்தகைய ஓப்பந்தங்களின் தன்மைமையும் திறத்தவர்களையும் கருத்திற்கொண்டு, அத்தகைய ஓப்பந்தங்கள் தொடர்பில் அத்தகைய ஆளினால் செய்யப்பட்ட கொடுப்பனவுகளின் பெறுநர் அதே ஆளே அல்லது அவரது முகவரே என அபிப்பிராயப்படுமிடத்து, செலுத்தப்பட்ட அல்லது செலுத்தப்படற்பாலதான் தொகை (1) ஆம் உட்பிரிவின் நோக்கங்களுக்கென ஒன்றுசேர்க்கப்படுதல் வேண்டும்.

அத்தியாயம் XVI
தண்டங்களும் தவறுகளும்

51. (அ) ஜம்பத்தேழாம் பிரிவின்கீழ் இரகசியத்தைக் கடைப்பிடிப்பதற்கான சத்தியத்தைச் செய்துகொள்ளவேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்டி ருக்கும் ஆள் ஒருவராக இருந்து, அத்தகைய சத்தியத்தைச் செய்து கொள்ளாது இச்சட்டத்தின்கீழ் செயலாற்றுகின்ற; அல்லது.

(ஆ) ஜம்பத்தேழாம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு முரணுகச் செயலாற்றுகின்ற அல்லது

(இ) இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணுகச் செயலாற்றுவதற்கு வேறே வரேனும் ஆளுக்கு உதவிபுரிகின்ற, உடந்தையாயிருக்கின்ற, அல்லது அந்த ஆளைத் தூண்டுகின்ற

ஒவ்வோராளும், இச்சட்டத்தின்கீழ் தவறேன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டுமென்பதுடன், நீதிவானைருவர் முன்னரான சுருக்கமுறை விளக்கத்தின்பின்னர் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டதன்மேல், இரண்டாயிரம் ரூபாவுக்கு மேற்படாதவொரு குற்றப்பணத்திற்கு அல்லது ஆறு மாதங்களுக்கு மேற்படாத ஒரு காலத்திற்கு இருவகையிலொருவகையான மறியற்றண்டனக்கு, அல்லது அத்தகைய குற்றப்பணம், மறியற்றண்டனை ஆகிய இரண்டிற்கும் ஆளாதலும் வேண்டும்,

52. (அ) இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க, கேட்கப்பட்ட அல்லது தகவல் பற்றி செய்யப்பட்ட வினாவுக்கு, ஏதேனும் வேண்டுகோளுக்கு வாய்மொழி மூலமாயினுஞ்சரி, எழுத்து மூலமாயினுஞ்சரி ஏதேனும் பொய்யான விடை அளிக்கின்றவரும்; அல்லது

(ஆ) இச்சட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்ட அல்லது கொடுத்துதவப்பட்ட விவரத்திரட்டில் அவர் உள்ளடக்கியிருக்க வேண்டிய விவரங்களை அத்தகைய விவரத்திரட்டில் சேர்க்காது விடுகின்றவரும்;

(இ) இச்சட்டத்தின்கீழ், ஏதேனும் பொய்யான விவரத்திரட்டைத் தயாரிக்கின்றவரும் அல்லது ஏதேனும் விவரத்திரட்டில் பொய்யான பதிவீட்டைச் செய்கின்றவரும்,

அதன்மூலம் மொத்த விற்பனை வரவு வரியைத் தட்டிக்கழிக்கின்றவரும் அல்லது தட்டிக்கழிக்க எத்தனிக்கின்றவரும் அல்லது அத்தகைய வரியைத் தட்டிக்கழிப் பதற்கு அல்லது தட்டிக்கழிக்க எத்தனிப்பதற்கு வேறு எவ்வரேனும் ஆளுக்கு உதவுகின்றவரும் ஆன எவ்வரேனும் ஆள், இச்சட்டத்தின் கீழ் தவறேன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டும் என்பதுடன், நீதிவானைருவர் முன்னரான சுருக்கமுறை விளக்கத்தின்பின் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டதன்மேல்—

(i) அத்தவறு எந்தக் காலாண்டு தொடர்பில் அல்லது எந்தக்காலாண்டின் போது புரியப்பட்டதோ, அந்தக் காலாண்டு தொடர்பில் அல்லது அந்தக் காலாண்டின்போது, விடையத்திற்கேற்றாற்போன்று, அவர் அல்லது அவ்வாறு உதவப்பட்ட வேறு ஆள் இச்சட்டத்தின்கீழ் கொடுப்பதற்கு ஆளாகவுள்ள எந்த வரித்தொகையை அவ்வாறு தட்டிக்கழித் தாரோ அல்லது தட்டிக்கழிக்க எத்தனித்தாரோ அந்த வரித்தொகையின் இருமடங்கிற்குச் சமமானதொரு பணத்தொகையைக் கொண்டுள்ள குற்றப்பணத்திற்கும்; அத்துடன்

(ii) ஜயாயிரம் ரூபாவை விஞ்சாதவொரு பணத்தொகையைக் கொண்டுள்ள குற்றப்பணத்திற்கும், அல்லது ஆறுமாதங்களுக்கு மேற்படாதவொரு காலத்திற்கு இருவகையிலொருவகையான மறியற்றண்டனைக்கும், அல்லது அத்தகைய குற்றப்பணம், மறியற்றண்டனை ஆகிய இரண்டிற்கும். ஆளாதலும் வேண்டும்.

53. (அ) ஒன்பதாம் பிரிவின் அல்லது 44 ஆம் பிரிவின் அல்லது 45 ஆம் பிரிவின் அல்லது 46 ஆம் பிரிவினது (1) ஆம், (2) ஆம் உட்பிரிவுகளின் அல்லது 50 ஆம் பிரிவினது (1) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளுடன் இணங்கி யொழுகத் தவறுகின்ற ; அல்லது
- (ஆ) ஒன்பதாம் பிரிவின்கீழ், அல்லது 17 ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்ட அறிவித்தலோன்றின் தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுகத் தவறு கின்ற ; அல்லது
- (இ) ஒன்பதாம் பிரிவின்கீழ், அல்லது 17 ஆம் பிரிவின்கீழ், அவருக்கு வழங்கப்பட்ட அறிவித்தலோன்றிற்கிணங்க உண்ணேட்டரசிறைத் திணைக்களத்தின் அலுவலர் ஒருவர் முன்னிலையில் தொன்றியிருந்து, அவரிடம் அத்தகை அலுவலரால் சட்டமுறையாகக் கேட்கப்பட்ட ஏதேனும் வினாவுக்குப் போதிய காரணமின்றி விடையளிக்கத் தவறுகின்ற ; அல்லது
- (ஈ) மொத்த விற்பனை வரவு வரிக்கான அவரது சொந்தப் பொறுப்பை அல்லது வேறு எவ்ரேனுமாளின் பொறுப்பை பாதிக்கின்ற ஏதேனும் கருமம் அல்லது காரியம் தொடர்பாக ஏதேனும் செம்மையற்ற தக வலைக் கொடுக்கின்ற ; அல்லது
- (உ) ஆளையாளர் தலைமையதிபதி அல்லது வேறு எவ்ரேனும் அலுவலர் 42 ஆம் பிரிவின்கீழ், அல்லது 43 ஆம் பிரிவின்கீழ் தமது தத்துவங்களைப் பிரயோகிக்கையில் அவருக்கு வேண்டுமென்றே முட்டுக்கட்டையிடுகின்ற அல்லது அவரைத் தாமதப்படுத்துகின்ற ; அல்லது
- (ஊ) இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணுக்க செயலாற்றும்படி வேறு எவ்ரேனும் ஆளுக்கு உதவிபுரிகின்ற, உடந்தையாயிருக்கின்ற அல்லது அந்த ஆளைத்துண்டுகின்ற,

இவ்வோரானும் தவறேறஞ்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டும் என்பதுடன், நீதி வானைருவர் முன்னரான சருக்கமுறை விளக்கத்தின் பின்னர் குற்றத்தீர்ப்பளிக் கப்பட்டதன்மேல், ஜயாயிரம் ரூபாவுக்கு மேற்படாதவொரு குற்றப்பணத்திற்கு. அல்லது ஆறுமாதங்களுக்கு மேற்படாதவொரு காலத்திற்கு இருவகையிலொரு வகையான மறியற்றண்டனைக்கு, அல்லது அத்தகைய குற்றப்பணம், மறியற்றண்டனை ஆகிய இரண்டிற்கும் ஆளாதலும் வேண்டும்.

54. ஆளையாளர் தலைமையதிபதியானவர், 51 ஆம் பிரிவின் கீழான, 52 ஆம் பிரிவின்கீழான அல்லது 53 ஆம் பிரிவின்கீழான ஏதேனும் தவறை இணக்கலாம் என்பதுடன், தீர்ப்புக்கு முன்னர், அதன்கீழான எவையேனும் வழக்கு நடவடிக்கை களை நிறுத்திவைக்கலாம் அல்லது இணக்கலாம்,

55. ஆளையாளர் தலைமையதிபதியின் தூண்டுதலின் பேரிலன்றி அல்லது அவரது அனுமதியுடன்றி 51 ஆம் பிரிவின்கீழான, 52 ஆம் பிரிவின் கீழான அல்லது 53 ஆம் பிரிவின்கீழான தவறேறஞ்று தொடர்பில் குற்றவழக்குத்தொடுப்பு எதுவும் தொடக்கப்படுதலாகாது.

அத்தியாயம் XVII

நிருவாகம்

56. (1) ஏழாம் அத்தியாயத்தின் ஏற்பாடுகளுக்கமைய உண்ணூட்டரசிறை ஆணையாளர் தலைமையதிபதியே இச்சட்டத்தின் நிருவாகத்திற்குப் பொறுப்பா யிருத்தல் வேண்டும்.

(2) இச்சட்டத்தின்கீழ் ஆணையாளர் தலைமையதிபதிக்குரிய ஏதேனும் தத்து வத்தை, கடமையை அல்லது பணியைப் பிரயோகிக்கின்ற, புரிகின்ற அல்லது நிறைவேற்றுகின்ற ஆணையாளர் அல்லது பிரதி ஆணையாளரொருவர், எல்லா நோக்கங்களுக்காகவும், முரணுக எண்பிக்கப்படும்வரை. அத்தத்துவத்தை, கடமையை அல்லது பணியைப் பிரயோகிப்பதற்கு, புரிவதற்கு அல்லது நிறைவேற்று வதற்கு அதிகாரமளிக்கப்பட்டவராகக் கருதப்படுதல் வேண்டும்.

(3) ஆணையாளர் ஒருவர் அல்லது பிரதி ஆணையாளர் ஒருவர் இச்சட்டத்தினால் வரிமதிப்பீட்டாளர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட தத்துவம் எதனையும் பிரயோகிக்கலாம்.

57. (1) இச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக அல்லது இச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிறைவேற்றுவதில் எவ்வேறும் ஆளுக்கு உதவிபுரிவதற்காகத் தொழிலுக்கமர்த்தப்படும் அல்லது தொழிலுக்கமர்த்தப்பட்டுள்ள ஒவ்வோரானும், இச்சட்டத்தின் கீழான அவரது கடமைகளைப் புரிகையில் தவிர, இச்சட்டத்தின் கீழ் தமது கடமைகளைப் புரிகையில் எவ்வேறும் ஆளின் அலுவல்கள் தொடர்பாக அவரது அறிவுக்கு எட்டக்கூடிய எல்லாக் கருமங்கள் சம்பந்தமாகவும் இரகசியத்தைப்பேணிக்காத்தல் வேண்டும் என்பதுடன், இரகசியத்தைப்பேணிக்காப்பதற்கு உதவி புரிதலும் வேண்டும்; அத்துடன், அத்தகைய ஏதேனும் கருமத்தை, அக்கருமம் எவ்வாள் தொடர்பானதோ அவ்வாளுக்கு அல்லது அதிகாரம்பெற்ற அவரது பிரதிநிதிக்கு அல்லது அமைச்சருக்கு அல்லது நிதி அமைச்சரின் செயலாளருக்கு அல்லாது வேறொருவேறும் ஆளுக்கு அறிவித்தலாகாது, அல்லது ஆணையாளர் தலைமையதிபதியின் உடைமையில், கட்டுக்காப்பில் அல்லது கட்டுப்பாட்டில் உள்ள எவ்வயேனும் பதிவேடுகளைப் பார்வையிடுவதற்கு எவ்வேறும் ஆளை விடுதல் அல்லது அனுமதித்தல் ஆகாது.

(2) இச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிறைவேற்றுவதற்கெனத் தொழிலுக்கமர்த்தப்படும் ஒவ்வோரானும், இச்சட்டத்தின்கீழ் செயலாற்றுவதற்கு முன்னர், விதித்துரைக்கப்பட்ட படிவத்தில் சமாதான நீதிவாரெனருவர் முன்னிலையில் இரகசியத்தைப்பேணிக்காப்பதற்கான சத்தியத்தைச் செய்து, கையொப்பமிடுதல் வேண்டும் என்பதுடன், அமைச்சரும் நிதியமைச்சரின் செயலாளரும் இச்சட்டத்தின்கீழ் செயலாற்றுவதற்கு முன்னர், விதித்துரைக்கப்பட்ட படிவத்தில் சமாதான நீதிவாரெனருவர் முன்னிலையில் இரகசியத்தைக் கடைப்பிடிப்பதற்கான சத்தியத்தைச் செய்து கையொப்பமிடலாம்.

(3) இச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிறைவேற்றுவதற்கெனத் தொழிலுக்கமர்த்தப்படும் ஆளைவரும், இச்சட்டத்தின் ஏற்பாடுகளை அல்லது ஆணையாளர் தலைமையதிபதியினால் நிருவகிக்கப்படும் எழுத்திலான வேறொதேனும் சட்டத்தின் ஏற்பாடுகளைப் பயனுறக் கொண்டு நடாத்தும் நோக்கத்திற்கு அவசியமாகக்கூடியவாறு தவிர, ஏதேனும் விவரத்திரட்டை, ஆவணத்தை, அல்லது வரிமதிப்பீட்டை நீதி மன்றத்தில் காண்பிக்குமாறு, அல்லது இச்சட்டத்தின்கீழ் அவரது கடமைகளைப் புரியும்போது அவரது கவனத்தின்கீழ் வரும் ஏதேனும் கருமத்தை அல்லது காரியத்தை ஏதேனும் நீதிமன்றத்திற்கு வெளிவிடுமாறு அல்லது அறிவிக்குமாறு தேவைப்படுத்தப்படுதல் ஆகாது.

(4) இப்பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், உண்ணெட்டரசிறைத் திணைக்களத்தைச் சேர்ந்த எவ்வேனும் அலுவலர், இச்சட்டத்தின் கீழ் அல்லது ஆணையாளர் தலைமையதிபதியினால் நிருவகிக்கப்படும் எழுத்திலான வேறேதேனும் சட்டத்தின்கீழ் அவரது கடமையைப் புரிகையில் அவருக்குத் தெரியவரும் ஏதேனும் கருமத்தை, இச்சட்டத்தின்கீழ் அல்லது எழுத்திலான அத்தகைய வேறு சட்டத்தின்கீழ் ஏதேனும் கடமையைப் புரிவதற்கு அத்தகைய கருமத்தைத் தெரியப்படுத்துதல் அவசியமாயின், அத்திணைக்களத்தின் வேறு எவ்வேனும் அலுவலருக்குத் தெரியப்படுத்தலாம் என்பதுடன், ஆணையாளர் தலைமையதிபதியான வர் ஆவணங்களின் எண்பிப்பு பற்றிய சான்றுக் கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடு எவ்வாறிருப்பினும், இச்சட்டத்தின்கீழான எவையேனும் வழக்கு நடவடிக்கைகளில் ஏதேனும் நீதிமன்றத்தில், இச்சட்டத்தின்கீழ் அல்லது அவராற் நிருவகிக்கப்படுவதான வேறு ஏதேனும் சட்டத்தின்கீழ், அவரால் பெறப்பட்டதான் அல்லது அவரது உடைமையிலுள்ளதான் விவரத்திரட்டிலுள்ள அல்லது ஆவணத்திலுள்ள விவரங்களின் செம்மையான ஒரு பிரதி என அவரால் அல்லது அவரது சார்பில் சான்றுப்படுத்தப்பட்ட அத்தகைய விவரங்களின் உண்மைப் பிரதியைக் காண்பிக்கலாம் அல்லது காண்பிக்கச் செய்யலாம்.

ஆயின், அத்தகைய விவரத்திரட்டை அல்லது ஆவணத்தை எழுதிய, தயாரித்த, கையொப்பமிட்ட அல்லது கொடுத்துதவிய ஆளினது கையெழுத்தை அல்லது கையொப்பத்தை எண்பிப்பதற்கு அவசியமாகும் ஏதேனும் விடயத்தில், ஆனால், அவ்வாறு எண்பிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே, ஆணையாளர் தலைமையதிபதியானவர் அத்தகைய ஏதேனும் விவரத்திரட்டின் அல்லது ஆவணத்தின் மூலப்பிரதியைக் காண்பிக்கலாம் அல்லது காண்பிக்கச் செய்யலாம்:

ஆயின் மேலும், எவ்விடயத்திலும் அத்தகையீ ஆவணத்தின் அல்லது விவரத்திரட்டின் மூலப்பிரதியையாயினுஞ்சரி, அல்லது அத்தகைய ஆவணத்தில் அல்லது விவரத்திரட்டில் அடங்கியுள்ள எவையேனும் விவரங்களின் பிரதியொன்றையாயினுஞ்சரி, நீதிமன்றம் எதிலும் காண்பிக்குமாறு ஆணையாளர் தலைமையதிபதி கட்டாயப்படுத்தப்படுதலாகாது.

(5) இப்பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், ஆணையாளர் தலைமையதிபதியானவர், கணக்காய்வாளர் தலைமையதிபதியை அல்லது அந்நோக்கத்திற் கொண்ட அவரால் உரிய முறையில் அதிகாரமளிக்கப்பட்டவரான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் திணைக்களத்திலுள்ள எவ்வேனும் அலுவலரை, அவர் தமது அலுவலக முறையான கடமைகளை நிறைவேற்றுவதற்கு அவசியமாக்கக்கூடியவையான எவையேனும் பதிவேடுகளை அல்லது ஆவணங்களைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கலாம். கணக்காய்வாளர் தலைமையதிபதி அல்லது இவ்வுட்பிரிவின்கீழ் அவரால் அதிகாரமளிக்கப்பட்ட எவ்வேனும் அலுவலர், (2) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, இச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிறைவேற்றுவதற்குத் தொழிலுக்கமர்த்தப்பட்ட ஓர் ஆளாகக் கருதப்படுதல் வேண்டும்.

58. ஆணையாளர் தலைமையதிபதி, இச்சட்டத்தின் எல்லா நோக்கங்களுக்காக வும் அல்லது அவற்றுள் எவற்றுக்காகவும் பயன்படுத்தப்படவேண்டிய படிவங்களை மூலம் கொடுக்கல் வாங்கல்களின் இடாப்பையும் காலத்துக்குக்காலம் விதித்துரைக்கலாம்; அத்துடன் அவ்வாறு விதித்துரைக்கப்படும் எவையேனும் படிவங்கள் அல்லது கொடுக்கல் வாங்கல்களின் இடாப்பு, ஆணையாளர் தலைமையதிபதியினால் காலத்துக்குக்காலம் திருத்தப்படலாம் அல்லது வேறுபடுத்தப்படலாம் அல்லது அவ்வாறு விதித்துரைக்கப்படும் ஏதேனும் படிவத்துக்குப் பதிலாக அல்லது கொடுக்கல் வாங்கல்களின் இடாப்புக்குப் பதிலாக வேறெவையேனும் படிவங்கள் அல்லது கொடுக்கல் வாங்கல்களின் இடாப்பு ஆணையாளர் தலைமையதிபதியினால் இடப்படலாம்,

அத்தியாயம் XVIII

பொருள்கோடல்

59. இச்சட்டத்தில், சந்தர்ப்பம் வேறுவகையாகத் தேவைப்படுத்தினாலோழிய-“முகவர்” என்பது, ஏதேனும் தொழிலின் பணிப்பை கட்டுப்பாட்டை அல்லது முகாமையை வேறு எவ்ரேனும் ஆளின் சார்பில் கொண்டிருக்கின்ற எவ்ரேனும் ஆளையும் உள்ளடக்கும்;

“பொருள்” என்பது எவையேனும் பண்டங்களையும் ஏதேனும் சாமானையும் அல்லது கமத்தொழில் அல்லது தோட்ட வேளாண்மை விளை பொருளையும் உள்ளடக்கும்;

“வரிமதிப்பீட்டாளர்” என்பது, 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, உண்ணேட்டரசிறைச் சட்டத்தின் நோக்கங்களுக்காக நியமிக்கப்பட்ட உண்ணேட்டரசிறை வரிமதிப்பீட்டாளர் எனப் பொருள்படும்;

“அதிகாரம் பெற்ற பிரதிநிதி” என்பது-

(1) இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக, ஆள் ஒருவரது சார்பில் செயலாற்றவென அவ்வாளினால் எழுத்தில் அதிகாரமளிக்கப்பட்ட வரும்; அத்துடன்

(அ) ஏதேனும் விடயத்தில்.

(i) இலங்கையின் வரைவுபெற்ற கணக்காளர் நிறுவனத்தின் உறுப்பினர் ஒருவராக;

(ii) ஆணையாளர் தலைமையதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட கணக்காளர் ஒருவராக;

(iii) சட்டத்துரணி ஒருவராக;

(iv) சம்பந்தப்பட்ட ஆளினால் கிரமமாகத் தொழிலுக்கமர்த்தப்பட்ட ஊழியர் ஒருவராக;

(ஆ) தனியாள் ஒருவரின் விடயத்தில், ஓர் உறவினராக,

(இ) கம்பெனியான்றின் விடயத்தில், அக்கம்பனியின் பணிப்பாளராக அல்லது செயலாளராக,

(ஈ) பங்குடைமையொன்றின் விடயத்தில், பங்காளர் ஒருவராக,

(உ) ஆட்கள் குழுவொன்றின் விடயத்தில், அக்குழுவின் உறுப்பினர் ஒருவராக,

இருப்பவருமான எவ்ரேனும் தனியாள் என்று பொருள்படும்; அல்லது

(2) கம்பெனிகள் (கணக்காய்வாளர்கள்) ஒழுங்கு விதிகளின் கீழ் கணக்காய்வாளர் ஒருவராகப் பதிவு செய்யப்பட்ட தனியாள் ஒருவராக இருந்துகொண்டு, ஆணையாளர் தலைமையதிபதியினால் அங்கீகரிக்கப்பட்வராகவும், அதிகாரவளிப்பில் குறித்துரைக்கப்பட்டவாறு அத்தகைய காலாண்டு தொடர்பான கருமங்கள் தொடர்பில் இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக ஆள் ஒருவரது சார்பில் செயலாற்றவென அவ்வாளினால் காலத்துக்குக் காலம் எழுத்தில் அதிகாரமளிக்கப்பட்டவராகவும் இருக்கும் எவ்ரேனும் தனியாள் என்று பொருள்படும்;

“ஆட்கள் குழு” என்பது, கூட்டினைக்கப்பட்ட அல்லது கூட்டினைக்கப்படாத ஏதேனும் குழு, உள்ளரதிகாரசபை கூட்டினைக்கப்பட்டதாயினுஞ்சரி, கூட்டினைக்கப்படாததாயினுஞ்சரி ஏதேனும் சகோதரத்துவச் சங்கம், இனையுரிமை அமைப்பு, கழகம் அல்லது ஆட்கள் சங்கம், ஏதேனும்பங்குடைமை, அத்துடன் ஏதேனும் பிரிப்பா இந்துக் குடும்பம் என்று பொருள்படும் என்பதுடன், ஏதேனும் அரசாங்கத் திணைக்களத்தையும் அல்லது இலங்கை அரசாங்கத் தின் ஏதேனும் பொறுப்பு முயற்சியையும் உள்ளடக்கும்;

“தொழில்” என்பது, ஏதேனும் வியாபாரம், உயர்தொழில், வாழ்க்கைத் தொழில், அல்லது ஒரு கமத்தொழிற் பொறுப்புமுயற்சி, குதிரைப் பந்தயம் வைத்தல், அல்லது கம்பெனியென்றினால் வர்த்தக வளவு வாடகைக்கு விடப்படுதல் அல்லது உற்பத்தியாளரொருவரின் தொழில் அல்லது எவையேனும் கொடுக்கல் வாங்கல் தொடர் பிலோ அல்லது அளிக்கப்பட்ட சேவைகள் தொடர்பிலோ தரகு கள் அல்லது கட்டணங்கள் வாங்கும் எவ்ரேனும் ஆளின் தொழில் அல்லது சுயேச்சையான ஒப்பந்தக்காரரின் தொழில் அல்லது வியாபார இயல்பினதான் ஒவ்வொரு முயற்சி அல்லது வியாபார முயற்சி ஆகியவற்றையும் உள்ளடக்கும்;

“ஆணையாளர்” என்பது, 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, உண்ணேட்டர சிறைச் சட்டத்தின் நோக்கங்களுக்காக நியமிக்கப்பட்ட உண்ணேட்டர சிறை ஆணையாளர் ஒருவர் என்று பொருள்படும்;

“ஆணையாளர் தலைமையதிபதி” என்பது, 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, உண்ணேட்டரசிறைச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட உண்ணேட்டரசிறை ஆணையாளர் தலைமையதிபதி எனப் பொருள்படும் என்பதுடன், ஆணையாளரொராருவரையும், அத்துடன், ஆணையாளர் தலைமையதிபதியின் சார்பில் செயலாற்றுவதற்கென, பொதுவாகவோ அல்லது குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் நோக்கத் கெனவோ ஆணையாளர் தலைமையதிபதியினால் சிறப்பாக அதிகாரமளிக்கப்பட்ட பிரதி ஆணையாளரொராருவரையும் உள்ளடக்கும்;

“கம்பெனி” என்பது, இலங்கையில் அல்லது வேறொன்கேனும் வலுவிலுள்ள ஏதேனும் சட்டத்தின் கீழ் கூட்டினைக்கப்பட்ட அல்லது பதிவு செய்பட்ட ஏதேனும் கம்பெனி எனப் பொருள்படும்;

“பிரதி ஆணையாளர்” என்பது, 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, உண்ணேட்டரசிறைச் சட்டத்தின் நோக்கங்களுக்கென நியமிக்கப்பட்ட பிரதி உண்ணேட்டரசிறை ஆணையாளரொருவர் எனப்பொருள்படும்;

“விலக்கப்பட்ட பொருள்” என்பது, 8 ஆம் பிரிவின் கீழ் விலக்கப்பட்டதென வெளிப்படுத்தப்பட்ட ஏதேனும் பொருள் எனப் பொருள்படும்;

“நிறைவேற்றுநர்” என்பது, இறந்த ஆளொருவரின் மரண சாதன நிறைவேற்றுநர் அல்லது மரணச் சொத்து நிருவாகி எனப் பொருள்படும் என்பதுடன்-

(அ) இறந்த ஆளோருவரின் ஆதனத்தை உடைமையில் எடுக்கும் அல்லது அதனேடு இடையீடு செய்யும் ஆளொவரையும்;

(ஆ) இறந்த ஆளோருவரின் மரணச்சொத்துத் தொடர்பில் மரண சாதன அதிகாரப்பத்திரம் அல்லது மரணச்சொத்து நிருவாகத் தத்துவப்பத்திரம் வழங்கப்படுவற்காக அல்லது மீளவிலச்சினையிடப்படுவதற்காக மாவட்ட நீதிமன்றத்துக்கு விண்ணப்பித்துள்ள அல்லது விண்ணப்பிப்பதற்கு உரித்துள்ள ஆளொவரையும்; அல்லது

(இ) நம்பிக்கை பொறுப்பொன்றை உருவாக்கியவரின் இறுதிவிருப்பாவனத்தின்மூலம் உண்டாக்கப்பட்ட நம்பிக்கைப் பொறுப்பொன்றின்கீழ் செயலாற்றும் நம்பிக்கைப் பொறுப்பாளரையும், உள்ளடக்கும்;

“இயலாதவராகவுள்ள ஆள்” என்பது, எவ்ரேனும் பராயமடையாதவர், பித்துப்பிடித்தவர், மூடர், அல்லது சித்தசவாதீனமற்ற ஆள் எனப் பொருள்படும்;

“உள்ளுர் அதிகாரசபை” என்பது, ஏதேனும் மாநகரசபை, நகரசபை, பட்டினசபை அல்லது கிராமசபை எனப் பொருள்படும் என்பதுடன், அத்தகைய ஏதேனும் சபையினால் பிரயோகிக்கப்படும் தத்துவங்களுக்கும் புரியப்படும் கடமைகளுக்கும் நிறைவேற்றப்படும் பணிகளுக்கும் நேரொத்த அல்லது அவற்றைப் போன்ற தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் என ஏதேனும் சட்டத்தினால் அல்லது ஏதேனும் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட ஏதேனும் அதிகாரசபையையும் உள்ளடக்கும்;

‘உற்பத்தியாளர்’ என்பது—

(அ) பொருளொன்றை ஆக்குகின்ற;

(ஆ) ஏதேனும் பொருளை, இரசாயன முறையிலாயினுஞ்சரி வேறு விதமாகவாயினுஞ்சரி பொருத்துகின்ற அல்லது மூட்டுகின்ற;

(இ) ஏதேனும் பொருளை விற்பனைக்காக இசைவாக்குகின்ற;

(ஈ) சிப்பம் செய்கின்ற, போத்தவிலடைக்கின்ற, பெட்டிகளிலிடுகின்ற, துண்டுதுண்டாக வெட்டுகின்ற, துப்புரவாக்குகின்ற மினுக்குகின்ற, உறையிலிடுகின்ற, சுட்டுத்துண்டிடுகின்ற அல்லது எத்தகையதுமான வேறேதும் வழியில் ஏதேனும் பொருளைப் புற நீங்கலாகவும் நேரடியாகவும் பாவளையாளருக்கு அத்தகைய ஏதேனும் பொருளை சில்லறைக் களஞ்சியமொன்றில் விற்பனை செய்யும் நோக்கத்துக்கென அத்தகைய களஞ்சியத்திலன்றி, விற்பனைக்காகத் தயார் செய்கின்ற;

(ஊ) எந்தத் தொழில் முயற்சியுடன், 1978 ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க, மா கொழும்புப்பொருளாதார ஆணைக்குமுகச்சட்டத் தின் 17 ஆம் பிரிவின்கீழ் மா கொழும்புப்பொருளாதார ஆணைக்குமுலினால் உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளதோ, அந்தத்

தொழில் முயற்சி இலங்கையில் உற்பத்திசெய்யும் ஏதேனும் பொருளை அத்தகைய ஏதேனும் தொழில்முயற்சியிடமிருந்து விற்பனைக்காகக் கொள்வனவு செய்கின்ற அல்லது பெறுகின்ற;

(ஊ) இலங்கைக்கு வெளியே உற்பத்தி செய்யப்பட்ட ஏதேனும் பொருளை இறக்குமதிசெய்கின்ற;

(எ) இலங்கைக்கு வெளியே உற்பத்தி செய்யப்பட்ட ஏதேனும் பொருளை இலங்கைக்குள் கொண்டுவருகின்ற, எவ்ரேனும் ஆள் எனப் பொருள்படும்;

“ஆள்,” என்பது, ஒரு கம்பெனியையும் அல்லது ஆட்கள் குழுவொன்றையும் உள்ளடக்கும்;

‘‘முந்திய பங்காளர்’’ என்பது, இலங்கையில் வதிக்கின்ற முனைப்பான பங்காளர்களுள்—

(அ) பங்குடைமை உடன்படிக்கையில் முதலாவதாகப் பெயர் குறிப் பிடப்பட்ட; அல்லது

(ஆ) உடன்படிக்கை எதுவும் இல்லாவிட்டால், பங்குடைமையின் வழக்கமான பெயரில் தனியாக, அல்லது வேறு பங்காளர்களின் பெயர்களுக்கு முன்னராக அவரின் பெயரினால் அல்லது முதலே முத்துக்கள் கொண்டு குறித்துரைக்கப்பட்ட; அல்லது

(இ) வியாபாரப் பெயர்கள் கட்டளைச்சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் ஆக்கப்பட்ட கூற்றில் முதலாவதாகப் பெயர் குறிப்பிடப்பட்ட பங்காளர் எனப் பொருள்படும்;

‘‘காலாண்டு’’ என்பது, ஒவ்வொராண்டினதும் சனவரி முதலாம் நாள், ஏப் பிரில் முதலாம் நாள், யூலை முதலாம் நாள், அத்துடன் ஒத்தோபர் முதலாம் நாள் ஆகிய தேதிகளில் தொடங்குகின்ற மூன்று மாதங்களைக் கொண்ட காலப்பகுதி எனப் பொருள்படும்;

‘‘நம்பிக்கைப்பொறுப்பாளர்’’ என்பது. எவ்ரேனும் ஆளின் சார்பில் ஏதேனும் ஆதனத்தின் பணிப்பை, கட்டுப்பாட்டை அல்லது முகாமையைக் கொண்டிருக்கும் எவ்ரேனும் நம்பிக்கைப் பொறுப்பாளரையும் பாதுகாவலரையும் காப்பாளரையும், முகாமையாளரையும் முகவரையும் அல்லது வேறு ஆளையும் உள்ளடக்கும்; ஆனால் நிறைவேற்றுநர் ஒருவரை உள்ளடக்காது,

அந்தியாயம்XIX

1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் XII ஆம் பாகத்தின் ஏற்புடைமை

60. ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்திமூன்றும் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் XII ஆம் பாகமானது 1981 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி யன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் காலப்பகுதிக்கான தொழில் மொத்த வரவு வரியின் விதிப்பணவுக்கு ஏற்படுடைத்தாகாது.

1981 ஆம் ஆண்டின் 77 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டம்
(1981, திசைம்பர் மாதம் 29 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.)

1982 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ வெளிநாடுகளிலோ கடன்களைத் திரட்டு வைதற்கு அதிகாரமளிப்பதற்கும், அந் நிதியாண்டின்போது அரசாங்கத்தின் குறித்த சில முயற்சிகள் தொடர்பில் நிதி ஏற்பாடு செய்வதற்கும், அத்தகைய முயற்சிகளின் செலவினத்திற்கு குறித்த நிதியாண்டின்போது தேவையும் பணங்களை திரட்டு நிதி யத்திலிருந்து அல்லது அரசாங்கத்துக்குச் சேர்ந்த அல்லது அதனிடமுள்ள வேறே தேவையும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பண்மாகக் கொடுப்பதை இயலக்செய்வதற்கும், திரட்டு நிதியத்திற்கு அப்பணங்களைத் திருப்பிக் கொடுப்பதற்கு ஏற்பாடுசெய்வதற்கும், முற்காறிய கருமங்களுடன் தொடர்பான அல்லது அவற்றின்கூடை நேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமான ஒரு சட்டம்.

1. இச்சட்டம் 1981 ஆம் ஆண்டின் 77 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. (1) இச்சட்டத்தில் “நிதியாண்டான 1982 ஆம் ஆண்டு” எனக்குறிப்பிடு செய்யப்படுவதும் 1982 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆந் தேதி தொடங்கி 1982 ஆம் ஆண்டு திசைம்பர் மாதம் 31 ஆந் தேதியின்று முடிவடைவதுமான காலத்துக்கான சேவைக்காக மூவாயிரத்து முன்னாற்றி ஐம்பத்து இரண்டுகோடி அறுபத்தி ஐந்து இலட்சத்து அறுபத்தோராயிரம் ரூபாவென மதிப்பிடப்படும் அரசாங்கத்தின் செலவினத்தொகையானது செலவினம் எதற்கும் அதிகாரமளிக்கும் வேறு சட்டமெதற்கும் பங்கமின்றி:—

- (அ) திரட்டு நிதியத்தினின்று அல்லது அரசாங்கத்துக்குச் சேர்ந்த அல்லது அதனிடமுள்ள வேறெந்த நிதியத்தினின்று அல்லது பணங்களினின்று வழங்கப்படுமாறு இத்தால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள கொடுப்பன வகளினின்றும், அத்துடன்
- (ஆ) அரசாங்கத்துக்காகவும் அதன் சார்பிலும் இலங்கையிலோ வெளிநாட்டிலோ திரட்டப்படும்படி இத்தால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள கடன்களின் வரும்படியினின்றும்.

பெறப்படல் வேண்டும்.

எவ்வாறும் அத்தகைய வரும்படியின் கூட்டுமொத்தத் தொகையானது இரண்டாயிரத்து இருநூற்றி அறிபத்தொரு கோடி இருபது இலட்சம் ரூபாவினை விஞ்சுதலாகாது,

இதன்கண், முன்னர் குறிப்பிடு செய்யப்பட்டுள்ள மூவாயிரத்து முன்னாற்றி ஐம்பத்தி இரண்டு கோடி அறுபத்தி ஐந்து இலட்சத்து அறுபத்தோராயிம் ரூபா கொண்ட பணத்தொகை இச் சட்டத்திற்கான முதலாம் அட்டவணையிற் குறித் துரைக்கப்பட்டுள்ளவாறு செலவிடப்படலாம்,

(2) இப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகள், அரசாங்கத்துக்காகவும், அதன் சார்பிலும் கடன் திரட்டுவதற்கு அதிகாரமளிக்கும் எழுத்திலுள்ள வேறு எந்தச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும் பங்கமின்றி பயனுடையனவாதல்வேண்டும்.

3. (1) நிதியாண்டான் 1982 ஆம் ஆண்டின்போது, இச் சட்டத்திற்கான இரண்டாம் அட்டவணையின் I ஆம் நிரையிற் குறித்துரைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு முயற்சியினின்றும் அரசாங்கம் பெறும் வரவுகள் அத்தகைய முயற்சியின் கணக்கில் வரவு வைக்கப்படுதல் வேண்டும் என்பதுடன், அவ்வாறு வரவு வைக்கப்படும் வரவுகளின் கூட்டு மொத்தத் தொகையானது, அந்த அட்டவணையின் II ஆம் நிரையிலுள்ள நேரொந்த பதிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆகக் குறைந்த எல்லையிலும் பார்க்கக் குறைந்ததாய் இருத்தலுமாகாது. அத்தகைய முயற்சியின் தேறிய மிகை ஏதேனுமிருப்பின் அத்தேறிய மிகையானது, பின்வரும் கட்டணங்களாவன :—

(அ) முயற்சியினது வருமானத்திற்கு முறைப்படி சாட்டுதல் செய்யப் படற்பாலனவான கொடுக்கப்பட்ட அல்லது வந்து சேர்ந்த முயற்சியினது தொழிற்பாட்டு, தாபன, மற்றும் ஏனைய செலவுகள்; அத்துடன்

(ஆ) முயற்சியினது அசைவுள்ள மற்றும் அசைவற்றசொத்தினது தேய்மானத்தைக் காப்பீடு செய்வதற்கான ஏற்பாடு,

அத்தகைய முயற்சியின் வருமானத்திற்குச் சமமானமாக்கப்பட்டதன் பின்னர் நிதியாண்டான் 1982 ஆம் ஆண்டு முடிவுற்ற பின்னர் ஆறு மாதங்கள் இறுதியாவதற்கு முன்னராக, திரட்டிய நிதியத்திற்குச் செலுத்தப்படுதல் வேண்டும்.

(2) நிதியாண்டான் 1982 ஆம் ஆண்டின் போது இச் சட்டத்திற்கான இரண்டாம் அட்டவணையின் I ஆம் நிரையிற் குறித்துரைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு முயற்சியின் பேரில், அரசாங்கத்தால் உற்பட்டு செலவினம், அந்த நிதியாண்டின் போது அத்தகைய முயற்சியினின்று அரசாங்கம் பெறும் வரவுகளிலிருந்து கொடுப்புதல் வேண்டும்; ஆனால், அத்தகைய செலவினம் அந்த அட்டவணையின் II ஆம் நிரையிலுள்ள நேரொந்த பதிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆகக்கூடிய எல்லைக்கு மேற்படலாகாது.

(3) நிதியாண்டான் 1982 ஆம் ஆண்டின் முடிவில், இச் சட்டத்திற்கான இரண்டாம் அட்டவணையின் I ஆம் நிரையிற் குறித்துரைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு முயற்சியினின்றும் நிலுவையாகவுள்ள பற்றுமீது, அந்த அட்டவணையின் IV ஆம் நிரையிலுள்ள நேரொந்த பதிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆகக்கூடிய எல்லைக்கு மேற்படலாகாது; அத்துடன், அந்த நிதியாண்டின் முடிவில் அந்த முயற்சியின் மொத்தப் பொறுப்புக்கள், அந்த அட்டவணையின் V ஆம் நிரையிலுள்ள நேரொந்த பதிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆகக்கூடிய எல்லைக்கு மேற்படலாகாது.

4. நிதியாண்டான் 1982 ஆம் ஆண்டின் போது எப்போதேனும், இச் சட்டத்திற்கான இரண்டாம் அட்டவணையின் I ஆம் நிரையிற் குறித்துரைக்கப்பட்டுள்ள எந்த முயற்சியினின்றும் அரசாங்கம் பெறும் வரவுகள், அத்தகைய முயற்சியின் மீது அரசாங்கத்தினால் உற்பட்ட செலவினங்களுக்குப் போதியனவாயிராவிடின் அமைச்சர், அத்தகைய செலவினத்திற்கு அவசியமெனத் தம்மாற் கருதப்படும் அத்தகைய தொகைகள் முற்பணங்களாகத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்துக்குச் சேர்ந்த அல்லது அதனிடமுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து கொடுக்கப்படுதல் வேண்டுமெனக் காலத்துக்குக் காலம் கட்டளை மூலம் பணிக்கலாம். எவ்வாறுயினும் அவ்வாறு முற்பணமாகக் கொடுக்கப்படும் பணத்தொகைகளின் கூட்டுமொத்தத் தொகை, அந்த அட்டவணையின் II ஆம் நிரையிலுள்ள அதன் நேரொந்த பதிவில் குறித்துரைக்கப்பட-

உள்ள செலவினங்களின் ஆகக் கூடிய எல்லைக்கு மேற்படாமலிருத்தல் வேண்டும். அத்தகைய முயற்சி சம்பந்தமாக அவ்வாறு முற்பண்மாகக் கொடுக்கப்பட்ட எப்பனத்தொகைகளும் அமைச்சராற் கட்டளை மூலம் பணிக்கப்படக் கூடிய முறையில் திரட்டு நிதியத்திற்குத் திரும்பக் கொடுக்கப்படுதல் வேண்டும்.

5. (1) இச்சட்டத்திற்கான முதலாம் அட்டவணையின் ஏற்பாடுகளின் பயனாக அட்டவணையில் குறித்துரைக்கப்பட்டுள்ள எந்தத் தலைப்பின் கீழும் தோன்றும் எந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழும், மீண்டுவருஞ் செலவினத்திற்குப் பகிர்ந்தளிக் கப்பட்டிருந்து, ஆனால், செலவு செய்யப்படாமலும் அல்லது செலவு செய்யப் படுதல் சாத்தியமில்லாமலும் இருக்கும் எவ்வென்றாலும் பணங்கள், திறைச்சேரிக் செயலாளரின் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட வேறொன்றாலும் அலுவலரின் கட்டளை மூலம், அந்நிகழ்ச்சித் திட்டத்திற்கு உட்பட்ட ஆக்கப்பொருட் செலவினத்திற்கெனச் செய்யும் பகிர்வுக்கு அல்லது அத்தலைப்பிற்கு உட்பட்டவேறே தேனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்வரும் மீண்டுவருஞ் செலவினம் அல்லது ஆக்கப்பொருட் செலவினம் என்ற பகிர்வுக்கு மாற்றப்படலாம்.

(2) இச் சட்டத்திற்கான முதலாம் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் தலைப்பின் கீழுள்ள எந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழும் ஆக்கப்பொருட் செலவுக்குப் பகிரப்பட்டுள்ள எப்பனங்களும் அப்பகிரவிலிருந்து வேறொற்றுக்கும் மாற்றப்படல் ஆகாது.

6. (1) வரிகளிலிருந்தும் வேறு மூலகங்களிலிருந்தும் பெறப்படும் வரவுகள், அதிகாரமளிக்கப்பட்ட செலவினங்களுக்கு நிதி வசதியளிப்பதற்கென எதிர்பார்க்கப்பட்ட பணத் தொகைகளையும் விடக் குறைவாயிருக்கு மௌன; அல்லது

(2) ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு அல்லது நோக்கங்களுக்கு முதலில் ஒதுக்கப்பட்ட பணத்தொகைகள் மேலும் தேவைப்படமாட்டாலேன,

அமைச்சர் திருப்தியடையுமிடத்து, திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குச் சேர்ந்த அல்லது அதனிடமுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து, அவரால் வழங்கப்பட்ட ஆணைப் பத்திரத்தின் அதிகாரத் தின்கீழானசெலவினத்திற்காக முன்னர் வழங்கப்பட்ட எவ்வேணும் பணத்தொகைகளை அரசாங்கத்தின் அங்கோரத்துடன் முழுமையாக அல்லது பகுதியளவில் அவர் மீளப்பெறலாம்.

7. இச் சட்டத்திற்கான இரண்டாம் அட்டவணையின் II ஆம் நிரையிலும் IV ஆம் நிரையிலும் V ஆம் நிரையிலும் குறித்து உரைக்கப்பட்டுள்ள ஆகக்கூடிய எல்லைகளுள் எதனையும் அல்லது III ஆம் நிரையில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆகக்குறைந்த எல்லைகளுள் எதனையும் அமைச்சர் அரசாங்கத்தின் அங்கோரத் தோடு 1983 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆந் தேதியன்று, அல்லது அதற்கு முன்னர் கட்டளை மூலம் வேறுபடுத்தலாம் அல்லது மாற்றலாம். அத்தகைய எந்த கட்டளையும் அதன் கண் அவ்விதம் கூறப்பட்டிருந்தால், அதன்கண் குறிப் பிடப்பட்டிருக்கக்கூடியதும் அத்தகைய கட்டளை ஆக்கப்பட்ட தேதிக்கு முந்தியது மான அத்தகைய தேதியிலிருந்து பயனுடையதாயிருந்ததாகக் கருதப்படல் வேண்டும்

8. பாராளுமன்றமானது, தீர்மானத்தின் மூலம் இச் சட்டத்திற்கான இரண்டாம் அட்டவணையை, அவ்வட்டவணையின் தோதான நிரைகளுக்கு ஏதேனும் முயற்சியையும் அத்தகைய முயற்சி தொடர்பிலான எல்லா ஆகக்கூடிய எல்லைகளையும் அல்லது அவற்றுள் எவற்றையும் அல்லது ஆகக் குறைந்த எல்லையும் சேர்ப்பதன் மூலம் திருத்தலாம்.